

AFC-7566

Sub. Code

1BCOA4

U.G. DEGREE EXAMINATION, NOVEMBER 2015

Commerce — Allied

SECRETARIAL PRACTICE — II

(CBCS – 2011 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer all questions.

1. Define shareholder.

பங்குதாரர் வரையறுக்கவும்.

2. What is meant by share capital?

பங்கு முதல் என்றால் என்ன?

3. Mention the number of directors required for a company.

நிறுமத்திற்கு தேவையான குறைந்தபட்ச இயக்குநர்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுக.

4. Who can appoint the first director of a company?

நிறுமத்தின் முதல் இயக்குநரை நியமிப்பவர் யார்?

5. What do you mean by report?

அறிக்கை என்றால் என்ன?

6. Mention the types of report.
அறிக்கையின் வகைகளை குறிப்பிடுக.
7. What do you mean by final dividend?
இறுதி பங்காதாயம் என்றால் என்ன?
8. What do you mean by reserves?
காப்பு என்றால் என்ன?
9. What is defunct company?
செயல்படா நிறுமம் என்றால் என்ன?
10. Who is called liquidator?
கலைப்பாளர் என்று அழைக்கப்படுபவர் யார்?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Distinguish between member and shareholder.
உறுப்பினர் மற்றும் பங்குதாரர் வேறுபடுத்துக.

Or

- (b) Explain various methods of raising capital.
முதலை உருவாக்குதலின் பல்வேறு முறைகளை விளக்குக.

12. (a) Explain the nature of a company.
நிறுமத்தின் சிறப்புகளை விளக்குக.

Or

- (b) Discuss the disqualification of a director.
ஒரு இயக்குநரின் தகுதியின்மைகளை விவாதிக்கவும்.

13. (a) Write about ordinary resolution.

சாதாரண தீர்மானம் பற்றி எழுதுக.

Or

- (b) Write about the contents of minutes.

நிகழ்ச்சி குறிப்பின் உள்ளடக்கங்களை விளக்குக.

14. (a) Elucidate the steps to be followed by the secretary in declaring dividend.

பங்காதாயம் வழங்கும் போது நிறுமச் செயலர் கடைபிடிக்க வேண்டிய நிலைகளை விவரி.

Or

- (b) Differentiate Interest and Dividend.

வட்டி மற்றும் பங்காதாயம் வேறுபடுத்துக.

15. (a) Explain the consequences of winding up order.

நிறுமக் கலைப்பாணையின் விளைவுகளை விளக்குக.

Or

- (b) Describe about the members voluntary winding up.

நிறுமக் கலைப்பினை பற்றி விளக்குக.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Explain about the rights and liabilities of members.

உறுப்பினரின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை விளக்குக.

17. Explain about the duties and liabilities of a director.

இயக்குநரின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை விளக்குக.

18. Describe the different types of reports.

அறிக்கையின் பல்வேறு வகைகளை விளக்குக.

19. Explain the duties of secretary regarding payments of dividends.

பங்காதாயம் வழங்குவது தொடர்பாக நிறுமச் செயலரின் கடமைகளை விளக்குக.

20. Describe the different modes of winding up of a company.

நிறுமக் கலைப்பின் பல்வேறு வழிகளை விளக்குக.

AFC-7256

Sub. Code

1BCO1C2

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2015

First Semester

Commerce

BUSINESS ORGANIZATION

(CBCS – 2011 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer all questions.

1. What is the essence of trade?
வர்த்தகத்தின் சாணம்சம் என்ன?
2. What is 'Business'?
வியாபாரம் என்றால் என்ன?
3. Define partnership concern.
கூட்டாளிகள் நிறுவனம் – வரையறை தருக.
4. What is 'joint stock company'?
கூட்டுபங்கு நிறுவனம் என்றால் என்ன?
5. What is 'firm'?
நிறுவனம் என்றால் என்ன?
6. Define management.
மேலாண்மை வரையறை தருக.
7. What is an 'organisation'?
அமைப்பு என்றால் என்ன?

8. What is an 'optimum firm'?
சரியான அளவு நிறுமம் என்றால் என்ன?
9. Who is an 'chief executive'?
தலைமை நிர்வாகி என்பவர் யார்?
10. What is 'democratization'?
மக்கள் நிறுவன மாக்குதல் என்றால் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions choosing either (a) or (b).

11. (a) State the features of business.
வியாபாரத்தின் இயல்புகளை தெரிவி.

Or

- (b) State the various types of industry.
தொழில் பல்வேறு வகைகளை தெரிவி.

12. (a) State the features of sole proprietorship.
தனி ஆள் நிறுவனத்தின் இயல்புகளை தெரிவி.

Or

- (b) Sketch the features of cooperatives.
கூட்டுறவுகளின் இயல்புகளை தெரிவி.

13. (a) State the elements of optimum business.
சரியான அளவு நிறுவனங்களின் மூலப் பொருட்களை தெரிவி.

Or

- (b) What are the factors that affecting the optimum firm?
சரியான அளவு நிறுவனத்தை பாதிக்கும் காரணிகள் யாவை?

14. (a) State the need for company management.
கம்பெனி மேலாண்மையின் தேவையை தெரிவி.

Or

- (b) What are the powers of board of directors?
நிர்வாக இயக்குனர்களின் அதிகாரங்கள் யாவை?

15. (a) State the advantages of vertical combination.
செங்குத்து தொழில் சேர்க்கையின் நன்மைகளை தெரிவி.

Or

- (b) State the aim of rationalisation movement.
பகுத்தறிவாக்க இயக்கத்தின் குறிக்கோள்களை தெரிவி.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Explain the various objectives of modern business.
நவீன வியாபாரத்தில் பல்வேறு நோக்கங்களை விளக்குக.
17. Differentiate private company from public company.
தனியார் நிறுமத்தை பொது நிறுமத்திடம் இருந்து வேறுபடுத்துக.
18. Bring out the factors responsible for the survival of small scale business.
சிற்ப அளவிலான வியாபாரத்தின் உயிர்ப்பு தன்மைக்கு பொறுப்பேற்க கூடிய காரணிகளை வெளி கொணர்க.
19. Chalkout the functions of 'chief executive'.
தலைமை நிர்வாகியின் பணிகளை எழுதுக.
20. Explain the important problems of public utilities.
பொது பயன்பாட்டு நிறுவனங்களின் முக்கியமான பிரச்சனைகளை விவரி.

AFC-7257

Sub. Code

1BCO2C1

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2015

Second Semester

Commerce

ADVANCED ACCOUNTANCY – II

(CBCS – 2011 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is Accommodation bill?
பண வசதி மாற்றுச்சீட்டு என்றால் என்ன?
2. What is dishonour of bill of exchange?
மாற்றுச்சீட்டு மறுக்கப்படுதல் என்றால் என்ன?
3. What is average due date?
சராசரி தவணை நாள் என்றால் என்ன?
4. What is red ink interest?
சிவப்பு மை வட்டி என்றால் என்ன?
5. What is abnormal loss?
அசாதாரண நட்டம் என்றால் என்ன?
6. What is account sales statement?
விற்பனைக் கணக்கறிக்கை என்றால் என்ன?

7. What is Joint venture?

இணைவினை என்றால் என்ன?

8. What is separate set of book method in joint venture?

இணைவினையில் தனி ஏடுமுறை என்றால் என்ன?

9. What is Statement of affairs?

நிலை அறிக்கை என்றால் என்ன?

10. What is Net worth method?

நிகர மதிப்பு முறை என்றால் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) What is renewal of bill of exchange? Give the journal entries in the books of the drawer.

மாற்றுச்சீட்டை புதுப்பித்தல் என்றால் என்ன? அதற்குரிய பதிவுகளை வரைபவர் ஏடுகளில் தருக.

Or

(b) On 1.4.2013 Sekar sold goods to Sarathy for Rs. 8,000 and on the same day drew upon a bill at three months for the amount. Sarathy accepted the bill and returned it to Sekar. On 2.4.2013, Sekar discounted the bill with his bank at Rs. 7,900. On the due date the bill was dishonoured and bank paid Rs. 50 as noting charges. Pass journal entries in the books of Sekar.

1.4.2013 அன்று சேகர் என்பவர் சாரதிக்கு ரூ. 8,000க்கு விற்பனை செய்கிறார். அதே நாளில் சாரதி மீது 3 மாத காலத்திற்கு மாற்றுச்சீட்டினை எழுதுகிறார். சாரதி அதனை ஏற்கிறார். 2.4.2013ம் தேதியன்று சேகர் அம்மாற்றுச்சீட்டினை ரூ. 7,900க்கு வங்கியில் தள்ளுபடி செய்கிறார். தவணை தேதியன்று மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது. வங்கியர் ரூ. 50 குறிப்புக் கட்டணம் செலுத்தினார். சேகர் ஏடுகளில் தேவையான முதற்குறிப்பேட்டுப் பதிவுகளைத் தருக.

12. (a) Under what circumstances account current is prepared?

எந்தெந்த சூழ்நிலைகளில் நடைமுறைக் கணக்கு தயாரிக்கப்படுகிறது?

Or

- (b) A partner has withdrawn the following sums of money during the half year ending 30.6.2013. Find out the average due date.

	Rs.		Rs.
15-1-2013	1,000	05-4-2013	1,600
10-2-2013	800	20-5-2013	2,000
12-3-2013	1,400	18-6-2013	1,500

ஒரு கூட்டாளி பின்வரும் தொகையை 30.6.2013ம் நாளோடு முடிவடையும் அரையாண்டில் எடுப்பாக எடுத்தார். சராசரி தவணை நாளைக் காண்க.

	ரூ.		ரூ.
15-1-2013	1,000	05-4-2013	1,600
10-2-2013	800	20-5-2013	2,000
12-3-2013	1,400	18-6-2013	1,500

13. (a) How will you treat bad debts in the consignees book when del credere commission is involved and not involved? Show it through journal entries.

பிணைக்கழிவு இருக்கும் போது மற்றும் இல்லாத போது அனுப்பீடு பெறுநரின் ஏடுகளில் வராக்கடன் எவ்வாறு கையாளப்படும் என்பதை பதிவுகள் மூலம் காட்டுக.

Or

- (b) Sekar consigned to Sayee 48 cases of goods costing Rs. 500 per case. He incurred the following expenses in sending the consignment.

Freight Rs. 850; Insurance Rs. 1,350

Sayee the consignee forwarded an account sales showing the following : Sale price of 32 cases Rs. 21,000.

Expenses incurred :

Clearing charges	Rs. 175
Cartage	Rs. 121
Storage	Rs. 200

Sayee is entitled to a commission of 7% on sales. The market price of the goods prevailing at Sayee's place shows Rs. 540 on the accounting date.

Show the valuation of unsold stock.

அடக்கவிலையான ரூ. 500 வீதம் சேகர் என்பவர் சாயி என்பருக்கு 48 சரக்குப் பெட்டகங்களை அனுப்பீடு செய்தார். அனுப்பீடு குறித்து அவர் செய்த செலவுகளாவன :

சத்தம் ரூ. 850; காப்பீடு ரூ. 1,350

அனுப்பீடு பெறுநரான சாயி அனுப்பிய விற்பனைக் கணக்கறிக்கை உள்ளடங்கிய செய்திகளாவன :

32 பெட்டகங்கள் விற்பனை தொகை ரூ. 21,000. செய்த செலவுகள் :

அகற்றுக் கட்டணம்	ரூ. 175
வண்டிக் கட்டணம்	ரூ. 121
பண்டப் பாதுகாப்புச் செலவு	ரூ. 200

சாயி என்பவருக்குரிய கழிவு விற்பனையில் 7% ஆகும். கணக்கிடும் நாளில் சாயி என்பவரின் இடத்தில் நிலவும் சந்தை விலை பெட்டகம் ஒன்றுக்கு ரூ. 540 ஆக உள்ளது.

விற்காத சரக்கிருப்பு எவ்வாறு மதிப்பிடப்படும் எனக்காட்டுக.

14. (a) What are the differences between joint venture and partnership?

இணை வினைக்கும் கூட்டாண்மைக்குமிடையே உள்ள வேறுபாடுகள் யாது?

Or

- (b) Karthik and Savathy entered into a joint venture to share the results as to 2 : 1. The joint venture transactions were as under :

	Karthick Rs.	Sarathy Rs.
Goods supplied	30,000	15,000
Expenses paid	4,000	1,000
Sale proceeds received	40,000	28,000

Show ledger accounts in the books of Karthik, assuming that the venture came to an end and the accounts settled.

கார்த்திக், சாரதி என்ற இருவரும் இணைவினை ஒன்றை மேற்கொண்டு இலாப நட்டங்களை 2 : 1 எனும் விகிதத்தில் பகிர்ந்து கொள்ள ஒப்புக் கொண்டனர். அவர்கள் செய்த இணைவினை நடவடிக்கைகள் பின்வருமாறு :

	கார்த்திக் ரூ.	சாரதி ரூ.
சரக்கு அளித்தது	30,000	15,000
செலவு செய்தது	4,000	1,000
விற்ற பணம் பெற்றது	40,000	28,000

இணைவினை முற்றுப்பெற்றது எனவும், அவர்கள் கணக்கு தீர்த்துக் கொண்டனர் எனவும் கொண்டு கார்த்திக் என்பவரின் ஏடுகளில் தோன்றும் பேரேட்டுக் கணக்குகளை காட்டுக.

15. (a) What are the advantages of single entry system?

ஒற்றைப் பதிவு முறையின் நன்மைகள் யாவை?

Or

- (b) Calculate stock at the end :

Stock in the beginning Rs. 20,000; cash sales Rs. 40,000; credit sales Rs. 35,000; purchases Rs. 50,000; rate of gross profit on cost $33\frac{1}{3}\%$.

இறுதி சரக்கிருப்பை கணக்கிடுக :

தொடக்கத்தில் சரக்கு ரூ. 20,000; ரொக்க விற்பனை ரூ. 40,000; கடன் விற்பனை ரூ. 35,000; கொள்முதல்கள் ரூ. 50,000; மொத்த இலாபம் விகிதம் அடக்கத்தின் மீது $33\frac{1}{3}\%$.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. State the differences between trade bill and accommodation bill.

வாணிக மாற்றுச்சீட்டுக்கும் மற்றும் பணவசதி மாற்றுச் சீட்டுக்கும் உள்ள வேறுபாடுகளை கூறுக.

17. Sarathy had the following transactions with Sayee.

	Rs.
1.1.2013 Opening balance due to Sarathy	1,500
10.2.2013 Sold goods to Sayee	1,000
15.3.2013 Bought goods from Sayee	500
20.4.2013 Received cash from Sayee	600
15.5.2013 Sold goods to Sayee	700

Prepare an account current to be rendered by Sarathy to Sayee on 30.6.2013, charging interest at 10% p.a.

சாரதி, சாயி என்பவருடன் பின்வரும் நடவடிக்கைகளை
கொண்டுள்ளார்.

	ரூ.
1.1.2013 சாரதிக்கு கொடுக்க வேண்டிய தொடக்க இருப்பு	1,500
10.2.2013 சாயிக்கு சரக்கு விற்பது	1,000
15.3.2013 சாயி-யிடமிருந்து சரக்கு வாங்கியது	500
20.4.2013 சாயி-யிடமிருந்து ரொக்கம் பெற்றது	600
15.5.2013 சாயிக்கு சரக்கு விற்பது	700

சாயிக்கு சாரதியால் தயாரிக்கப்படும் நடைமுறைக் கணக்கை
30.6.2013 அன்று தயாரிக்கவும். வட்டி ஆண்டுக்கு 10%.

18. Karthik of Chennai consigned 150 tins of oil to Sekar of Nellore, invoiced at Rs. 200 per tin. Karthik paid Rs. 1,000 as carriage and other expenses. The consignor drew a bill of exchange for Rs. 8,000 which was later discounted at Rs. 7,850. The consignee rendered an account sales showing the following details :

140 tins sold at Rs. 250 per tin

10 tins sold at Rs. 260 per tin

Storage and selling expenses Rs. 2,500

Clearing and cartage Rs. 800

Commission at 6%

The consignee sent a draft for the balance.

Show the important ledger accounts in the books of consignor.

சென்னையிலுள்ள கார்த்திக், நெல்லையிலுள்ள சேகர் என்பவருக்கு டின் ஒன்றுக்கு ரூ. 200 என இடாப்பிட்டு 150 டின் எண்ணெய் அனுப்பீடு செய்தார். சமை கூலி ஏனைய செலவுகள் என அவர் செலவழித்தது. ரூ. 1,000. அவர் ரூ. 8,000-க்கு மாற்றுச்சீட்டு எழுதி, அதைப் பிறகு ரூ. 7,850 க்கு வட்டம் செய்தார். அனுப்பீடு பெறுநர் அனுப்பிய விற்பனைக் கணக்கறிக்கை தாங்கியிருந்த தகவல்களாவன :

டின் ஒன்று ரூ. 250 வீதம் விற்பனை செய்தது 140 டின்கள்

டின் ஒன்று ரூ. 260 வீதம் விற்பனை செய்தது 10 டின்கள்

பண்டகக் காப்புச் செலவும், விற்பனை செலவுகளும் ரூ. 2,500

அகற்றுக் கட்டணமும், வண்டிக் கட்டணமும் ரூ. 800

கழிவு வீதம் 6%

உரிய நிலுவைக்கு அனுப்பீடு பெறுநர் வங்கிப்பணவிடை அனுப்பி வைத்தார். அனுப்பீடு செய்நர் ஏடுகளில் தோன்றத்தக்க முக்கியமான பேரேட்டுக் கணக்குகளையும் காட்டுக.

19. Sayee and Sarathy underbook jointly to construct a building for a company for a contract price of Rs. 1,80,000. The price was to be paid 50% in cash and 50% in shares of a company. A banking account was opened jointly, Sayee contributing Rs. 45,000 and Sarathy Rs. 40,000. They agreed to share profit or loss in the proportion of $\frac{3}{5}$ and $\frac{2}{5}$ respectively. The joint venture transactions were as under :

Materials purchased Rs. 74,000

Wages paid Rs. 46,000

Establishment expenses paid Rs. 6,000

The contract was completed and the price received. The shares were sold for Rs. 70,000. Sarathy took over the unused materials at Rs. 2,000.

Show the necessary ledger accounts in the books of the joint venture.

சாயி, சாரதி என்ற இருவர் ஒரு நிறுமத்திற்கு ரூ. 1,80,000க்கு கட்டிடம் ஒன்று கட்டித்தரும் இணைவினையை மேற்கொண்டு முறையே 3/5, 2/5 என இலாப நட்டத்தைப் பகிர்ந்து கொள்ள ஒப்புக் கொண்டனர். ஒப்பந்த வியைாகிய ரூ. 1,80,000, பாதி ரொக்கமாகவும், பாதி நிறுமத்தின் பங்குகளாகவும் செலுத்தப்பட வேண்டும். சாயி ரூ. 45,000மும், சாரதி ரூ. 40,000மும் இட்டு இணை வங்கிக் கணக்கொன்று துவங்கினர். இணைவினை நடவடிக்கை பின்வருமாறு :

மூலப்பொருள் வாங்கியது ரூ. 74,000

கூலி வழங்கியது ரூ. 46,000

நிறுவுகைச் செலவுகள் செலுத்தியது ரூ. 6,000

ஒப்பந்தம் முடிக்கப்பெற்றது. ஒப்பந்த விலை பெறப்பட்டது. ஒப்பந்த விலையின் ஒரு பகுதியாகிய பங்குகள் ரூ. 70,000க்கு விற்கப்பட்டன. பயன்படுத்தாத மூலப் பொருள்களை ரூ. 2,000 என்ற மதிப்பீட்டில் சாரதி எடுத்துக் கொண்டார்.

இணைவினையின் ஏடுகளில் தோன்றத்தக்க பேரேட்டுக் கணக்குகளைக் காட்டுக.

20. Sekar a trader does not keep proper books of accounts. However, he furnishes you the following particulars.

	2012 December 31 Rs.	2013 December 31 Rs.
Cash at bank	4,500	3,000
Cash in hand	300	4,000
Stock in trade	40,000	45,000
Debtors	12,000	20,000
Office equipment	5,000	5,000
Sundry creditors	30,000	20,000
Furniture	4,000	4,000

During the year Sekar introduced Rs. 6,000 as further capital in the business and withdraw Rs. 4,000 as drawings write off depreciation on furniture 10% and office equipment at 5%.

Prepare a statement showing the profit and loss made by him for the ended 31st December 2013.

சேகர் எனும் வணிகர் முறையான கணக்கேடுகளை வைத்திருக்கவில்லை. எனினும் கீழ்க்கண்ட விவரங்களை அவர் அளிக்கிறார்.

	2012 டிசம்பர் 31 ரூ.	2013 டிசம்பர் 31 ரூ.
வங்கி	4,500	3,000
ரொக்கம்	300	4,000
சரக்கு	40,000	45,000
கடனாளிகள்	12,000	20,000
அலுவலக சாதனம்	5,000	5,000
கடனீந்தோர்	30,000	20,000
அறைகலன்	4,000	4,000

ஆண்டிடையே சேகர் ரூ. 6,000 கூடுதல் முதலாக போட்டார். தொழிலிருந்து எடுப்பாக ரூ. 4,000 எடுத்துக்கொண்டார். அறைகலன் மீது 10%, அலுவலக சாதனம் மீது 5% தேய்மானம் அனுமதிக்க.

2013 டிசம்பர் 31ல் முடியும் ஆண்டுக்கான இலாபநட்டத்தை வெளிப்படுத்தும் அறிக்கை ஒன்றை தயார் செய்க.

AFC-7258

Sub. Code

1BCO2C2

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2015

Second Semester

Commerce

MARKETING

(CBCS – 2011 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is meant by Market segmentation?
சந்தை பகுப்பு என்பதன் பொருள் யாது?
2. Define the term marketing mix.
சந்தையிடுகைக் கலவை என்ற பதத்தினை வரையறுக்கவும்.
3. What is financing?
நிதியிடுதல் என்றால் என்ன?
4. What are the different types of buying?
வாங்குதலின் பல்வேறு வகைகள் யாவை?
5. Define product policy.
பொருட் கொள்கை வரையறுக்கவும்.
6. List out any four advantages of branding.
பெயரிடுதலின் நன்மைகளில் ஏதாவது நான்கினைப் பட்டியலிடுக.

7. Define the term salesmanship.
விற்பனைத் திறன் என்ற பதத்தினை வரையறுக்கவும்.
8. What are the objectives of sales promotion?
விற்பனைப் பெருக்கத்தின் நோக்கங்கள் யாவை?
9. Define pricing.
விலையிடுதல் வரையறுக்கவும்.
10. What is meant by dual pricing?
இரட்டைவிலையிடுதல் என்பதன் பொருள் யாது?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) What are the differences between marketing and selling?
சந்தையிடுகை மற்றும் விற்பனைக்குமிடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

Or

- (b) Analyse the evolution of marketing.
சந்தையிடுகையின் பரிணாமத்தினைப் பகுப்பாய்க.
12. (a) Discuss the importance of Transportation.
போக்குவரத்தின் முக்கியத்துவத்தை விவாதிக்கவும்.

Or

- (b) Differentiate standardisation from grading.
தரப்படுத்துதலை வகைப்படுத்துதலிலிருந்து வேறுபடுத்துக.

13. (a) Discuss the features of a new product.
ஒரு புதிய பொருளின் தன்மைகளை விவாதிக்கவும்.

Or

- (b) Explain the different classification of goods.
சரக்குகளின் பல்வேறு வகைகப்படுத்துதலை விளக்குக.

14. (a) Analyse the different media of advertisement.
விளம்பரத்தின் பல்வேறு சாதனங்களைப் பகுப்பாய்க.

Or

- (b) Explain the importance of personal selling.
நேர்முக விற்பனையின் முக்கியத்துவத்தை விளக்குக.

15. (a) Explain the objectives of pricing.
விலையிடுதலின் நோக்கங்களை விளக்குக.

Or

- (b) At the time of introducing a new product. What kind of pricing will you adopt? State its reasons.

ஒரு புதிய பொருள் அறிமுகப்படுத்தப்படும் காலத்தில் எவ்வகையான விலையிடுதலை நீவீர் பின்பற்றுவீர்? அதற்குரிய காரணங்களைக் குறிப்பிடுக.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Explain the different bases of market segmentation.
சந்தைப் பகுப்பின் பல்வேறு அடிப்படைகளை விளக்குக.
17. Explain the different functions of marketing.
சந்தையிடுகையின் பல்வேறு பணிகளை விளக்குக.

18. Discuss the different stages involved in product life cycle.

பொருளின் வாழ்க்கைச் சுழற்சியில் உள்ள பல்வேறு நிலைகளைப் பகுப்பாய்க.

19. Explain the different methods of sales promotion.

விற்பனைப் பெருக்கத்தின் பல்வேறு முறைகளை விளக்குக.

20. Analyse the different factors which influence pricing decisions.

விலையிடுதல் முடிவுகளைத் தூண்டும் பல்வேறு காரணிகளைப் பகுப்பாய்க.

AFC-7259

Sub. Code

1BCO3C1

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2015

Third Semester

Commerce

PRINCIPLES OF INSURANCE

(CBCS – 2011 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Section A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is meant by risk?

இடர்பாடு என்றால் என்ன?

2. What is a contract of insurance?

காப்பீடு ஒப்பந்தம் என்றால் என்ன?

3. Write short notes on Life Insurance.

ஆயுள் காப்பீடு பற்றி சிறுகுறிப்பு வரைக.

4. What is meant by endowment life policy?

உரிமை வழங்குதல் ஆயுள் காப்புறுதி பத்திரம் என்றால் என்ன?

5. Define the Term Assignment.

உரிமை அளிப்பதற்கான உரிய பத்திரம் வரையறு.

6. What do you understand by surrender value?

விடு மதிப்பு பற்றி நீவிர் அறிவது யாது?

7. Write short note on days of grace.

சலுகை நாட்கள் பற்றி சிறுகுறிப்பு வரைக.

8. What is meant by hazardous occupation?

அபாயகரமான தொழில் என்றால் என்ன?

9. What is mean by voyage policy?

கடல் பயண திட்டாவணம் என்றால் என்ன?

10. Write short note on double insurance.

இரட்டை காப்பீடு பற்றி சிறு குறிப்பு வரைக.

Section B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) What are the features of Risk Management?

இடர்பாடு மேலாண்மையின் சிறப்பியல்புகள் யாவை?

Or

(b) Explain the scope of Insurance Management.

காப்பீட்டு மேலாண்மையின் எவ்வகையை விளக்கவும்.

12. (a) How do you classify policies on the basis of endowment?

உரிமை வழங்குதல் காப்புறுதி அடிப்படையில் எவ்வாறு காப்பீட்டினை வகைப்படுத்துவாய்?

Or

(b) What do you understand about pension plan?

ஓய்வூதிய திட்டத்தை பற்றி நீவிர் அறிந்து கொள்வது யாது?

13. (a) When the policy holder under gone for medical examination?

பாலிசிதாரர் எப்பொழுது மருத்துவ பரிசோதனைக்கு உட்கொள்ள வேண்டும்?

Or

- (b) What are the precaution to be taken by Policy Holder at the time of obtaining policy?

ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்கும்போது பாலிசிதாரர் கவனத்தில் கொள்ள வேண்டிய நிபந்தனைகள் யாவை?

14. (a) What are the features of Life Insurance Corporation of India?

இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் சிறப்பியல்புகள் யாவை?

Or

- (b) What are the essential qualities require for a successful agent?

ஒரு வெற்றிகரமான முகவரின் முக்கியமான குணாதிசயங்கள் யாவை?

15. (a) What are the important characteristics of Marine Insurance?

கடல்சார் காப்பீட்டின் முக்கியமான குணாதிசயங்கள் யாவை?

Or

- (b) Explain the difference kinds of Marine Insurance Policies.

கடல்சார் காப்பீட்டின் பல்வேறு வகையான காப்புரிதி பத்திரத்தை விவரி.

Section C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Discuss the important benefits of Insurance Business.
காப்பீட்டு தொழிலின் முக்கியமான நன்மைகளை விவாதிக்கவும்.
17. What are the differences between Insurance Contract and wagering agreement?
காப்பீடு ஒப்பந்தம் மற்றும் பணயம் ஒப்பந்தத்திற்கான வேறுபாடுகள் யாவை?
18. Explain in details about obtaining life policy.
ஆயுள் காப்பீடு எடுப்பது தொடர்பான தகவல்களை விளக்குக.
19. Explain the role of LIC in National economy.
தேசிய பொருளாதாரத்தில் இந்திய ஆயுள் காப்பீடு கழகத்தின் பங்கினை விளக்குக.
20. Discuss in detail the various kinds of marine lossess.
கடல்சார் காப்பீட்டின் பல்வேறு இழப்புகளைத் தெளிவாக விவாதிக்கவும்.

AFC-7260

Sub. Code
1BCO3C2

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2015

Third Semester

Commerce

BANKING THEORY

(CBCS – 2011 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Define the term 'Banking' under the Banking Regulation act.
வங்கியியல் என்ற பதத்தை வங்கி ஒழுங்காற்றும் சட்டத்தின் படி வரையறு.
2. What is Branch Bank System?
கிளை வங்கி முறை என்றால் என்ன?
3. What are the general utility services of commercial banks?
வணிக வங்கியின் பொது பயன்பாட்டு பணிகள் யாவை?
4. What is credit card?
கடன் அட்டை என்றால் என்ன?
5. What are the various methods of credit creation?
கடன் உருவாக்கும் பல்வேறு முறைகள் யாவை?
6. Give any two objectives of Regional Rural Banks.
மண்டல கிராம வங்கியின் நோக்கங்கள் ஏதேனும் இரண்டினை தருக.

7. What are the various methods of currency issued by Reserve Bank of India?

இந்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு பண வெளியீட்டு முறைகள் யாவை?

8. State the commercial banking functions of State Bank of India.

பாரத ஸ்டேட் வங்கியின் வணிக வங்கி பணிகளை கூறுக.

9. What are the objectives of banking ombudsman scheme?

வங்கியியல் ஒம்பெட்ஸ்மென் திட்டத்தின் நோக்கங்கள் யாவை?

10. What do you mean by e-payments?

மின் செலுத்தல்கள் பற்றி நீவிர் அறிவது யாது?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) What are the various advantages of unit banking system?

அலகு வங்கி முறையின் பல்வேறு நன்மைகள் யாவை?

Or

- (b) Explain the objectives of Industrial Development Bank of India.

இந்திய தொழில் வளர்ச்சி வங்கியின் நோக்கங்கள் யாவை.

12. (a) Discuss the demand deposits of commercial banks.

வணிக வங்கிகளின் கேட்பு வைப்புகளை விவரிக்க.

Or

- (b) State the various types of loans issued by commercial banks.

வணிக வங்கிகள் வழங்கும் பல்வேறு வகை கடன்களை கூறுக.

13. (a) What are the financial resources of Regional Rural Banks?

மண்டல கிராம வங்கியின் நிதி வளங்கள் யாவை?

Or

- (b) What are the problems of Regional Rural Banks?

மண்டல கிராம வங்கியின் பிரச்சனைகள் யாவை?

14. (a) Explain the term consumer credit rationing.

நுகர்வோர் கடன் கட்டுப்பாடு பங்கீடு என்பதனை விளக்குக.

Or

- (b) What are the differences between Reserve Bank of India and State Bank of India?

இந்திய ரிசர்வ் வங்கிக்கும் மற்றும் பாரத ஸ்டேட் வங்கிக்கும் இடையேயான வேறுபாடுகள் யாவை?

15. (a) What are the uses of E-banking?

மின்னணு வங்கியியலின் பயன்பாடுகள் யாவை?

Or

- (b) What is a smart card? What are its uses?

சாமர்த்தியமான அட்டை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. State the advantages and disadvantages of Branch Banking.

கிளை வங்கி முறையின் நன்மைகள் மற்றும் தீமைகளை கூறுக.

17. Explain the role of commercial banks in the economic development of India.

இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தில் வணிக வங்கிகளின் பங்குப் பற்றி விளக்குக.

18. What is credit creation? What are its limitations?

கடன் உருவாக்குதல் என்றால் என்ன? அதன் குறைபாடுகள் யாவை?

19. Explain the functions of Reserve Bank of India.

ரிசர்வ் வங்கியின் பணிகளை விளக்குக.

20. Explain the constraints of e-banking.

மின்னணு வங்கியியல் பிரச்சனைகளை விவரிக்க.

AFC-7261

Sub. Code

1BCO3C3

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2015

Third Semester

Commerce

BUSINESS STATISTICS

(CBCS – 2011 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer all questions.

1. Define Statistics.
புள்ளியியல் – வரையறு.
2. What is Secondary data?
இரண்டாம் நிலை விவரங்கள் என்றால் என்ன?
3. What is Range?
வீச்சு என்றால் என்ன?
4. Mention any two demerits of standard deviation.
திட்ட விலக்கத்தின் தீமைகள் எவையேனும் இரண்டை குறிப்பிடுக.
5. Define correlation.
வரையறுக்க : ஒட்டுறவு.
6. Write any two differences between Correlation and Regression.
ஒட்டுறவுக்கும் தொடர்போக்குக்கும் உள்ள வேறுபாடுகள் இரண்டை கூறுக.

7. What is Consumer Price Index?

நுகர்வோர் விலை குறியீட்டு எண் என்றால் என்ன?

8. Mention any two uses of Price Index.

குறியீட்டு எண்ணின் பயன்கள் இரண்டை குறிப்பிடுக.

9. What is Time series?

காலத் தொடர் வரிசை என்றால் என்ன?

10. Explain any two components of time series.

காலத் தொடரின் கூறுகளுள் இரண்டை விளக்குக.

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Explain the characteristics of a good questionnaire.

நல்ல வினாப்பட்டியலின் பண்புகளை விளக்குக.

Or

(b) What are the sources of secondary data?

இரண்டாம் நிலை தகவல் சேகரிக்கும் முறைகள் யாவை?

12. (a) Find Geometric mean.

X	12	18	48	61
f	5	3	2	8

பெருக்குச் சராசரியை காண்க.

X	12	18	48	61
f	5	3	2	8

Or

(b) From the following data find Mean

Marks	0-10	10-20	20-30	30-40	40-50	50-60
No. of students	8	11	16	12	9	4

பின்வரும் மதிப்பெண்களைக் கொண்டு கூட்டுசராசரியை கணக்கிடுக.

மதிப்பெண்	0-10	10-20	20-30	30-40	40-50	50-60
மாணவர்கள்	8	11	16	12	9	4

13. (a) Explain the importance of Correlation.

ஒட்டுறவுக்கெழுவின் முக்கியத்துவத்தை விளக்குக.

Or

(b) Construct Regression equation of Y on X

X	9	6	5	7	8
Y	20	15	25	30	35

பின்வருவனவற்றைக் கொண்டு X இல் Y இன் தொடர்பு போக்கு சமன்பாட்டை கண்டறிக.

X	9	6	5	7	8
Y	20	15	25	30	35

14. (a) Construct index number using Fisher's method.

Article	Price		Quantity	
	1995	2000	1995	2000
1	5	7	5	7
2	3	2	5	4
3	7	5	2	4
4	12	10	3	8
5	4	5	5	7

பிஷுரின் குறியீட்டெண்ணைக் காண்க.

பொருள்	விலை		அளவு	
	1995	2000	1995	2000
1	5	7	5	7
2	3	2	5	4
3	7	5	2	4
4	12	10	3	8
5	4	5	5	7

Or

(b) From the following data calculate fixed base index number.

Year	2002	2003	2004	2005	2006	2007
Price	50	55	60	65	70	75

பின்வரும் தகவலைக் கொண்டு நிலை அடிப்படை குறியீட்டெண்ணைக் கண்டறிக.

Year	2002	2003	2004	2005	2006	2007
Price	50	55	60	65	70	75

15. (a) Compute seasonal indices for various quarters

Year	Quarterly production			
	I	II	III	IV
2004	3.5	3.9	3.4	3.6
2005	3.5	4.1	3.7	4.0
2006	3.5	3.9	3.7	4.2
2007	4.0	4.6	3.8	4.5
2008	4.1	4.4	4.2	4.5
Total	18.6	20.9	18.8	20.8

காலாண்டு சராசரி பருவகால குறியீட்டு எண்ணை கணக்கிடுக.

காலாண்டு உற்பத்தி

ஆண்டு	I	II	III	IV
2004	3.5	3.9	3.4	3.6
2005	3.5	4.1	3.7	4.0
2006	3.5	3.9	3.7	4.2
2007	4.0	4.6	3.8	4.5
2008	4.1	4.4	4.2	4.5
மொத்தம்	18.6	20.9	18.8	20.8

Or

(b) Calculate 5 yearly moving average of the production.

Year	Production	Year	Production
1999	30	2004	42
2000	33	2005	43
2001	35	2006	50
2002	37	2007	55
2003	40	2008	60

ஐந்து ஆண்டு நகரும் சராசரியை காண்க.

ஆண்டு	உற்பத்தி	ஆண்டு	உற்பத்தி
1999	30	2004	42
2000	33	2005	43
2001	35	2006	50
2002	37	2007	55
2003	40	2008	60

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Explain the various methods of collecting primary data.

முதல்நிலை தகவல்களை சேகரிக்கும் பல்வேறு முறைகளை விளக்குக.

17. Calculate Quartile deviation for the following data

Daily income	100-200	200-300	300-400	400-500	500-600	600-700	700-800
No. of person	6	14	20	26	18	9	7

பின்வரும் தகவல்களிலிருந்து கால்மான் விளக்கம் கணக்கிடுக.

வருமானம்	100-200	200-300	300-400	400-500	500-600	600-700	700-800
எண்ணிக்கை	6	14	20	26	18	9	7

18. Find correlation co-efficient for the following data :

X	40	40	45	50	55	55	55	50	50	40
Y	11	13	14	16	16	15	15	14	13	13

பின்வரும் தகவல்களிலிருந்து ஒட்டுறவுக் கெழுவினைக் காண்க.

X	40	40	45	50	55	55	55	50	50	40
Y	11	13	14	16	16	15	15	14	13	13

19. Construct Index number under Laspeyres and Paasche's method.

Item	p_0	p_1	q_0	q_1
A	4	7	3	5
B	2	4	5	5
C	5	5	3	4
D	7	5	5	3
E	9	10	2	2

லாஸ்பியர் மற்றும் பாஷேயின் குறியீட்டெண் கண்டறிக.

பொருள்	p_0	p_1	q_0	q_1
A	4	7	3	5
B	2	4	5	5
C	5	5	3	4
D	7	5	5	3
E	9	10	2	2

20. Find out the least square equation

Year	1998	1999	2000	2001	2002	2003
Sales	40	38	42	45	44	47

குறைந்த வர்க்கமுறையின் படி நேர்போக்குக்கோடு கண்டறிக.

வருடம்	1998	1999	2000	2001	2002	2003
விற்பனை	40	38	42	45	44	47

AFC-7262

Sub. Code

1BCO3C4

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2015

Third Semester

Commerce

ADVANCED ACCOUNTANCY – III

(CBCS – 2011 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer all questions.

1. Define Partnership.

கூட்டாண்மையை வரையறுக்க.

2. What do you mean by Profit & Loss appropriation account?

இலாப நட்ட பகிர்வு கணக்கு பற்றி நீவிர் அறிவது என்ன?

3. What is Goodwill?

நன்மதிப்பு என்றால் என்ன?

4. What is sacrificing ratio?

தியாக விகிதம் என்றால் என்ன?

5. What is Gaining Ratio?

ஆதாய விகிதம் என்றால் என்ன?

6. What is meant by amalgamation of partnership firms?
நிறுவன கூட்டாண்மையின் ஒன்றிணைப்பு பற்றி அறிவது என்ன?
7. What do you mean by dissolution of firm?
நிறுவன கலைப்பு பற்றி நீவிர் அறிவது என்ன?
8. Who is an insolvent?
நொடிப்பு நிலையர் என்பவர் யார்?
9. What is meant by piecemeal distribution?
சிறுக சிறுக பகிர்ந்தளிக்கும் முறை பற்றி அறிவது என்ன?
10. What do you understand by sale to a company?
ஒரு நிறுமத்திற்கு விற்பனை செய்தல் பற்றி நீவிர் அறிவது என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions by choosing either (a) or (b).

11. (a) A, B and C are partners sharing profits and losses in the ratio of 2:3:5. A retires and D is admitted in his place. The new profit sharing ratio between B, C and D is 2:3:1. From the following prepare Capital accounts of partners.

Capital - A Rs.10,000; B Rs.15,000; C Rs.20,000

Profit on revaluation Rs. 10,000 General reserve
Rs.40,000

Goodwill is raised at Rs.30,000 and written off at
D's admission.

A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 2:3:5 என்ற விகிதத்தில் இலாப நட்டங்களைப் பகிர்கின்றனர். A ஓய்வு பெறுவதால் அவரது இடத்தில் D அனுமதிக்கப்படுகிறார். B,C மற்றும் D யின் புதிய இலாப விகிதம் 2:3:1. கீழ்க்காணும் விவரங்களிலிருந்து கூட்டாளிகளின் முதல் கணக்கை தயாரிக்கவும்.

முதல் A : ரூ. 10,000, B : ரூ. 15,000. C : ரூ. 20,000.

மறுமதிப்பீட்டின் மீதான இலாபம் ரூ. 10,000 பொதுக்காப்பு ரூ. 40,000 நற்பெயர் ரூ. 30,000 ஆக தோற்றுவிக்கப்பட்டு – D-யின் சேர்ப்பிற்கு பிறகு நீக்கப்பட்டது.

Or

- (b) X,Y and Z are in partnership sharing profit and loss in the ratio 3:2:1. However Z's share is guaranteed by X and Y at a fixed minimum of Rs.8,000. The net profit for the year ended 31st December 2004 was Rs36,000. Prepare profit and loss appropriation account and show the amount finally due to each partner.

X,Y மற்றும் Z என்ற கூட்டாளிகள் 3:2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டங்களை பகிர்கின்றனர். Z என்ற இலாப பங்கு இருந்தாலும், அவருக்கு ரூ. 8,000 குறைவு நிலைத் தொகையாக இலாபத்திலிருந்து வழங்கப்படும் என்று X மற்றும் Y கூட்டாளிகள் உத்திரவாதம் தருகின்றனர். 2004 டிசம்பர் 31-ம் நாளை நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 36,000. இலாப நட்ட பகிர்வு கணக்கை தயார் செய்து ஒவ்வொரு கூட்டாளிக்கும் கொடுக்க வேண்டிய தொகையை கணக்கிடுக.

12. (a) Enumerate the adjustments to be made before admitting a new partner in the firm.

ஒரு புதிய கூட்டாளியை ஒரு நிறுவனத்தில் சேர்க்கும் போது பின்பற்ற வேண்டிய சரிசெய்தல்களை விளக்குக.

Or

(b) Kannan and Sundar share profits and losses in the ratio of 5:3, Madhavan joins on 1st April 1999. The following revaluations were made.

- (i) Increase the value of building by Rs.10,000
- (ii) Raise goodwill for Rs.16,000
- (iii) Reduce the value of debtors by Rs.2,000. Prepare Revaluation account.

கண்ணன், சுந்தர் இருவரும் 5:3 என்ற விகிதத்தில் இலாப நடட்டங்களை பிரித்துக் கொள்கின்றனர். 1999 ஏப்ரல் 1ம் நாள் மாதவன் சேர்கிறார். அப்போது பின்வரும் மறுமதிப்பீடுகள் செய்யப்படுகின்றன :

- (i) கட்டிட மதிப்பை ரூ. 10,000 க்கு உயர்த்துவது
- (ii) நன்மதிப்பு Rs.16,000க்கு ஏற்படுத்துவது
- (iii) கடனாளிகள் மதிப்பை ரூ.2,000 குறைப்பது. மறுமதிப்பீட்டுக் கணக்கை தயாரிக்க.

13. (a) Explain the various methods of treating goodwill on the retirement of a partner.

ஒரு கூட்டாளி விலகும் போது நற்பெயரை மதிப்பிடும் பல்வேறு வகைகளை விளக்குக.

Or

(b) A, B and C are in partnership sharing profits and losses equally. They take out a joint life policy for Rs.30,000 on 01.01.2005 and pay an annual premium of Rs.3,000. The books of account are closed on 31st December every year. C died on 01.01.2007. The firm realized the policy amount the next day. Pass the necessary journal entries.

A, B மற்றும் C ஒரு கூட்டாண்மையில் இலாப நட்டத்தை சமமாக பகிர்ந்து கொள்ளும் கூட்டாளிகள். அவர்கள் 1.1.2005 அன்று ரூ. 30,000 மதிப்பில் ஒரு கூட்டு ஆயுள் திட்டாவணத்தை எடுத்தனர். அதற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ. 3,000 வீதம் முனைமம் செலுத்தினர். கணக்குகளானது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 31 அன்று முடிக்கப்படுகிறது. 1.1.2007 அன்று C என்பவர் இறந்து விட்டார். அந்த நிறுவனமானது மறுநாள் திட்டாவணத்தை விற்றது. தேவையான குறிப்பேட்டு பதிவுகளை தருக.

14. (a) Padma, Kumudha and Vidhya are partners sharing profit and losses in the ratio of 2:1:1, respectively. Their balance sheet as on 31st December 2000 is as follows:

Liabilities	Rs.	Assets	Rs.
Creditors	35,000	Sundry assets	1,00,000
Capital accounts:			
Padma	25,000		
Kumudha	25,000		
Vidhya	15,000		
	<u>1,00,000</u>		<u>1,00,000</u>

On the above date, the firm is dissolved and the following were the terms agreed. The assets realized Rs.1,07,000. Creditors were paid Rs. 28,000, in full settlement. Realization expenses amounted to Rs. 2,000. Close the books of the firm.

பத்மா, குமுதா மற்றும் வித்யா இலாப நட்டத்தை முறையே 2:1:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ளும் கூட்டாளிகள் டிசம்பர் 31,2000-ல் இருப்பு நிலை குறிப்பு பின்வருமாறு :

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
கடன்னீந்தோர்	35,000	பற்பல சொத்துக்கள்	1,00,000
முதல் கணக்குகள் :			
பத்மா	25,000		

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
குமுதா	25,000		
வித்யா	15,000		
	<u>1,00,000</u>		<u>1,00,000</u>

மேற்கண்ட தேதியில் நிறுவனம் கலைக்கப்பட்டு பின்வரும் நிபந்தனைகள் ஒப்புக் கொள்ளப்பட்டது. சொத்துக்கள் ரூ. 1,07,000 க்கு விற்கப்பட்டது. கடனீந்தோர்க்கு ரூ. 28,000 செலுத்தப்பட்டு முழு கணக்கும் தீர்க்கப்பட்டது. தீர்வு செலவு ரூ. 2,000. நிறுவனத்தின் ஏடுகளை முடித்திடுக.

Or

(b) State the rule laid down in Garner VS Murray Nile.

கார்னர் எதிரி முர்ரே வழக்கில் கூறப்பட்ட விதிமுறைகளை குறிப்பிடுக.

15. (a) What is Purchase consideration? Explain the various methods for calculating purchase consideration.

கொள்முதல் மறுபயன் என்றால் என்ன? அவற்றை கணக்கிடுவதற்கான பல்வேறு முறைகளை விளக்குக.

Or

(b) R, S and T share profits of a firm in the ratio of $\frac{1}{2} : \frac{1}{4} : \frac{1}{4}$ respectively. On the date of dissolution their Balance Sheet stood as follows :

Liabilities	Rs.	Assets	Rs.
Creditors	10,000	Sundry assets	60,000
R's loan	5,000	Cash in hand	1,000
S' s loan	3,000		
Capital :			
R	20,000		
S	15,000		
T	8,000		
	<u>61,000</u>		<u>61,000</u>

The stock realized Rs. 45,000 which were received in instalments Rs. 15,000, Rs. 16,000 and Rs. 14,000. Show how proceeds should be distributed as and when received by following the proportionate capital method.

R,S மற்றும் T இலாபத்தை $\frac{1}{2} : \frac{1}{4} : \frac{1}{4}$ என்ற விகிதத்தில்

பிரித்துக் கொள்கின்றனர். கலைப்பின் போது இருப்பின் நிலைக் குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

பொறுப்புகள் ரூ. சொத்துக்கள் ரூ.

கடனீந்தோர்கள் 10,000 கடனாளிகள் 60,000

R'-ன் கடன் க/கு 5,000 ரொக்கம் 1,000

S' -ன் கடன் க/கு 3,000

முதல் /கு :

R 20,000

S 15,000

T 8,000

61,000

61,000

சொத்துக்களின் விற்பனையிலிருந்து ரூ. 15,000 ; ரூ. 16,000 ரூ. 14,000 என மொத்தம் ரூ. 45,000 கிடைத்தது. ஒவ்வொரு முறையும் பணம் பெறும் போதும் எவ்வாறு “முதல் விகிதத்தின்படி” பிரித்துக் கொடுக்கப்பட்டது. என்பதை காண்பிக்கவும்.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. X, Y and Z are partners in a firm. The net profit of the firm for the year ended 31st March 2007 is Rs.30,000 which has been duly distributed amongst the partners in their agreed ratio of 3:1:1 respectively. It is discovered on 10th April 2007 that the under mentioned transactions were not passed through the books of account of the firm for the year ended 31st March 2007.

- (a) Interest on capital at 6% per annum
 (b) The capital of X, Y and Z being Rs.50,000, Rs.40,000 and Rs.30,000 respectively.
 (c) Interest on drawings: X Rs.350; Y Rs.250; Z Rs.150
 (d) Partners salaries: X Rs.5000; Y Rs.7,500
 (e) Commission due to X (for some special transaction) Rs.3,000.

You are required to pass a single journal entry to be made on 10th April 2007.

ஒரு நிறுவனத்தின் X, Y மற்றும் Z ஆகிய மூவரும் கூட்டாளிகள். 31 மார்ச் 2007 அன்று முடிவடைய கூடிய காலத்திற்கான நிகர லாபம் ரூ. 30,000. இந்த இலாபத்தை 3:1:1 எனும் விகிதத்தில் கூட்டாளிகள் பகிர்ந்து கொண்டனர். 31 மார்ச் 2007 அன்று தொடர்புடைய பின்வரும் நடவடிக்கைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாதது ஏப்ரல் 10, 2007 அன்று தெரியவந்தது.

- (அ) முதல் மீதான வட்டி ஆண்டு ஒன்றுக்கு 6%.
 (ஆ) X, Y மற்றும் Z ஆகியோரின் முதல் முறையே ரூ. 50,000, ரூ. 40,000 மற்றும் ரூ. 30,000 ஆகும்.
 (இ) எடுப்பு மீதான வட்டி X-ரூ.350 ; Y-ரூ.250 ; Z-ரூ.150
 (ஈ) கூட்டாளிகளின் ஊதியம் X-ரூ.5000 ; Y-ரூ.7500.
 (உ) Xக்கு கொடுபட வேண்டிய கழிவு (சில முக்கியமான நடவடிக்கைகளுக்காக) ரூ. 3,000 ஏப்ரல் 10, 2007 அன்று மேற்கூறிய நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு ஒரு குறிப்பேட்டு பதிவைத் தருக.

17. A, B, C were partners entitled to 1/2, 1/3 and 1/6 share of profit respectively. Summary of their balance sheet on 31-12-1998 was as follows :

Liabilities	Rs.	Rs.	Assets	Rs.
Sundry Creditors		15,000	Goodwill	50,000
Capital :			Sundry assets	60,000
A	70,000		Cash	55,000

Liabilities	Rs.	Rs.	Assets	Rs.
B	50,000			
C	30,000	1,50,000		
		<u>1,65,000</u>		<u>1,65,000</u>

The following steps were taken on 31st January 1999.

- C retired and his interest in firm was valued at Rs. 40,000 it was purchased by A and B from their private resources in their profit sharing proportion.
- D was admitted and become entitled to 1/6 share of profits on the condition that A and B should be credited in the profit ratio for goodwill amounting Rs. 30,000 he should bring in D capital equal to 1/5 of combined capital of A and B for adjustment. Prepare partners capital accounts and show the opening balance sheet of the reconstituted firm as 01-01-1999.

A,B,C கூட்டாளிகள் 1/2,1/3 மற்றும் 1/6 அன்று விகிதத்தில் இலாபத்தை பகிர்ந்து கொள்கின்றனர். 31.12.1998 இருப்பு நிலைக் குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

பொறுப்புகள்	ரூ.	ரூ.	சொத்துக்கள்	ரூ.
கடனீந்தோர்		15,000	நன்மதிப்பு	50,000
முதல் :			பற்பல சொத்துக்கள்	60,000
A	70,000		ரொக்கம்	55,000
B	50,000			
C	30,000	1,50,000		
		<u>1,65,000</u>		<u>1,65,000</u>

கீழ்க்கண்ட நடவடிக்கைகள் ஜனவரி 1, 1999 எடுக்கப்பட்டது

- C ஓய்வு பெற்றார். அவருடைய பங்கு ரூ. 40,000 என மதிப்பிடப்பட்டு A யும் B யும் அப்பங்கை அவர்களுடைய லாபப் பகிர்வு முறையில் சொந்த நிதியிலிருந்து வாங்கப்பட்டது.

(ஆ) D, 1/6 இலாப பங்கிற்கு கூட்டாளியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. A யும் Bயும் ரூ. 30,000 மதிப்புள்ள நன் மதிப்பை லாப விகிதப்படி பகிர்ந்து கொள்ள ஏற்கப்பட்டது. A,B யின் சரிகட்டப்பட்ட பின்னூள்ள முதலிற்கு 1/5 அளவிற்கு D முதல் கொண்டு வர வேண்டும். கூட்டாளிகள் முதல் கணக்குகளையும் புதிய கூட்டாண்மையின் தொடக்க 01—01—1999ன் இருப்பு நிலைக் குறிப்பையும் தருக.

18. Prince, Queen and Raja share profits in the ratio of 3:2:2. On 30th April 2005 Raja died. Their Balance sheet on 31st December 2004 was as follows :

Liabilities	Rs.	Assets	Rs.
Creditors	12,900	Cash and Bank	5,000
General reserve	5,200	Debtors	10,000
Reserve for doubtful debts	800	Stock	10,000
Capital :		Investments	5,000
Prince	30,000	Building	40,000
Queen	20,000	Good will	18,900
Raja	20,000		
	<u>88,900</u>		<u>88,900</u>

On the date of death it was found that;

- Building be valued at Rs.58,000 Investment at Rs.4,700; Stock Rs.9,400.
- Goodwill be valued at one year's purchase of the average profits of the past five years.
- Raja's profit to the date of death be calculated on the basis of the average profits of the preceding three years. The profits of the last five years were: 2000 – Rs. 11,500; 2001 – Rs.14,000; 2002 – Rs.9,000; 2003 – Rs.8,000; 2004. – Rs.10,000

Prepare Raja's account and show the new Balance sheet.

பிரின்ஸ், குயின் மற்றும் ராஜா ஆகிய மூவரும் 3:2:2 எனும் விகிதத்தில் இலாபத்தை பகிர்ந்து கொள்கின்றனர். 30, ஏப்ரல் 2005 அன்று ராஜா இயற்கை எய்தினார். அவர்களது 31, டிசம்பர் 2004 அன்றைய இருப்பு நிலைக்குறிப்பு பின்வருமாறு.

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
கடனீந்தோர்கள்	12,900	ரொக்கம் மற்றும் வங்கி	5,000
பொது காப்பு	5,200	கடனாளிகள்	10,000
வாரா ஐயக்கடன் ஒதுக்கு	800	சரக்கிருப்பு	10,000
முதல் :		முதலீடுகள்	5,000
பிரின்ஸ்	30,000	கட்டிடம்	40,000
குயின்	20,000	நற்பெயர்	18,900
ராஜா	20,000		
	<u>88,900</u>		<u>88,900</u>

ராஜா இறந்த தேதியில் பின்வருபவன தெரிய வந்தது :

- (அ) கட்டிடமானது ரூ. 58,000 க்கும், முதலீடுகளானது ரூ. 4,700 க்கும் சரக்கிருப்பானது ரூ. 9,400 க்கும் மதிப்பீடப்பட்டது.
- (ஆ) நற்பெயரானது கடந்த 5 ஆண்டுகளின் சராசரி இலாபத்தில் ஓர் ஆண்டு கொள்முதல் என்ற அடிப்படையில் மதிப்பீடப்பட்டது.
- (இ) இறந்த தேதியில் ராஜாவின் இலாபம் கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரி இலாபத்தில் கணக்கிடப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளின் இலாபங்கள் முறையே ; 2000 – ரூ. 11,500 ; 2001– ரூ. 14,000 ; 2002 – ரூ. 9000; 2003 – ரூ. 8,000 ; 2004 – ரூ. 10,000 ராஜாவின் கணக்கை தயார்செய்து புதிய இருப்புநிலைக் குறிப்பை காட்டுக.

19. The following was balance sheet of A, B and C as on 31-12-2002 :

Liabilities	Rs.	Assets	Rs.
Creditors	12,000	Machinery	25,000
General reserve	3,000	Stock	11,000
Capital :		Debtors	9,500
A	20,000	Good will	13,000
B	15,000	Cash	1,500
C	10,000		
	<u>60,000</u>		<u>60,000</u>

On the above date the firm was dissolved. The assets realized Rs. 50,000. The creditors were settled Rs. 11,500. Dissolution expenses amounted to Rs. 1,000. The partners had 3:2:1 as their profit sharing ratio. Give the necessary journal entries and ledger accounts to close the books.

2002 டிசம்பர் 31 அன்று A,B,C-யின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு உள்ளது.

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
கடனீந்தோர்	12,000	எந்திரம்	25,000
பொதுக்காப்பு	3,000	சரக்கிருப்பு	11,000
முதல் :		கடனாளிகள்	9,500
A	20,000	வாணிப நற்பெயர்	13,000
B	15,000	ரொக்கம்	1,500
C	10,000		
	<u>60,000</u>		<u>60,000</u>

இதே நாளில் கூட்டாண்மை கலைக்கப்படுகிறது. எல்லா சொத்துக்களும் ரூ. 50,000 க்கு விற்கப்பட்டது. கடனீந்தோருக்கு ரூ. 11,500 கொடுக்கப்பட்டது. கலைப்பு செலவு ரூ. 1,000 ஆகும். கூட்டாளிகள் இலாப நட்டங்களை முறையே 3:2:1 என்னும் விகிதத்தில் பகிர்ந்து கொண்டனர். கணக்குகளை முடிப்பதற்கான குறிப்பேடு மற்றும் பேரேடுகளைத் தருக.

20. A, B and C are partners in a partnership firm. They dissolved their partnership on 31.12.2005. They share profits in the ratio of 5:3:2. Their Balance sheet was as follows :

Liabilities	Rs.	Assets	Rs.
Capital :		Premises	40,000
A	50,000	Plant	30,000
B	15,000	Stock	30,000
C	45,000	Debtors	60,000
Creditors	40,000		
A's loan	10,000		
	<u>1,60,000</u>		<u>1,60,000</u>

The assets were realized as follows.

First instalment Rs. 30,000 Second instalment Rs. 73,000

Third instalment Rs. 47,000

Prepare a statement showing how the distribution to the partner should be made.

A, B மற்றும் C மூவரும் ஒரு கூட்டாண்மையில் கூட்டாளிகள் 31.12.2005 தேதியின் படி அந்நிறுவனம் கலைக்கப்பட்டது. அவர்கள் இலாப நஷ்டத்தை 5:3:2 என பகிர்ந்தனர். அன்றைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு.

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
முதல் :		வளாகம்	40,000
A	50,000	பொறிவகை	30,000
B	15,000	சரக்கிருப்பு	30,000
C	45,000	கடனாளிகள்	60,000
கடனீந்தோர்கள்	40,000		
A'-ன் கடன்	10,000		
	<u>1,60,000</u>		<u>1,60,000</u>

சொத்துக்களை விற்று பின்வருமாறு பணம் பெறப்பட்டது.

முதல் தவணை ரூ. 30,000 இரண்டாவது தவணை ரூ. 73,000

மூன்றாவது தவணை ரூ. 47,000

கூட்டாளிகளின் பணம் பகிர்வு வழங்கல் பட்டியலை தயாரிக்க.

AFC-7263

Sub. Code

1BCO4C1

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2015.

Fourth Semester

Commerce

PRINCIPLES OF MANAGEMENT

(CBCS – 2011 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is 'Management'?
மேலாண்மை என்றால் என்ன?
2. What is 'Staffing'?
பணியாளர் நியமனம் என்றால் என்ன?
3. What is Planning?
திட்டமிடல் என்றால் என்ன?
4. State the aim of Decision Making.
முடிவெடுத்தலின் குறிக்கோளை குறிப்பிடுக.
5. What is the aim of Departmentalization?
துறைமயமாக்குதல் குறிக்கோள் என்ன?

6. Who is an Authority?
அதிகாரம் உடையவர் என்பவர் யார்?
7. What is 'Direction'?
இயக்குவித்தல் என்றால் என்ன?
8. Define Communication.
தகவல் தொடர்பு - வரையறை தருக.
9. Who is Herzberz?
ஹெக்ஸ்பர்ஸ் என்பவர் யார்?
10. State and one control technique.
கட்டுப்பாட்டு நுட்பத்தில் ஒன்றை குறிப்பிடுக.

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions choosing either (a) or (b).

11. (a) State and explain the main features of management.
மேலாண்மையின் முக்கிய தன்மைகளைக் குறிப்பிட்டு விளக்குக.
- Or
- (b) State the contribution of Peter F. Druckes for management.
மேலாண்மைக்கு பீட்டர் எப். டிராக்கரின் பங்கினை தெரிவி.
12. (a) State the importance of Planning.
திட்டமிடலின் முக்கியத்துவத்தை தெரிவி.
- Or
- (b) State the importance of Decision Making.
முடிவெடுத்தலின் முக்கியத்துவத்தை தெரிவி.

13. (a) Write a note on 'Contribution of Authority'.

அதிகார குவிப்பு - குறிப்பு வரைக.

Or

- (b) Write a note on 'Decentralisation of Authority'.

அதிகார பரவலாக்குதல் - குறிப்பு வரைக.

14. (a) State the importance of Direction.

இயக்குதலின் முக்கியத்துவத்தை தெரிவி.

Or

- (b) State the need for Motivation.

ஊக்குவித்தலின் தேவையை தெரிவி.

15. (a) State the importance of control.

கட்டுப்படுத்துதலின் முக்கியத்துவத்தை தெரிவி.

Or

- (b) State the importance of Coordination.

ஒருமுகப்படுத்துதலின் முக்கியத்துவத்தை தெரிவி.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Explain the various functions of Management.

மேலாண்மையின் பல்வேறு பணிகளை விவரி.

17. Explain the characteristics of Planning.

திட்டமிடலின் பண்புநலன்களை விளக்குக.

18. Explain the various importance of Organisation.

அமைப்புகளின் பல்வேறு முக்கியத்துவத்தை விவரி.

19. Explain the various types of Communication.

தகவல் தொடர்பின் பல்வேறு வகைகளை விவரி.

20. Explain the characteristics of a good system of control.

நல்ல முறையாக கட்டுப்படுத்துதலின் பண்பு நலன்களை விவரி.

AFC-7264

Sub. Code

1BCO4C2

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2015

Fourth Semester

Commerce

BANKING LAW AND PRACTICE

(CBCS – 2011 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Who is a customer?
வாடிக்கையாளர் என்பவர் யார்?
2. What do you mean by Lien?
பற்றுரிமை என்பதன் பொருள் என்ன?
3. What is fixed deposit?
நிலை வைப்பு என்றால் என்ன?
4. What is Garnishee order?
நீதி மன்ற தடை ஆணை என்றால் என்ன?
5. Define bill of exchange.
மாற்றுச்சீட்டின் வரைவிலக்கணம் தருக.
6. Who can draw a cheque?
ஒரு காசோலையில் யார் கீறலிடலாம்?

7. Define Endorsement.

புறக்குறிப்பின் வரைவிலக்கணம் தருக.

8. What is payment in due course?

முறைப்படி செலுத்துதல் என்றால் என்ன?

9. Write a note on letter of credit.

நாணய மாற்று கடிதம் பற்றி குறிப்பு வரைக.

10. What is credit card?

கடன் அட்டை என்றால் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Explain the term banker.

வங்கியர் எனும் பதத்தை விளக்குக.

Or

(b) Explain the rights of a banker.

ஒரு வங்கியரின் உரிமைகளை விளக்குக.

12. (a) What are the salient features of fixed deposit receipt?

நிலை வைப்பு ரசீதின் சிறப்பு தன்மைகள் யாவை?

Or

(b) In what circumstances a banker can close the accounts of a customer?

எந்தெந்த சூழ்நிலைகளில் ஒரு வங்கியர் வாடிக்கையாளரின் கணக்கை முடிவுக்கு கொண்டு வரலாம்?

13. (a) Difference between cheque and bill of exchange.

காசோலை மற்றும் மாற்றுச் சீட்டை வேறுபடுத்துக.

Or

- (b) What is the legal position of a banker regarding material alteration?

கருநிலைத் திருத்தம் தொடர்பாக ஒரு வங்கியரின் நிலையாது?

14. (a) Briefly explain the following types of endorsement with example

(i) partial endorsement

(ii) conditional endorsement.

கீழ்க் குறிப்பிட்டுள்ள புறக்குறிப்பிடலின் வகைகளை உதாரணங்களுடன் விளக்குக.

(i) பகுதிப்புறக் குறிப்பு

(ii) நிபந்தனைப் புறக் குறிப்பு.

Or

- (b) Narrate the precautions to be taken by a paying banker before making payment of a cheque.

ஒரு காசோலைக்குப் பணம் செலுத்தும் முன்பு ஒரு வங்கியர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகளை வரிசைப்படுத்துக.

15. (a) Briefly explain about various forms used in day to day banking operation.

வங்கியில் நாள்தோறும் பயன்படுத்தக்கூடிய பல்வேறு படிவங்களை பற்றி சுருக்கமாக விவரி.

Or

- (b) What are the features of a traveller's cheque?

பயணியர் காசோலையின் தன்மைகள் யாவை?

Part C

(3 × 10 = 30)

Answer any **three** of the following questions.

16. Explain the general relationships between a banker and customer.

வங்கியருக்கும், வாடிக்கையாளருக்கு மிடையே உள்ள பொது உறவுகள் பற்றி விளக்குக.

17. What are the precautions to be followed while opening an account in the name of the Joint Stock Company?

கூட்டுப் பங்கு நிறுமத்தின் மீது வங்கி கணக்கைத் துவங்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவைகள் யாவை?

18. Explain special features of a cheque.

காசோலையின் சிறப்பு தன்மைகளை விளக்குக.

19. Explain different kinds of Endorsement.

புறக்குறிப்பின் பல்வேறு வகைகளை விளக்குக.

20. Explain the statutory protection available to a collecting banker.

வசூலிக்கும் வங்கியருக்குக் கிடைக்கப்படும் சட்ட பூர்வ பாதுகாப்பினை விளக்குக.

AFC-7265

Sub. Code

1BCO4C3

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2015

Fourth Semester

Commerce

BUSINESS MATHEMATICS

(CBCS - 2011 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Section A

(10 × 2 = 20)

Answer all questions.

1. What is meant by Bankers Gain?
வங்கியரின் ஆதாயம் பற்றி அறிவது என்ன?
2. What is Average due date?
சராசரி தவணை நாள் என்றால் என்ன?
3. Define Logarithm.
மடக்கையை வரையறுக்க.
4. Give any two laws of Logarithm.
மடக்கையின் ஏதேனும் இரண்டு விதிகளை தருக.
5. What is meant by Empty set?
வெற்று கணம் பற்றி அறிவது என்ன?
6. What is Infinite set?
முடிவில்லா கணம் என்றால் என்ன?

7. What is simple and compound events?
சாதாரண மற்றும் கூட்டு நிகழ்வு என்றால் என்ன?
8. What is meant by mutually exclusive events?
பரஸ்பர வெளிப்படையான நிகழ்வு பற்றி அறிவது என்ன?
9. What is theoretical distribution?
அறிமுறை பரவல் என்றால் என்ன?
10. What is Normal curve?
இயல்பான வளைவு என்றால் என்ன?

Section B

(5 × 5 = 25)

Answer **all** questions choosing either (a) or (b).

11. (a) A producer earns 12% profit on the cost if he sold the goods for trade discount of 20%. Find out by what percentage the listed price should be raised to earn a profit of 17% after allowing a trade discount of 25%.

ஒரு உற்பத்தியாளர் 20% வியாபார தள்ளுபடியில் பொருள்களை விற்பனை செய்தால் அவர் அடக்கவிலையின் மீது 12% இலாபம் பெறுவார். பொருளின் மீது 25% வியாபார தள்ளுபடி கழித்த பிறகு 17% இலாபத்தை அடைய அவர் எத்தனை சதவீதம் பட்டியலிடப்பட்ட விலையை அதிகரிக்க வேண்டும் என்பதை காண்க.

Or

- (b) The annual increase of population of a city is found to be 4% approximately. The population of the city was 25 lakhs at the end of 1995. What will be the population at the end of 2005?

ஒரு நகரத்தில் ஆண்டு தோறும் அதிகரிக்கும் மக்கள்தொகை தோராயமாக 4% ஆகும். 1995 ஆம் ஆண்டு இறுதியில் அந்த நகரத்தினுடைய மக்கள்தொகை 25 இலட்சம் ஆகும். 2005 ஆம் ஆண்டிறுதியில் அந்த நகரத்தின் மக்கள்தொகை என்ன?

12. (a) Solve : $\log_x 9 + \log_x 3 = 6$.

தீர்க்க : மடக்கை $\log_x 9 + \log_x 3 = 6$.

Or

(b) If $\log 3 = 0.47712$ and $\log 5 = 0.6990$, Calculate
(i) $\log 75$ (ii) $\log 0.006$ (iii) $\log 225$.

மடக்கை $\log 3 = 0.47712$ மற்றும் மடக்கை $\log 5 = 0.6990$ எனில் கணக்கிடுக. (i) மடக்கை 75 (ii) மடக்கை 0.006 (iii) மடக்கை 225.

13. (a) Explain the various operations of set.

கணத்தின் பல்வேறு செயல்பாடுகளை விளக்குக.

Or

(b) State and prove De-Morgan's law.

டீ-மார்க்கன் விதியை கூறி அதை நிறுவுக.

14. (a) A bag contains 8 yellow and 7 black balls. What is the probability of drawing 4 black balls?

ஒரு பையில் 8 மஞ்சள் மற்றும் 7 கருப்பு நிற பந்துகள் உள்ளன. அதில் 4 கருப்பு நிற பந்துகளை எடுக்க நிகழ்தகவு என்ன?

Or

(b) A problem in statistics is given to three students A, B and C. Their chances of solving it are $1/2$, $1/3$ and $1/4$ respectively. What is the probability that the problem will be solved?

புள்ளியியலில் ஒரு கணக்கானது A, B மற்றும் C ஆகிய மூன்று மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அவர்கள் அக்கணக்கை தீர்ப்பதற்கான வாய்ப்பு முறையே $1/2$, $1/3$ மற்றும் $1/4$ ஆகும். அக்கணக்கை தீர்ப்பதற்கான நிகழ்தகவு என்ன?

15. (a) Show that the mean of the Binomial distribution is np .

ஈருறுப்பு பரவலின் சராசரியானது np என்பதை காட்டுக.

Or

- (b) State the salient features of Normal curve.

இயல்நிலை வளைவின் முக்கிய அம்சங்களை கூறுக.

Section C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Find the equated date of the following 5 bills drawn on 1st January 2002.

- (a) Bill of Rs. 5,000 due in 4 months
 (b) Bill of Rs. 1,200 due in 2 months
 (c) Bill of Rs. 1,500 due in 3 months
 (d) Bill of Rs. 2,000 due in 5 months
 (e) Bill of Rs. 3,000 due in 6 months.

1.1.2002 அன்று எழுதப்பட்ட பின்வரும் 5 உண்டியலின் சமநிலை தேதியை காண்க.

- (அ) ரூ. 5,000க்கான உண்டியல் 4 மாதங்களில் செலுத்த வேண்டியது
 (ஆ) ரூ. 1,200க்கான உண்டியல் 2 மாதங்களில் செலுத்த வேண்டியது
 (இ) ரூ. 1,500க்கான உண்டியல் 3 மாதங்களில் செலுத்த வேண்டியது
 (ஈ) ரூ. 2,000க்கான உண்டியல் 5 மாதங்களில் செலுத்த வேண்டியது
 (உ) ரூ. 3,000க்கான உண்டியல் 6 மாதங்களில் செலுத்த வேண்டியது.

17. If $a = \log_{24} 12$; $b = \log_{36} 24$ and $c = \log_{48} 36$ prove that $1 + abc = 2bc$.

$a =$ மடக்கை₂₄ 12; $b =$ மடக்கை₃₆ 24 மற்றும் $c =$ மடக்கை₄₈ 36 எனில் $1 + abc = 2bc$ என்பதை நிறுவுக.

18. Out of 880 boys in a school, 224 played cricket, 240 played hockey and 336 played basketball; of the total, 64 played both basketball and hockey; 80 played cricket and basketball and 40 played cricket and hockey. 24 played all the three games. How many did not play any of the games and how many played only one game?

ஒரு பள்ளியில் மொத்தமுள்ள 880 மாணவர்களில் 224 பேர் மட்டைபந்தும், 240 பேர் கோல்பந்தும் மற்றும் 336 கூடைபந்தும் விளையாடுகின்றனர். மொத்த மாணவர்களில் 64 பேர் கூடைபந்து மற்றும் கோல்பந்தும், 80 பேர் கோல்பந்து மற்றும் கூடைபந்தும், 40 பேர் மட்டைபந்து மற்றும் கோல்பந்தும் விளையாடுகின்றனர். 24 பேர் அனைத்து மூன்று விளையாட்டையும் விளையாடுகின்றனர். எத்தனை பேர் எந்தவொரு விளையாட்டையும் விளையாடவில்லை என்பதையும், எத்தனை பேர் ஒரு விளையாட்டை மட்டும் விளையாடுகின்றனர் என்பதையும் கணக்கிடுக.

19. A bag contains 5 red and 7 black balls. Find the probability that the first draw will give 3 red and second draw gives 2 black balls, when (a) balls are replaced after the first draw, (b) balls are not replaced after the first draw.

ஒரு பையில் 5 சிகப்பு மற்றும் 7 கருப்பு நிறப் பந்துகள் உள்ளன. பின்வரும் நிலைகளில் முதலில் எடுக்கும் பொழுது 3 சிகப்பு பந்துகளும் மற்றும் இரண்டாவது எடுக்கும் பொழுது 2 கருப்பு நிறப் பந்துகளும் கிடைக்க நிகழ்தகவு என்ன? (அ) முதலில் எடுத்த பந்தை திரும்ப வைத்தால் (ஆ) முதலில் எடுத்த பந்தை திரும்ப வைக்காமல் இருந்தால்.

20. Fit a Poisson distribution to the following data and calculate the theoretical frequencies :

$$X: 0 \quad 1 \quad 2 \quad 3 \quad 4$$

$$F: 123 \quad 59 \quad 14 \quad 3 \quad 1$$

பின்வரும் தகவல்களுக்கு ஒரு பாய்ஸான் பரவலை பொருத்தி, அறிமுறை அலைவெண்களை கணக்கிடுக.

$$X: 0 \quad 1 \quad 2 \quad 3 \quad 4$$

$$F: 123 \quad 59 \quad 14 \quad 3 \quad 1$$

AFC-7266

Sub. Code

1BCO4C4

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2015

Fourth Semester

Commerce

ADVANCED ACCOUNTANCY - IV

(CBCS - 2011 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer all questions.

1. What is meant by Royalty?
உரிமைத் தொகை என்றால் என்ன?
2. Write note on 'Goods in Transit'.
'வழியிடை சரக்கு' - குறிப்பு வரைக.
3. Explain Hire Purchase System.
வாடகை கொள்முதல் முறையினை விளக்குக.
4. What is Instalment System?
தவணை முறை என்றால் என்ன?
5. What are the main objects of maintaining Branch Accounts?
கிளை கணக்குகளை பராமரிப்பதற்கான முக்கிய நோக்கங்கள் யாவை?

6. Bring out the impact of 'non-payment' of any instalment amount in Hire purchase.

வாடகை கொள்முதல் முறையில் தவணைத் தொகை கொடுக்காததால் ஏற்படும் விளைவுகள் யாவை?

7. What are the need for Departmental Accounting?

துறைவாரி கணக்குக்கான தேவை யாவை?

8. Explain Insolvency.

நொடிப்பு நிலை விளக்குக.

9. State the different types of Branches.

கிளைகளின் பல்வேறு வகைகளை கூறுக.

10. How will you allocate expenses in departmental Accounts?

துறைவாரி கணக்கில் செலவினங்கள் எவ்வாறு பகிரப்படுகிறது?

Part B

(5 × 5 = 25)

Answer **all** of the following questions choosing either from (a) or (b).

11. (a) F Ltd. opened a branch on 1st January 1998 at Delhi. The figures given below are for the year 1988.

	Rs.
Goods sent to Branch	25,000
Sales :	
Cash	10,000
Credit	18,000
Cash received from Debtors	16,000
Discount allowed to them	300
Cash sent to Branch for expenses	3,500
Stock on 31 st December 1998	4,000

Give Journal entries

F லிட் 1998 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் டெல்லியில் ஒரு கிளையைத் துவக்கினார். அந்த ஆண்டில் அதன் வியாபார நடவடிக்கைகளை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

	ரூ.
கிளைக்கு அனுப்பிய சரக்கு	25,000
விற்பனை :	
ரொக்கம்	10,000
கடன்	18,000
கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம்	16,000
அவர்களுக்கு அளித்த தள்ளுபடி	300
செலவுகளுக்காக கிளைக்கு அனுப்பிய ரொக்கத் தொகை	3,500
டிசம்பர் 31 அன்று சரக்கிருப்பு	4,000
குறிப்பேட்டுப் பதிவுகள் தருக.	

Or

- (b) On 1.1.2008, X purchased machinery on hire purchase system. The payment is to be made 4,000 down (on signing of the contract) and Rs. 4,000 annually for three years. The cash price of the machinery is Rs. 14,900 and the rate of interest is 5%. Calculate the interest in each years instalment.

1.1.2008 அன்று, X வாடகைக் கொள்முதல் முறையில் ஒரு இயந்திரத்தை வாங்கினார். ரூ. 4,000 உடனடியாகவும் (ஒப்பந்தம் கையெழுத்தாகும் போது) மற்றும் ஆண்டிற்கு ரூ. 4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு அதற்குரிய தொகையினைச் செலுத்த வேண்டும். இயந்திரத்தின் ரொக்கவிலை ரூ. 14,900 மற்றும் வட்டி விகிதம் 5% ஒவ்வொரு வருடத் தவணைக்குமான வட்டியினைக் கணக்கிடுக.

12. (a) A Company had two departments A and B. A department supplies the goods to B department at its usual selling price. From the following figures prepare departmental Trading Profit and loss account for the year 2006.

	A (Rs.)	B (Rs.)
Opening stock 1.1.2006	30,000	–
Purchases	2,10,000	–
Transfer to B	50,000	50,000
Sales	2,00,000	60,000
Closing stock (31.12.2006)	40,000	10,000

ஒரு நிறுவனத்தில் A, B என்னும் இரண்டு துறைகள் இருக்கின்றன. B துறைக்கு வேண்டியதை துறை A அதனுடைய விற்பனை விலையில் தருகிறது. கீழ்க்கண்ட விபரங்களிலிருந்து 2006 ம் ஆண்டுக்கான துறைவாரி வியாபார இலாப நஷ்ட கணக்குகளை தயாரிக்கவும்.

	A (ரூ.)	B (ரூ.)
ஆரம்ப சரக்கிருப்பு 1.1.2006	30,000	–
கொள்முதல்	2,10,000	–
B க்கு மாற்றப்பட்ட சரக்கு	50,000	50,000
விற்பனை	2,00,000	60,000
இறுதிச் சரக்கு (31.12.2006)	40,000	10,000

Or

- (b) From the following particulars prepare Branch a/c showing the profit or loss of the Branch.

	Rs.
Opening stock at the branch	30,000
Goods sent to Branch	90,000

Sales (cash) 1,20,000

Expenses :

Salaries 10,000

Other expenses 4,000

Closing stock could not be ascertained but it is shown that the branch usually sells at cost plus 20%. The Manager is entitled to a Commission of 5% on the profit of the branch, before charging such commission.

கீழ்க்கண்ட விபரங்களிலிருந்து கிளைக் கணக்கை தயார் செய்து அதன் லாப நடட்டத்தை கணக்கிடவும்.

ரூ.

கிளையின் ஆரம்ப சரக்கிருப்பு 30,000

கிளைக்கு அனுப்பிய சரக்கு 90,000

ரொக்க விற்பனை 1,20,000

செலவுகள் :

சம்பளம் 10,000

இதர செலவுகள் 4,000

இறுதிச் சரக்கு எவ்வளவு என தீர்மானிக்க முடியவில்லை, ஆனால் கிளை இப்பொழுது அடக்கவிலையோடு 20 சதவீதம் லாபம் சேர்த்து சரக்கை விற்பதாக தெரிகின்றது. கிளைமேலாளர் கிளையில் இலாபத்தின் கமிஷன் கழிப்பதற்கு முன் வரக்கூடிய லாபத்தில் 5% பெற தகுதியுடையவர்.

13. (a) Mr. Meeran purchases a car under Hire Purchase system. The terms of assessment were :

(i) Cash down Rs. 12,000

(ii) Five annual instalments of Rs. 7,700 each.

(iii) Interest at 10% p.a. is charged by the seller.

You are required to calculate interest paid by the buyer to the seller each year and also the cash price of the car.

M என்பவர் கார் ஒன்றை வாடகை கொள்முதல் முறையில் வாங்குகிறார். நிபந்தனைகள் ஒப்பந்தத்தின்படி

- (i) வாங்கும்பொழுது உடன் ரொக்கம் செலுத்தியது ரூ. 12,000.
- (ii) ரூ. 7,700 வீதம் 5 வருடாந்திர தவணைகள் செலுத்த வேண்டும்.
- (iii) விற்பனையாளர் வசூல் செய்யும் வட்டி - 10% - ஒரு வருடத்திற்கு

இவற்றில் இருந்து வாங்கியவர், விற்பனையுக்கு ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டிய வட்டியையும் ரொக்க கொள்முதல் விலை என்ன என்பதையும் கண்டறியவும்.

Or

- (b) A firm has two departments, Timber and Furniture. Furniture was made by the firm itself out of timber supplied by the Timber department at its usual selling price. From the following figures prepare Departmental Trading and profit and loss a/c for the year 2004.

	Timber (Rs.)	Furniture (Rs.)
Opening stock (1.1.04)	3,00,000	50,000
Purchases	20,00,000	15,000
Sales	22,00,000	4,50,000
Transfer to Furniture Department	3,00,000	—
Expenses :		
Manufacturing	—	60,000
Selling	20,000	6,000
Stock 31.12.2004	2,00,000	60,000

The stock in the furniture department may be considered as consisting of 75% of Timber and 25% other expenses. Timber department earned Gross Profit at the rate of 20% in 2003. General expenses come to Rs. 1,10,000.

ஒரு நிறுவனத்திற்கு டிம்பர் மற்றும் அறைகலன் என இரண்டு துறைகள் உள்ளன. அறைகலன் துறைக்கு தேவையான அறைகலனுக்குரிய மரவகைகளை டிம்பர் துறை வழக்கமான விற்பனை விலையில் மரவகைகளை அளித்து வருகின்றது.

பின்வரும் தகவலின்படி 2004 - ம் ஆண்டுக்குரிய துறைவாரியான வியாபாரம் மற்றும் இலாப நட்ட கணக்கு தயார் செய்க.

	டிம்பர் (ரூ.)	அறைகலன் (ரூ.)
தொடக்க சரக்கிருப்பு (1.1.04)	3,00,000	50,000
கொள்முதல்	20,00,000	15,000
விற்பனை	22,00,000	4,50,000
அறைகலன் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டவளக்கு	3,00,000	—
செலவுகள் :		
உற்பத்தி	—	60,000
விற்பனை	20,000	6,000
சரக்கிருப்பு (31.12.2004)	2,00,000	60,000

அறைகலன் துறையில் உள்ள சரக்கிருப்பில் 75% டிம்பரும், 25% மற்ற செலவாக அடங்கியுள்ளது என தீர்மானிக்கப்படுகிறது. 2003-ம் ஆண்டு டிம்பர் துறை பெற்ற மொத்த இலாபம் 20% ஆகும்.

நிறுவனத்தின் ஒட்டு மொத்த பொது செலவு ரூ. 1,10,000.

14. (a) R took a colliery on lease. The dead rent was Rs. 750 for a year, merging into a royalty of 35 paise per tonne of coal raised, with the right to recover short workings out of royalties of two subsequent years from the period in which the short working arose. The output raised were :

I year – 10,000 tonnes; II year – 1,500 tonnes,
III year – 2,500 tonnes; IV year – 1,500 tonnes
V year – 10,000 tonnes

Give lease account for five years.

R நிலக்கரி சுரங்கம் ஒன்றினை குத்தகைக்கு எடுத்துக் கொண்டார். ஒரு டன் நிலக்கரிக்கு 35 பைசா உரிமைத் தொகை தரவேண்டும். குறைந்த அளவு குத்தகை ஆண்டிற்கு ரூ. 7,500 ஆகும். குறை உற்பத்தியை அடுத்த இரண்டு ஆண்டுகளில் மீட்டுக்கொள்ள உரிமையுண்டு. ஒவ்வொரு ஆண்டும் எடுக்கப் பெற்ற நிலக்கரியின் அளவு பின்வருமாறு.

I ஆண்டு – 10,000 டன்; II ஆண்டு – 1,500 டன்,
III ஆண்டு – 2,500 டன்; IV ஆண்டு – 1,500 டன்
V ஆண்டு – 10,000 டன்

ஐந்து ஆண்டுகளுக்கு குத்தகை கணக்கினைத் தயாரிக்கவும்.

Or

- (b) The assets of Ramaswamy of Bombay on 31.6.2000 as shown by his books were Rs. 28,000 and his liabilities Rs. 22,000. He estimated his deficiency Rs. 15,000. He found the following were not taken into account.

- (i) Interest at 6% on his capital from 1.1.2000.
(ii) A contingent liability of Rs. 1,250 on bills discounted by his for Rs. 5,000.
(iii) Amount due as wages Rs. 300, Rent Rs. 100, Taxes – Rs. 150. Prepare statement of affairs and deficiency account.

திரு R-யின் சொத்துக்கள், பொறுப்புகள் 31.6.2000 ன் படி முறையே ரூ. 28,00, ரூ. 22,000, அவர் கணக்கின்படி பற்றாக்குறை ரூ. 15,000 பிறகு கீழ்க்கண்டவைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்று அறிந்தால்.

- (i) முதல் மீது வட்டி 6% (1.1.2000 விருந்து)
- (ii) நிச்சயமற்றபொறுப்பு ரூ. 1,250, வட்டஞ் செய்த உண்டியலின் மீது ரூ. 5,000
- (iii) கொடுபட வேண்டியவை கூலி ரூ. 300, வாடகை ரூ. 100, வரி ரூ. 150, நிலை அறிக்கையையும் பற்றாக்குறை கணக்கையும் தயார் செய்க.

15. (a) The following particulars relate to a contract.

	Rs.
Materials issued	85,000
Wages	74,000
Plant at cost	15,000
Direct expenses	13,000
Establishment charges	4,000
Materials returned to store	500
Cost of work certified	2,00,000
Cost of work uncertified	4,500
Materials on hand (31 st December)	1,800
Wages outstanding	2,500
Value of plant (31 st December)	10,000

The contract price was agreed at Rs. 2,60,000 cash received from the contractee was Rs. 1,95,000.

Prepare contract account.

கீழ்க்கண்ட விவரங்கள் ஒரு ஒப்பந்தம் தொடர்புடையதாகும்.

	ரூ.
மூலப்பொருட்கள் தரப்பட்டவை	85,000
கூலி	74,000
பொறிவகை (அடக்க விலையில்)	15,000
நேரடிச் செலவுகள்	13,000
நிர்வாகச் செலவுகள்	4,000
பண்டகத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்ட மூலப்பொருட்கள்	500
சான்று அளிக்கப்பட்ட வேலை	2,00,000
சான்று அளிக்கப்படா வேலையின் அடக்கவிலை	4,500
மூலப்பொருள் கையிருப்பு (31 டிசம்பர்)	1,800
கொடுபட வேண்டிய கூலி	2,500
பொறிவகையின் மதிப்பு (31 டிசம்பர்)	10,000

ஒப்பந்த விலை ரூ. 2,60,000 என ஒப்புக்கொள்ளப்பட்டது. ஒப்பந்தம் கொடுத்தவரிடமிருந்து பெற்ற ரொக்கம் ரூ. 1,95,000.

ஒப்பந்தக் கணக்கை தயார் செய்க.

Or

- (b) R took from S. Bros, on lease a coal field for a period of 25 years from January 1, 1996 on a Royalty of Rs. 1 per tonne of coal got with a minimum rent of Rs. 10,000 a year and power to recoup short workings during the first four years of the lease. The annual outputs were :

1996 – 3,000 tonnes; 1997 – 5,000 tonnes;
1998 – 10,000 tonnes; 1999 – 20,000 tonnes;

Give Journal entries in the books of R.

1996 - ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியன்று R என்பவர் S.பிரதர்ஸிடமிருந்து நிலக்கரி சுரங்கத்தை 25 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்துக் கொண்டார். ஒரு டன் நிலக்கரிக்கு ரூ. 1 வீதம் உரிமைத் தொகை தர வேண்டும், குறைந்த அளவு குத்தகை ஆண்டுக்கு ரூ. 10,000 ஆகும், குறை உற்பத்தியை முதல் நான்கு ஆண்டுகளில் மீட்டுக்கொள்ள உரிமையுண்டு. ஒவ்வொரு ஆண்டும் எடுக்கப்பெறாத நிலக்கரியின் அளவு வருமாறு.

1996 - 3,000 டன்கள்; 1997 - 5,000 டன்கள்;
1998 - 10,000 டன்கள்; 1999 - 20,000 டன்கள்.

R என்பவர் ஏடுகளுக்கிரிய குறிப்பேட்டுப் பதிவுகள் தருக.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Write short notes on :

(a) Cost plus contract

(b) Cost Control.

சிறு குறிப்பு வரைக :

(அ) அடக்கவிலை கூடுதல் ஒப்பந்த தொகை

(ஆ) அடக்கவிலை கட்டுப்பாடு

17. N. Traders purchased two machines costing Rs. 1,60,000 each from Delhi Motors on 1st January 2002 on Hire Purchase System. The terms were :

Payment on delivery Rs. 40,000 for each machine and balance in three equal instalment together with interest at 10% p.a. to be paid at the end of each year.

N Traders write off 25% depreciation each on the Diminishing Balance Method.

N Traders paid the instalment due on 31st Dec. 2002 and on 31st Dec. 2003 but could not pay the final instalment.

Delhi motors repossessed one machine adjusting its value to the amount due. The repossession was done on the basis of 30% depreciation on Diminishing Balance Method.

Write up the ledger a/c in the books of N. Traders showing the above transactions.

ஜனவரி 1, 2002-ம் வருடம் N டிரேடர்ஸ் ஒவ்வொன்றும் ரூ. 1,60,000 மதிப்பிலான இரண்டு இயந்திரங்களை டெல்லி மோட்டார்ஸ் நிறுவனத்திடம் தவணை கொள்முதல் முறையில் வாங்கியுள்ளது.

நிபந்தனைகள் :

ஒவ்வொரு இயந்திரத்திற்கும் ரூ. 40,000 உடனடியாக பணம் செலுத்தி மீதமுள்ள மூன்று தவணையாக 10% வட்டியுடன் செலுத்துவதாக ஒப்பு கொள்ளப்பட்டது.

N டிரேடர்ஸ் 25% குறைந்த செல் மதிப்பில் தேய்மானம் ஒதுக்கீடு செய்கின்றது.

N டிரேடர்ஸ் 31 டிசம்பர், 2002 மற்றும் 31 டிசம்பர் 2003 –சூரிய தவணை மட்டும் செலுத்தி உள்ளது. கடைசி தவணை செலுத்தவில்லை.

டெல்லி மோட்டார்ஸ் நிலுவை தொகைக்காக ஒரு இயந்திரத்தை திரும்ப கையகப்படுத்தியுள்ளது. மறுகையகப்படுத்தல் 30% குறைந்த செல் மதிப்பில் கணக்கிடப்பட்டுள்ளது.

N டிரேடர்ஸ் ஏட்டின் கணக்குகளை மேற்கண்ட நடவடிக்கை மூலம் தயார் செய்க.

18. On 1.7.2003 Liberty Traders of Madurai, opened a branch at Trichy. From the Head Office goods were sent to the branch and invoiced at selling price of the branch which was 125% of the cost price of the Head Office.

The following are the particulars relating to the transactions of Trichy branches.

	Rs.
Goods sent to Branch (at cost to Head Office)	2,80,000
Sales :	
Cash	1,25,000
Credit	1,75,000
Cash collected from debtors	1,56,000
Discount allowed	4,000
Cash sent to Branch for :	
Wages	3,000
Freight	11,000
Other expenses including godown rent	20,000
Spoiled cloth in bales written off at invoice price	500
Stock on June 30, 2004 at Invoice price	55,500

Ascertain the Gross Profit and Net Profit for the Trichy Branch for the year ended 30, 2004 after preparing Branch stock a/c and Branch Debtors a/c.

1.7.2003ம் வருடம் மதுரையில் உள்ளலிபர்டி டிரேடர்ஸ் தனது கிளையை திருச்சியில் தொடங்கியது. தலமை அலுவலகத்தின் அடக்கவிலையில் 125% தலமை அலுவலகம் தனது கிளைக்கு தனது சரக்குகளை அளிக்கின்றது.

திருச்சி கிளையின் நடவடிக்கை பின்வருமாறு.

ரூ.

கிளைக்கு அனுப்பிய சரக்கு (தலமை அலுவலகம் அடக்கவிலை)	2,80,000	
விற்பனை :		
ரொக்கம்	1,25,000	
கடன்	1,75,000	
கடனாளியிடமிருந்து பெற்ற ரொக்கம்	1,56,000	
வட்டம் அளித்தது	4,000	
கிளைக்கு அனுப்பிய ரொக்கம் :		
கூலி	3,000	
வண்டிவாடகை	11,000	
பிற வகை (கிட்டங்கி வாடகை உட்பட)	<u>6,000</u>	20,000
சேதமடைந்த துணி இடாப்பு விலையில் போக்கு எழுதப்பட்டது	500	
2004, ஜூன் 30 துணி இடாப்பு விலையில் உள்ள சரக்கிருப்பு	55,500	

2004, ஜூன் 30 தேதியன்று கிளை சரக்கு கணக்கு மற்றும் கிளை கடனாளி கணக்கு தயாரித்த பிறகு திருச்சி கிளை கணக்கின் மொத்த இலாபம் மற்றும் நிகர லாபம் கணக்கிடவும்.

19. A undertook several large contracts and his ledger contained, there fore, a separate account for each contract on 31st March 1998, the account of contract No. 907 showed the following amounts as expended there on :

	Rs.
Materials directly purchased	1,80,000
Materials issued from stores	50,000
Wages	2,44,000
Direct expenses	24,000
Plant purchased	1,60,000
Proportionate establishment charges	54,000

The contract was for Rs. 15,00,000 and upto 31st March 1998 Rs. 6,00,000 had been received in cash which represented 80% of work certified. The materials on site unconsumed were valued at Rs. 15,000. The contract plant was to be depreciated by Rs. 16,000. Prepare the contract account showing what profits there on have been earned to date.

A என்பவர் பல்வேறு வேறு பேரளவு ஒப்பந்தங்களை ஏற்றுக்கொண்டார். ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும் தனித்தனியாக கணக்குகள் பேரேட்டில் இடம் பெற்றன. 1998 மார்ச்சு மாதம் 31, அன்று எண், 907 என்ற ஒப்பந்தத்தின் மீதான செலவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன :

	ரூ.
மூலப்பொருட்கள் நேரடிக் கொள்முதல் செய்தது	1,80,000
பண்டக இருப்பிலிருந்து கொடுத்த பொருள்கள்	50,000
கூலி	2,44,000
நேரடிச் செலவுகள்	24,000
எந்திரம் வாங்கியது	1,60,000
நிருவாக வீதப்படி பிரித்த செலவுகள்	54,000

ஒப்பந்தம் 1998, மார்ச்சு 31-ல் முடிவடையக் கூடியதும் ரூ. 15,00,000 க்கு ஆகும். ரூ. 6,00,000 ரொக்கமாகப் பெறப்பட்டது. இது சான்றளிக்கப்பட்ட முடிந்த வேலையில் 80 சதவீதமாகும். தொழிலிடத்தில் நுகராக மூலப்பொருளின் மதிப்பு ரூ. 1,500. ஒப்பந்த எந்திரத்தின் மீது ரூ. 16,000 தேய்மானமாகும். அந்நாளில் பெறப்பட்ட இலாபத்தினைக் காட்டும் ஒப்பந்தக் கணக்கினைத் தயாரிக்கவும்.

20. On 1st January 1997 'S' commenced business with Rs. 6,350. He earned a total profit of Rs. 5,554 during 1997 and 1998. The loss he suffered in 1999 was Rs. 2,500. His total drawings were Rs. 9,000.

Prepare statement of affairs and deficiency account from the following information.

Cash Rs. 230, stock Rs. 1,000 Debtors (good) Rs. 7,000 Doubtful Rs. 1,800, Bad debts Rs. 1,500. Furniture Rs. 564. Investment in shares Rs. 500, unsecured creditors Rs. 13,000 secured creditors Rs. 2,500. Value of securities held by creditors Rs. 3,500; preferential creditors Rs. 190.

Stock realises Rs. 666, furnitures Rs. 282, Investments realised the book value. Doubtful debts realised Rs. 600.

'S' 1997 ம் ஆண்டு ஜனவரி 1ல் ரூ. 6,350 மூலதனத்துடன் வியாபாரத்தை தொடங்கினார். 1997லிலும், 1998 லிலும் ஈட்டிய இலாபம் மொத்தம் ரூ. 5,554. 1999-ம் ஆண்டு நட்டம் ரூ. 2,500. அவருடைய மொத்த எடுப்பு ரூ. 9,000. கீழ்க்கண்ட விபரங்களிலிருந்து அவருடைய நிலை அறிக்கையையும், பற்றாக்குறை கணக்கையும் தயார் செய்க.

ரொக்கம் ரூ. 230, சரக்கு ரூ. 1,000 கடனாளிகள் (நல்லவை) ரூ. 7,000, ஐயக்கடன் ரூ. 1,800 வராக்கடன் ரூ. 1,500 அறைகலன் ரூ. 564, பங்குகளில் முதலீடு ரூ. 500, பிணையமற்ற கடனீந்தோர் ரூ. 13,000, பிணையம் பெற்ற கடனீந்தோர் ரூ. 2,500. அவர்களிடமுள்ள சொத்துக்கள் ரூ.3,500 முன்னுரிமைக் கடனீந்தோர் ரூ. 190.

சரக்கு ரூ. 666க்கு விற்கப்பட்டது. அறைகலன் விற்கிறது ரூ. 282, பங்கு முதலீடு ஏட்டு மதிப்பிலேயே விற்கப்பட்டது. ஐயக்கடன் ரூ. 600 வசூலாகியது.

AFC-7267

Sub. Code

1BCO5C1

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2015

Fifth Semester

Commerce

CORPORATE ACCOUNTING

(CBCS – 2011 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Section A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is meant by under subscription?
குறை ஒப்பம் என்பதை பற்றி அறிவது என்ன?
2. What is Capital Redemption Reserve?
பங்கு மீட்டி காப்பு என்றால் என்ன?
3. What is Acquisition of Business?
வியாபாரத்தை வாங்குதல் என்றால் என்ன?
4. What is Time Ratio?
கால விகிதம் என்றால் என்ன?
5. What is meant by capital profit?
மூலதன இலாபம் பற்றி அறிவது என்ன?
6. What is interim dividend?
இடைக்கால பங்காதாயம் என்றால் என்ன?

7. What is Absorption?

ஈர்ப்பு என்றால் என்ன?

8. What is internal reconstruction?

அகசீரமைப்பு என்றால் என்ன?

9. Define Goodwill.

நற்பெயரை வரையறுக்க.

10. What is Share?

பங்கு என்றால் என்ன?

Section B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) X Ltd forfeited 30 shares of Rs.10 each fully called up, held by Ram for non-payment of allotment money of Rs. 3 per share and first call of Rs. 4 per share. He had paid the application money of Rs. 3 per share. These shares were re-issued to Raja for Rs. 8 per share. Pass journal entries.

முழுவதும் அழைக்கப்பட்ட 30 பங்குகள் ஒன்று ரூபாய் 10 வீதம் ராம் என்பவர்க்கு ஒதுக்கப்பட்டதில் அவர் ரூ. 3 ஒதுக்கீட்டுப்பணமும், ரூ. 4 முதல் அழைப்பு பணமும் செலுத்தாததால் X நிறுவனம் பங்குகளை ஒதுப்பிழப்பு செய்தது. அவர் பங்கு ஒன்றுக்கு ரூ. 3 விண்ணப்பணம் மட்டும் செலுத்தியிருந்தார். அவ்வாறு ஒதுப்பிழப்பு செய்யப்பட்ட பங்குகள் பங்கு ஒன்றுக்கு ரூ. 8 வீதம் இராஜாவிற்கு மறு வெளியீடு செய்யப்பட்டது. குறிப்பேட்டு பதிவுகளை தருக.

Or

2

AFC-7267

- (b) Madura Ltd. Issued 10,000 preference shares by Rs. 10 each at a premium of Rs. 3 per share, payable Rs. 2 per share on application; Rs. 5 per share on allotment including premium; Rs. 6 per share on first call and final call. The shares were all subscribed and money was dully received. Give the journal entries and cash book entries.

மதுரா நிறுமம் பங்கு ஒன்று ரூ. 10 வீதம் 10,000 முன்னுரிமை பங்குகளை ரூ. 3 வீதம் முனைமத்தில் வெளியிட்டது. பணமானது பின்வருமாறு செலுத்தப்பட்டது. விண்ணப்பத்தின் போது ரூ. 2ம், ஒதுக்கீட்டின் போது ரூ. 5 (முனைமம் உள்பட) முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ. 6 பங்குகளானது முறையாக ஒப்பப்பட்டு பணம் அனைத்தும் பெறப்பட்டது. குறிப்பேட்டு பதிவுகளையும் ரொக்க புத்தக பதிவுகளையும் தருக.

12. (a) A purchasing company agrees to issue three shares of Rs. 10 each paid up at market value of Rs. 15 per share for ever 5 shares In the vendor company. Find out the number and amount of shares to be Issued by the purchasing company if the vendor company has 2,00,000 shares of Rs. 10 each, Rs. 5 paid up.

ஒரு வாங்கும் நிறுமம் விற்கும் நிறுமத்தின் ஒவ்வொரு 5 பங்குகளுக்கும், 10 ரூபாய் மதிப்புள்ள மூன்று பங்குகளை (சந்தை மதிப்பு பங்கு ஒன்றுக்கு ரூ. 15) கொடுப்பதாக ஒப்புக் கொண்டது. ரூ. 10 மதிப்புள்ள, ரூ. 5 செலுத்தப்பட்ட 2,00,000 பங்குகளை விற்கும் நிறுமம் பெற்றிருக்கும் போது எத்தனை பங்குகளை எவ்வளவு தொகைக்கு வாங்கும் நிறுமம் பங்குகளை வெளியிட வேண்டும் என்று கண்டுபிடிக்கவும்.

Or

- (b) A company was incorporated on 30.04.2007 to acquire a business of a private firm as from 01.01.2007. The company closes its account books on 31.12.2007. Calculate Time ratio.

ஒரு நிறுமமானது 01.01.2007 அன்று ஒரு தனி நிறுமத்தை வாங்கி 30.04.2007 அன்று கூட்டுறுவாக்க சான்றிதழ் பெற்றது. அக்கம்பெனியானது 31.12.2007 அன்று தனது கணக்குகளை முடிக்கின்றது, கால விகிதத்தை கணக்கிடுக.

13. (a) Under what headings how will you classify the following items while preparing Balance Sheet of a company?

- (i) Preliminary Expenses
- (ii) Unclaimed divided
- (iii) Bills payable
- (iv) Loose tools
- (v) Securities premium.

பின்வரும் இனங்களை ஒரு கம்பெனியின் இருப்பு நிலை குறிப்பை தயார் செய்யும் போது எந்த தலைப்பின் கீழ் காண்பிப்பாய்?

- (i) தொடக்கச் செலவுகள்
- (ii) கோரப்படாத பங்காதாயம்
- (iii) செலுத்துதற்குரிய மாற்றுச்சீட்டு
- (iv) உதிரி பாகங்கள்
- (v) பிணையங்களின் முனைமம்.

Or

(b) X Ltd., had earned Rs.12,00,000 profit on 31.12.2007 which is appropriated as follows :

- (i) Rs. 1,00,000 towards debenture redemption fund
- (ii) 8% preference dividend (tax free), tax being 20% on Rs. 13,20,000
- (iii) 10% ordinary dividend, tax being 20% on 40,00,000
- (iv) Rs.1,48,000 to general reserve
- (v) Balance to be carried forward.

Prepare profit and Loss Appropriation account.

31.12.2007 அன்று X நிறுவனம் ஈட்டிய ரூ. 12,00,000 பெறுமான இலாபத்தை பின்வருமாறு பகிர்ந்தது.

- (i) கடனீட்டு பத்திரத்தை மீட்பு நிதிக்கு ரூ. 1,00,000 ஒதுக்க வேண்டும்
- (ii) 8% முன்னுரிமை பங்காதாயம் (வரி நீங்கலாக), ரூ. 13,20,000 – 20% வரி
- (iii) 10% சாதாரண பங்காதாயம் (வரி நீங்கலாக), ரூ. 40,00,000 – 20% வரி
- (iv) பொது காப்பிற்கு ரூ. 1,48,000 மாற்ற வேண்டும்
- (v) மீதமுள்ள தொகையை அடுத்த ஆண்டுக்கு மாற்ற வேண்டும்.

இலாப நட்ட பகிர்வு கணக்கை தயாரிக்க.

14. (a) What are the procedures to be followed for reducing share capital?

பங்குமுதல் குறைக்கும் பொழுது பின்பற்றவேண்டிய வழிமுறைகள் யாவை?

Or

(b) Distinguish between Absorption and External Reconstruction.

ஈர்ப்பு மற்றும் புறசீரமைப்பை வேறுபடுத்துக.

15. (a) Calculate the amount of goodwill on the basis of 2 years purchase of the last five years average profits. The profits for the last five years are: 4,100; 5,250; 2,550; 3,850; 6,000.

கடந்த 5 ஆண்டுகளின் சராசரி இலாபத்தில் 2 ஆண்டு கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடுக. கடந்த 5 ஆண்டுகளின் இலாப வருமாறு : ரூ. 4,100, ரூ. 5,250, ரூ. 2,550, ரூ. 3,850, ரூ. 6,000.

Or

- (b) Mention the methods of winding up of companies.

ஒரு நிறுமத்தை கலைப்பதற்கான பல்வேறு முறைகளை கூறுக.

Section C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. A company with an authorized capital of Rs. 30,00,000 invited applications for 2,00,000 shares of Rs. 10 each at a premium of Rs. 1. The shares are payable as follows: On Application Rs. 3; On Allotment Rs. 4 (including Premium); On first and final call Rs. 4 There was over subscription and applications were received for 3,60,000 shares. Allotment of shares was made as under :

To Applicants of 1,50,000 shares	1,50,000 shares
To Applicants of 25,000 shares	Nil
To Applicants of 1,85,000 shares	50,000 shares

Excess money paid on application was adjusted against sums due on allotment and first call.

All moneys due were received. Give journal entries to record the above transactions.

ரூ. 30,00,000-ஐ அங்கீகரிக்கப்பட்ட முதலாக கொண்ட ஒரு நிறுமம் 2,00,000 பங்குகளை பங்கு ஒன்றுக்கு ரூ. 10 வீதம், ரூ. 1 முனைமத்தில் வெளியிட்டது.

பணமானது பின்வருமாறு செலுத்தப்பட வேண்டும் :

விண்ணப்பத்தின் போது ரூ. 3, ஒதுக்கீட்டின் போது ரூ. 4 (முனைமம் உள்பட), முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ. 4.

மிகை ஒப்பமாக 3,60,000 பங்குகளை பெற்றது. பின்வருமாறு பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

1,50,000 பங்குகள் விண்ணப்பத்தவர்களுக்கு – 1,50,000 பங்குகள்

25,000 பங்குகள் விண்ணப்பத்தவர்களுக்கு – ஒன்றுமில்லை

1,85,000 பங்குகள் விண்ணப்பத்தவர்களுக்கு – 50,000 பங்குகள்

மிகுதியாக பெற்ற விண்ணப்பணம் ஒதுக்கீடு மற்றும் அழைப்பு பணத்தில் சரி செய்யப்பட்டது. அனைத்து பணமும் பெறப்பட்டது எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டு பதிவுகளை தருக.

17. X Ltd was incorporated on 01.08.2007. It took over the business of 'Y' with effect from 01.04.2007. From the following particulars relating to the year ending 31.03.2008, find out profits prior to and after incorporation. Sales for the year were Rs. 30 lakhs and pre incorporation sales were Rs. 12.5 lakhs. Gross profit for the year was Rs. 9 lakhs. The expenses debited to Profit and Loss account were :

Particulars	Rs.	Particulars	Rs.
Rent	45,000	General expenses	24,000
Salaries	75,000	Advertisement	90,000
Directors fees	19,000	Printing and Stationery	18,000

Interest on debentures	30,000	Commission on sales	30,000
Audit fees	7,500	Bad debts (Rs.5000 relate to debts)	7,500
Discount on Sales	18,000	Interest to vendor on purchase consideration upto 01.10.2007	15,000
Depreciation	1,20,000		

X விட பதிவு செய்யப்பட்டது 1.8.2007. 1.4.2007 முதல் X விட Y வியாபாரத்தைக் எடுத்துக்கொண்டது. 31.3.2008-ம் ஆண்டு முடிய உள்ள விபரங்களின் அடிப்படையில் பதிவிற்கு முன்புள்ள லாபம் மற்றும் பதிவிற்கு பின்பு உள்ள லாபத்தினைக் கணக்கிடுக. ஓராண்டின் விற்பனை ரூ. 30 லட்சம் ஆகும். மற்றும் அதில் பதிவிற்கு முன்பு உள்ள விற்பனை ரூ. 12.5 லட்சம் ஆகும்.

ஓராண்டின் மொத்த லாபம் ரூ. 9 லட்சம் ஆகும். லாப நட்ட கணக்கில் பற்றெழுதிய செலவுகளானவை :

	ரூ.		ரூ.
வாடகை	45,000	பொதுச் செலவுகள்	24,000
சம்பளம்	75,000	விளம்பரம்	90,000
இயக்குனர்கள் கட்டணம்	19,000	அச்சு மற்றும் எழுதுபொருள்கள்	18,000
கடன் பத்திர வட்டி	30,000	விற்பனை மீதான கழிவு	30,000
தணிக்கை கட்டணம்	7,500	வாராக்கடன் (கூட்டுறுவாக்கத்திற்கு முன் வாராக்கடன் இருப்பு ரூ. 5,000)	7,500
விற்பனை மீதான தள்ளுபடி	18,000	கொள்முதல் மறுபயன் மீதான விற்பனைக்குரிய வட்டி (1.10.2007 வரை)	15,000
தேய்மானம்	1,20,000		

18. Draft the Balance Sheet of a limited company in prescribed form as per Schedule VI of Indian Companies Act with imaginary figures.

ஒரு வரையறுக்கப்பட்ட நிறுமத்தின் இருப்புநிலைக்குறிப்பை இந்திய கம்பெனி சட்டம் அட்டவணை VI ன் படி கற்பனை தொகையுடன் வரைக.

19. The Balance Sheet of A Ltd on 31st December 2007 was as follows :

Liabilities	Rs.	Assets	Rs.
Share Capital :		Land and Building	2,30,000
8,000 Equity Shares of Rs.50 each fully paid	4,00,000	Plant and Machinery	1,80,000
General Reserve	50,000	Furniture	20,000
Workmen's Accident Compensation Fund (Outstanding Liabilities Rs.8,000)	30,000	Stock	90,000
		Sundry Debtors	1,00,000
		Less : Provisions for Doubtful Debts	5,000
1000, 7% Debenture of Rs.50 each	50,000		95,000
Sundry Creditors	40,000	Cash	2,000
Bank Overdraft	10,000	Discount on issue of Debenture	3,000
Staff Provident Fund	40,000		
	<u>6,20,000</u>		<u>6,20,000</u>

The business of the company is taken over by B Ltd., on that date. The purchase consideration is to be discharged as follows:

- A payment in cash at Rs. 10 for every share in A Ltd.
- A further payment in cash at Rs.60 for every debenture in A Ltd. in full discharge of the debentures.
- An exchange of 5 shares in B Ltd. of Rs. 10 each at the market value of Rs. 15 per share for every 2 shares in A Ltd.

Show the Realisation a/c, cash a/c and the sundry shareholders a/c in the books of A Ltd. The expenses of Liquidation Rs. 5,000 were borne by A Ltd.

31.12.2007 அன்றைய A நிறுமத்தின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு :

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
பங்கு முதல் :		நிலம் மற்றும் கட்டிடம்	2,30,000
8,000 பொதுநிலை பங்குகள் ஒன்று ரூ. 50 வீதம் முற்றிலும் செலுத்தப்பட்டவை	4,00,000	பொறி மற்றும் இயந்திரம்	1,80,000
பொதுக்காப்பு	50,000	அறைகலன்	20,000
தொழிலாளிகளின் விபத்து நட்ட ஈடு நிதி (கொடுபட வேண்டிய பொறுப்பு ரூ. 8,000)	30,000	சரக்கிருப்பு	90,000

	கடனாளிகள்	1,00,000	
	(-)	5,000	
	வாராக்கடன் காப்பு		
1000, 7% கடனீட்டுப் பத்திரம் ஒன்று ரூ. 50 வீதம்	50,000		95,000
பற்பல கடனீந்தோர்கள்	40,000 ரொக்கம்		2,000
வங்கி மேல்வரைப்பற்று	கடனீட்டுப் 10,000 பத்திர வெளியிட்டு தள்ளுபடி		3,000
தொழிலாளிகளின் சேமகாப்பு நிதி	40,000		
	6,20,000		6,20,000

மேற்கூறிய தேதியில் B நிறுமத்தால் இந்த வியாபாரமானது எடுத்துக் கொள்ளப்பட்டது. கொள்முதல் மறுபயனானது பின்வருமாறு ஒப்படைக்கப்பட்டது.

- (அ) A நிறுமத்தில் உள்ள ஒவ்வொரு பங்கிற்கும் ரூ. 10 ரொக்கமாக செலுத்தப்பட்டது.
- (ஆ) A நிறுமத்தில் உள்ள ஒவ்வொரு கடனீட்டுப் பத்திரத்திற்கும் ரூ. 60 ரொக்கமாக செலுத்தி கடனீட்டுப் பத்திரத்தை முழுவதுமாக தீர்த்தது.
- (இ) A நிறுமத்தில் உள்ள ஒவ்வொரு 2 பங்குகளுக்கும் B நிறுமத்தில் 5 பங்குகள் ஒன்று ரூ. 10 சந்தைமதிப்பு உள்ளதை 15 வீதம் மாற்றம் செய்யப்பட்டன.
- (ஈ) கலைப்புச் செலவான ரூ. 5,000-த்தை A ஏற்றுக் கொண்டது. தீர்வு கணக்கு, ரொக்க கணக்கு பற்பல பங்குதாரர்கள் கணக்கை A நிறுமத்தின் ஏடுகளில் தயாரிக்க.

20. Balance Sheet of X Ltd as on 31.12.98 is as follows :

Liabilities	Rs.	Assets	Rs.
Share Capital:		L&B	25,000
12,000 equity shares of Rs. 10 each	1,20,000	Fixed assets	2,00,000
8,000 preference shares of Rs.10 each	80,000	Stock	5,25,000
Bank Loan	4,00,000	Debtors	1,00,000
8% debentures	1,00,000	P&L Account	58,000
Interest due on debentures	8,000		
Creditors	2,00,000		
	9,08,000		9,08,000

The company went into voluntary liquidation on that date. Prepare liquidators final statement of accounts after taking into account the following :

- (a) Liquidation expenses and liquidators remuneration amounted to Rs.3,000 and Rs.10,000 respectively.
- (b) Bank loan was secured by pledge of stock.
- (c) Debenture and interest thereon are secured by a floating charge on all assets.
- (d) Fixed assets were realised at book values and current assets at 80% of book values.

31.12.1998-ல் எக்ஸ் நிறுமத்தின் இருப்பு நிலைக்குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
பங்குமுதல்		நிலமும்	
		கட்டிடமும்	25,000
12,000 சாதாரண பங்குகள்		நிலைச்	
ரூ. 10 வீதம்	1,20,000	சொத்துக்கள்	2,00,000
8,000 முன்னுரிமை பங்குகள்		சரக்கிருப்பு	5,25,000
ரூ. 10 வீதம்	80,000		
வங்கி கடன்	4,00,000	கடனாளிகள்	1,00,000
8% கடன் பத்திரங்கள்	1,00,000	இலாபநட்ட	
		க/கு	58,000
கடன் பத்திரங்கள் மீதான			
வராத வட்டி	8,000		
கடனீந்தோர்	2,00,000		
	<u>9,08,000</u>		<u>9,08,000</u>

அந்த தேதியில் நிறுமமானது தானாக கலைக்கப்பட்டது. கலைப்பாளரின் இறுதி கணக்கை கீழ்க்கண்ட தகவல்களை கணக்கில் எடுத்துக் கொண்டு தயாரிக்கவும்.

(அ) கலைப்பிற்கான செலவு மற்றும் கலைப்பாளருக்கான ஊதியம் முறையே ரூ. 3,000 மற்றும் ரூ. 10,000

(ஆ) சரக்கினை அடமானம் வைத்து வங்கி கடன் பெறப்படுகிறது.

- (இ) கடன் பத்திரம் மற்றும் அதன் மீதான வட்டி எல்லா சொத்துக்களையும் மிதக்கும் அடமானமாக கொண்டுள்ளது.
- (ஈ) நிலை சொத்துகள் அதனுடைய புத்தக மதிப்பில் விற்கப்பட்டன. நடப்பு சொத்துகள் அதன் புத்தக மதிப்பிலுந்து 80% ஆக கணக்கிடப்படுகிறது.
-

AFC-7268

Sub. Code

1BCO5C2

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2015

Fifth Semester

Commerce

COSTING

(CBCS – 2011 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Section A

(10 × 2 = 20)

Answer all questions.

1. What is Cost Accounting?
அடக்கவிலை கணக்கியல் என்றால் என்ன?
2. What is Semi-Variable Cost?
பாதி மாறுபாடும் செலவு என்றால் என்ன?
3. What is Re-order level?
மறு ஆணை மட்டம் என்றால் என்ன?
4. What is Material?
மூலப்பொருள் என்றால் என்ன?
5. What do you mean by Piece Rate System?
துண்டு வீத முறை பற்றி நீவிர் அறிவது என்ன?
6. What is Labour Turnover?
உழைப்பு சுழற்சி என்றால் என்ன?

7. What is meant by Absorption of overheads?

மேற்செலவுகளை மீட்டல் பற்றி அறிவது என்ன?

8. What is Apportionment?

பங்கீடு என்றால் என்ன?

9. What is By-product?

துணை பொருள் என்றால் என்ன?

10. What is Work Certified?

அங்கிகரிக்கப்பட்ட பணி என்றால் என்ன?

Section B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) State the important ways of classification of cost and discuss each of them in detail.

அடக்கவிலை வகைப்படுத்தலின் முக்கிய வழிகளை குறிப்பிடுக. அவை ஒவ்வொன்றையும் விளக்குக.

Or

(b) The following data related to the manufacture of a standard product during the month of April 2004. Raw material consumed Rs. 20,000. Direct wages Rs. 18,000; Total machine hour 3,000; Machine per hour rate Rs. 2; Office on cost 10% of work cost; Selling on cost Rs.2.50 per unit; Unit produced = 5,000; Units sold 4,600 @ Rs.30 each. You are required to prepare a

(i) Cost sheet in respect of the above showing costing per unit and

(ii) Profit for the period.

2004 ஏப்ரல் மாதத்தில் ஒரு தரப்படுத்தப்பட்ட பொருள் உற்பத்திக்கான விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது. கச்சா பொருள் பயன்படுத்தியது ரூ. 20,000, நேரடி கூலி ரூ. 18,000, இயந்திர நேரம் பயன்படுத்தியது : 3,000 மணிகள், இயந்திரம் பயன்படுத்த ஒரு மணிக்கான அடக்கம் : ரூ. 2, தொழிற்சாலை அடக்கத்தில் அலுவலகச் செலவு :10%, விற்பனைச் செலவுகள் ஒரு பொருளுக்கு ரூ. 2.50, உற்பத்தி செய்த பொருட்கள் 5,000, மொத்த பொருட்கள் விற்பனை ரூ. 4,600 ஒரு பொருளின் விலை ரூ. 30. மேற்கூறியவைகளிலிருந்து ஒரு பொருளின்

(i) அடக்கவிலை

(ii) மொத்த இலாபம் ஆகியவைகளை வெளிப்படுத்தும் அடக்கவிலைப் பட்டியலைத் தயாரிக்கவும்.

12. (a) Explain maximum stock level and state the formula of its calculation.

உயர்ந்தளவு சரக்கிருப்பினை விளக்கி. அதனைக் கணக்கிடும் சூத்திரத்தையும் கூறுக.

Or

- (b) Calculate maximum level, minimum level and reorder level from the following :

Re-order quantity - 1,500 units

Re-order period - 4 to 6 weeks

Maximum consumption - 400 units per week

Normal consumption - 300 units per week

Minimum consumption - 250 units per week.

கீழ்க்கண்ட விபரங்களைக் கொண்டு, உச்ச அளவு நிலை, குறைந்த அளவு நிலை மற்றும் மறுமுறை நிலையினைக் காண்க.

மறுமுறை அளவு : 1,500 அலகுகள்

மறுமுறை காலம் : 4 முதல் 6 வாரங்கள்

உச்ச அளவு பயன்பாடு : 400 அலகுகள் ஒரு வாரத்திற்கு

இயல்பு பயன்பாடு : 300 அலகுகள் ஒரு வாரத்திற்கு

குறைந்த அளவு பயன்பாடு : 250 அலகுகள் ஒரு வாரத்திற்கு.

13. (a) Explain the methods of calculating labour turnover.

தொழிலாளர் சுழற்சி ஓட்டத்தைக் கணக்கிடும் முறைகளை விவரி.

Or

(b) From the following data. Calculate the total earnings of worker under Halsey and Rowan plan.

Standard time: 30 hours, Time taken: 20 hours

Hourly rate of wage is Rs. 4 per hour plus, Dearness allowance @ Rs. 2 per hour worked.

பின்வரும் விவரங்களிலிருந்து பணியாளரது மொத்த ஊதியத்தை ஹால்சி மற்றும் ரோவன் திட்டத்தில் கணக்கிடுக.

திட்ட நேரம் : 30 மணிகள், எடுத்துக் கொண்ட நேரம் : 20 மணிகள்

மணி ஒன்றுக்கு கூலி : ரூ. 4 மற்றும் பணி செய்த மணிகளுக்கு பஞ்சப்படியாக ஒரு மணிக்கு ரூ. 2.

14. (a) The following information is supplied from the costing records of a company.

	Rs.
Rent	2,000
Maintenance	1,200
Depreciation	900
Lighting	200
Insurance	1,000
Employers contribution to PF	300
Energy	1,800
Supervision	3,000

	Departments			
	A	B	C	D
Floor space	150	110	90	50
Numbers of workers	24	16	12	8
Total direct wages (Rs.)	8,000	6,000	4,000	2,000
Cost of machinery (Rs.)	24,000	18,000	12,000	6,000
Stock of goods (Rs.)	15,000	9,000	6,000	–

Prepare a statement showing apportionment of costs of various departments.

ஒரு கம்பெனியின் அடக்கப்பதிவேடுகளிலிருந்து பின்வரும் விபரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

	ரூ.
வாடகை	2,000
பராமரிப்பு	1,200
தேய்மானம்	900
மின்கட்டணம்	200
ஈட்டுறுதிக் கட்டணம்	1,000
சேம நலநிதி – பணிவளிப்பவரின் பங்கு	300
இயக்கு சக்தி	1,800
மேற்பார்வை	3,000

	துறைகள்			
	அ	ஆ	இ	ஈ
சதுர அடி பரப்பு	150	110	90	50
தொழிலாளர்கள் எண்ணிக்கை	24	16	12	8
மொத்த நேரடி கூலி (ரூ.)	8,000	6,000	4,000	2,000
இயந்திரப் பொறியின் மதிப்பு (ரூ.)	24,000	18,000	12,000	6,000
சரக்கிருப்பு (ரூ.)	15,000	9,000	6,000	—

செலவுகள் பல துறைகளிடையே பகிர்வு செய்யும் அட்டவணை ஒன்றினைத் தயாரிக்கவும்.

Or

(b) What are the differences between Works overheads and Administration Overheads?

பணி மேற்செலவிற்கும், நிர்வாக மேற்செலவிற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

15. (a) In manufacturing of a product 1,000 Kgs of material at Rs. 8 per Kg were supplied to process I labour cost amounting to Rs. 2,000 and production overhead incurred was Rs. 1,000. The normal loss was estimated at 10% and was sold at Rs. 2 per Kg. Actual production in the process was 880 Kgs. Prepare Process I Account.

ஒரு பொருளின் உற்பத்திக்காக ஒரு கிலோ ரூ. 8 வீதம் மூலப்பொருள் 1,000 கிலோ செய்முறை I-க்கு கொடுக்கப்படுகின்றன. அச்செய் முறைக்கு வேலை அடக்கம் ரூ. 2,000 - க்கும், உற்பத்தி மேற்செலவுகள் ரூ. 1,000ம் ஆகின்றன. 10% சாதாரண நட்டம் அனுமானிக்கப்பட்டது. அது கிலோ ஒன்று ரூ. 2 வீதம் விற்கப்பட்டது. அச்செயல் முறையின் நிகர உற்பத்தி 880 கிலோ ஆகும். செய்முறை I கணக்கு தயாரிக்கவும்.

Or

(b) How will you calculate the profit of incomplete contract?

முழுமைபெறாத ஒப்பந்தத்தின் இலாபத்தை எப்படி நீவிர் கணக்கிடுவாய்?

Section C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Prepare cost sheet from the following information :

	Rs.		Rs.
Materials consumed	20,000	Office overhead charges	16,000
Wages	18,000	Selling overhead	4,000
Works overhead charges	15,000	Sales	1,00,000

கீழ்க்கண்ட விவரங்களிலிருந்து அடக்கவிலை மற்றும் இலாபம் கணக்கிடுவதற்காக அடக்கவிலைதாள் ஒன்றை தயார் செய்க.

ரூ.

ரூ.

பொருட்கள் பயன்படுத்தியது	20,000	அலுவலக மேற்செலவு	16,000
கூலி	18,000	விற்பனைச் செலவுகள்	4,000
தொழிற்சாலை மேற்செலவு	15,000	விற்பனை	1,00,000

17. From the following information, show the stores ledger account on "weighted average method".

2008	March	1	Opening stock 800 kg @ Rs.9.00 each
		4	Purchased 250 kg @ Rs.9.50 each
		12	Purchased 400 kg @ Rs.10.00 each
		16	Purchased 600 kg @ Rs.10.30 each
		23	Purchased 300 kg @ Rs.11.00 each

Issue the manufacturing department are as follows :

2008	March	3	Issued 320 kg
		7	Issued 200 kg
		13	Issued 400 kg
		19	Issued 550 kg
		26	Issued 150 kg
		30	Issued 200 kg

On 15.03.2008 stock verification reveals a shortage of 8 kg. At the end of the month, stock verification revealed that there is a surplus of 2 kg.

பின்வரும் விவரங்களிலிருந்து பண்டக பேரேட்டுக் கணக்கை
“எடையிடப்பட்ட சராசரி முறை” யில் காட்டுக.

2008 மார்ச்	1	தொடக்க இருப்பு	800 கி.கி ரூ. 9.00 வீதம்
	4	கொள்முதல்	250 கி.கி ரூ. 9.50 வீதம்
	12	கொள்முதல்	400 கி.கி ரூ. 10.00 வீதம்
	16	கொள்முதல்	600 கி.கி ரூ. 10.30 வீதம்
	23	கொள்முதல்	300 கி.கி ரூ. 11.00 வீதம்

உற்பத்தி துறைக்கு சரக்குகள் வழங்கப்பட்ட விவரம் பின்வருமாறு :

2008 மார்ச்	3	வழங்கியது	320 கி.கி
	7	வழங்கியது	200 கி.கி
	13	வழங்கியது	400 கி.கி
	19	வழங்கியது	550 கி.கி
	26	வழங்கியது	150 கி.கி
	30	வழங்கியது	200 கி.கி

15.3.2008 அன்று நடைபெற்ற சரக்கிருப்பு சோதனையின் போது 8 கி.கி குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. மாத இறுதியில் சரக்கிருப்பு சோதனையின் போது 2 கி.கி அதிகமாக இருப்பது தெரிய வந்தது.

18. Find out wages per hour based on the following information :

Wages per year – Rs. 2,400.

Annual bonus – Rs. 25% of wages.

Contribution to P.F. @ 10% of wages.

E.S.I. contribution @ 3% of wages.

Total leave permitted during the year 60 days.

Cost of labour welfare amenities Rs, 8,000.

No. of workmen 200.

Normal idle time: 80 hours

Working day per annum: 320 days of 8 hours.

கீழ்வருகின்ற விவரங்களிலிருந்து ஒரு மணி அளவிற்கான கூலியனைக் கணக்கிடுக.

ஆண்டுக்கான கூலி : ரூ. 2,400

ஆண்டு போனஸ் : கூலியில் 25%

சேம நல நிதியில் செலுத்தியது : கூலியில் 10%

தொழிலாளர் மாநில காப்பு நிதியில் செலுத்தியது : கூலியில் 3%

நடப்பு ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை மொத்த நாட்கள் : 60 நாட்கள்

தொழிலாளர் வசதிக்காக செலவழித்தது : ரூ. 8,000, மொத்த வேலையாட்கள் 200

சாதாரண பணியில் இல்லா காலம் : 80 மணி அளவு

ஆண்டு பணி நாட்கள் 320 ஒரு நாளைக்கு 8 மணி நேரம்.

19. A Company has three production departments A,B, and C and two service departments X and Y. The expenses incurred by them during a particular month are :

A	–	Rs. 80,000
B	–	Rs. 70,000
C	–	Rs. 50,000
X	–	Rs. 23,400
Y	–	Rs. 30,000

The expenses of the service departments are apportioned to the production departments on the following basis :

	A	B	C	X	Y
Expenses of X	20%	40%	30%	–	10%
Expenses of Y	40%	20%	20%	20%	–

Give the secondary distribution summary.

ஒரு கம்பெனியில் A, B, C ஆகிய மூன்று உற்பத்தி துறைகளும் X, Y ஆகிய இரு பணித்துறைகளும் உள்ளன. ஒரு குறிப்பிட்ட மாதத்தில் இத்துறையின் செலவுகளாவன :

A	–	ரூ. 80,000
B	–	ரூ. 70,000
C	–	ரூ. 50,000
X	–	ரூ. 23,400
Y	–	ரூ. 30,000

கீழ்க்கண்ட அடிப்படையில் பணித்துறையின் செலவுகள் உற்பத்தித் துறைகளுக்கு பகிர்தல் வேண்டும்.

	A	B	C	X	Y
X செலவுகள்	20%	40%	30%	–	10%
Y செலவுகள்	40%	20%	20%	20%	–

இரண்டாம் நிலை பகிர்வுப் பட்டியலைத் தயாரிக்க.

20. A product passes through three processes I, II and III. From the following information, prepare the process account. Assuming that there were no opening or closing stocks. Also give the abnormal loss and abnormal gain account.

	Process I	Process II	Process III
Materials	Rs. 1,000	Rs. 1,500	Rs. 500
Labour	5,000	8,000	6,500
Overheads	1,050	1,188	2,000
Actual output (units)	9,500	9,100	8,100
Normal loss	3%	5%	8%

The normal loss of process I was sold at 25 paise per unit that of process II at 50 paise per unit, and that of process III at Rs. 1 per unit. 10,000 units were introduced to the process I in the beginning at a cost of Rs.1 per unit.

ஒரு பொருள் மூன்று படிமுறைகளில் தயாராகிறது. பின்வரும் செய்திகளிலிருந்து படிமுறைக் கணக்குகளையும், அசாதாரண இலாபம் மற்றும் நட்டக் கணக்குகளையும் தயாரிக்க.

	படி முறை I	படி முறை II	படி முறை III
பொருள்கள்	ரூ. 1,000	ரூ. 1,500	ரூ. 500
கூலி	5,000	8,000	6,500
மேற்செலவுகள்	1,050	1,188	2,000
உற்பத்தி செய்யப்பட்ட அலகுகள்	9,500	9,100	8,100
இழப்புகள் (சாதாரண நட்டம்)	3%	5%	8%

இழப்புகள் (ஒரு அலகு) படிமுறை I 25 பைசா, படிமுறை II 50 பைசா, படிமுறை III ரூ. 1 வீதம் விற்கப்படுகின்றன.

படிமுறை I – ல் 10,000 அலகுகள் அடக்கவிலை அலகு ஒன்றுக்கு ரூ. 1 வீதம் அளிக்கப்படுகின்றது. ஆரம்ப அல்லது இறுதி முடிவுப் பொருள்கள் இல்லையெனக் கொள்க.

AFC-7269

Sub. Code

1BCO5C3

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2015

Fifth Semester

Commerce

COMMERCIAL LAW

(CBCS – 2011 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Who can accept the offer?

முனைவு யாரால் ஏற்கப்படமுடியும்?

2. What is Free consent?

சுயேட்சையான இசைவு என்றால் என்ன?

3. What is invalid guarantee?

செல்லாத உத்திரவாதம் என்றால் என்ன?

4. State any two features of contract of indemnity.

ஈட்டுறுதி ஒப்பந்தத்தின் தன்மைகளில் ஏதாவது இரண்டினைக் குறிப்பிடுக.

5. What is meant by lien?

பற்றுரிமை என்பதன் பொருள் யாது?

6. State any two differences between sale and bailment.

விற்பனைக்கும் ஒப்படைவிற்குமிடையே உள்ள வேறுபாடுகளில் ஏதாவது இரண்டினைக் குறிப்பிடுக.

7. State the rules of agency.

முகமையின் விதிகளைக் குறிப்பிடுக.

8. Who is a special agent?

சிறப்பு முகவர் என்றால் யார்?

9. What is an agreement to sell?

விற்பனைக்கான உடன்பாடு என்றால் என்ன?

10. What are the different modes of delivery?

அனுப்புதலுக்கான பல்வேறு வழிகள் யாவை?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Classify contracts on the basis of performance.

நிறைவேற்ற அடிப்படையில் ஒப்பந்தங்களை வகைப்படுத்துக.

Or

(b) “No consideration no contract” – State its exceptions.

“மறுபயனில்லையெனில் ஒப்பந்தமில்லை” - அதனுடைய விதி விலக்குகளைக் குறிப்பிடுக.

12. (a) Analyse the extent of surety's liability.
பிணையதாரரின் பொறுப்பின் அளவினைப் பகுப்பாய்க.

Or

- (b) Discuss the different types of guarantee.
உத்திரவாதத்தின் பல்வேறு வகைகளை விவாதிக்கவும்.

13. (a) Explain the features of bailment.
ஒப்படைவின் தன்மைகளை விளக்குக.

Or

- (b) What is hypothecation? State its features.
பெந்தகம் என்றால் என்ன? அதனுடைய தன்மைகளைக் குறிப்பிடுக.

14. (a) What are the differences between Agent and servant?
முகவருக்கும் வேலையாளுக்குமிடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

Or

- (b) State the circumstances under which an agent can appoint a sub agent.
எந்த சூழ்நிலைகளில் ஒரு முகவர் ஒரு துணை முகவரை நியமனம் செய்ய முடியும் என்பதைக் குறிப்பிடுக.

15. (a) Discuss the different types of goods.
சரக்குகளின் பல்வேறு வகைகளை விவாதிக்கவும்.

Or

- (b) Analyse the rights of buffer.
வாங்குபவரின் உரிமைகளைப் பகுப்பாய்க.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Discuss the contractual capacity of a minor.
ஒரு இளவலின் ஒப்பந்த தகுதித் திறனை விவாதிக்கவும்.
17. What is guarantee? Explain its features.
உத்திரவாதம் என்றால் என்ன? அதனுடைய தன்மைகளை விளக்குக.
18. Explain the duties of bailee.
ஒப்படைவு பெறுவரின் கடமைகளை விளக்குக.
19. State the circumstances under which an agent is personally liable.
எந்த சூழ்நிலைகளில் ஒரு முகவர் தனிப்பட்ட முறையில் பொறுப்பாக வேண்டும் என்பதைக் குறிப்பிடுக.
20. Who is an unpaid vendor? Explain his rights.
செலுத்தப்படாத விற்பனையாளர் என்பவர்? அவருடைய உரிமைகளை விளக்குக.
-

AFC-7270

Sub. Code

1BCOE1A

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2015

Fifth Semester

Commerce

Elective — INCOME TAX — I

(CBCS – 2011 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Who introduced Income tax in India?
இந்தியாவில் வருமான வரி யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
2. State any two components of the law of Income tax.
ஏதேனும் இரண்டு வருமான வரிச்சட்டத்தின் கூறுகளை கூறுக.
3. What is meant by Assessment?
கணிப்பு என்றால் என்ன?
4. What is meant by capital expenditure?
மூலதன செலவுகள் என்றால் என்ன?
5. Mr. A retired on 31-12-2013 and his pension was fixed at Rs. 4200 p.m. He got 1/3 of the pension commuted for which he received Rs. 2,00,000 from his employer. Find out his taxable amount of commuted pension if he gets gratuity.

திரு. A என்பவர் 31-12-2013 அன்று ஓய்வு பெற்று மாதம் ரூ. 4200 வீதம் ஓய்வூதியமாக நிர்ணயிக்கப்பட்டது. அவர் தனது ஓய்வூதியத்தை மொத்தமிட்டு 1/3 ல் பங்குகாக ரூ. 2,00,000 முதலாளியிடம் பெற்றார். நீவீர் அவருடைய வரியிடக்கூடிய மொத்தமான ஓய்வூதியத்தை கணக்கிடுக.

6. MRV-Rs. 6,000 p.m. FRV Rs. 6,100 p.m. SR – Rs. 5,900 P.M. Actual rent Rs. 6,050 p.m, vacancy – 1 month. Find out the Gross Annual value.

நகராட்சி மதிப்பு ரூ. 6,000, நியாய சந்தை வாடகை மதிப்பு ரூ. மாதம் ரூ. -6,100, நிலையான வாடகை மாதம் ரூ. 5,900, உண்மை வாடகை மாதம் ரூ. 6,050, காலியாக கிடந்தது -1 மாதம், மொத்த ஆண்டு மதிப்பை கணக்கிடுக.

7. Bad debts recovered (not allowed earlier) – Rs. 5,000 and Income tax refund – Rs. 11,000. What action to be taken while calculating business Income?

வாராக்கடன் மீட்கப்பட்டது (முன்னர் அனுமதிக்காதது) – ரூ. 5,000, மற்றும் வருமான வரி திரும்பப்பெற்றது ரூ. 11,000. தொழில் வருமானம் கணக்கிடும் போது இவற்றினை என்ன செய்வீர்.

8. Rent of clinic paid 2012-13, Rs. 600, 2013-14 Rs. 4,800 2014-15 Rs. 600. Under cash basis if accounts were maintained how will you consider this while calculating professional income?

மருத்துவமனைக்கு வாடகை கொடுக்கப்பட்டது. 2012-2013 ரூ. 600, 2013-14 – ரூ. 4,800, 2014-15 – ரூ. 600. ரொக்க முறையில் கணக்கினை பரமாரித்து வந்தால் சிறப்பு தொழில் வருமானத்தில் இதனை எவ்வாறு கணக்கிடுவாய்?

9. How can you calculate short term capital assets?

குறுகிய கால மூலதன சொத்தினை எவ்வாறு கணக்கிடுவீர்?

10. Winning from lotteries Rs. 14,000 – how can you gross up it?

பந்தய சீட்டு மூலம் வென்றது ரூ. 14,000, இதனை எவ்வாறு மொத்த மிடுவீர்?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) List out the components of the law of Income tax.

வருமான வரிச்சட்டத்தின் கூறுகளை பட்டியலிடுக.

Or

- (b) What are the causes of levying Income tax?

வருமான வரி விதிப்பதற்கான காரணங்கள் யாவை?

12. (a) What is meant by Exempted Incomes?

வருமான வரி விலக்களிக்கப்பட்ட வருமானம் என்றால் என்ன?

Or

- (b) What are the exceptions to the basic conditions?

அடிப்படை விதிகளுக்கான விதிவிலக்குகள் யாவை?

13. (a) From the following particulars of Mr. Kannan compute the taxable and exempted HRA.

Basic salary Rs. 48,000 p.m.

Dearness allowance Rs. 8,000 p.m.

House rent allowance Rs. 6,400 p.m.

Actual rent paid Rs. 9,600 p.m.

திரு. கண்ணன் என்பவரின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து வரிக்கு உட்பட்ட மற்றும் வரிவிலக்கு பெற்ற வீட்டு வாடகைப் படியை கணக்கிடுக.

அடிப்படைச் சம்பளம் – ரூ. 48,000 (மாதம் ஒன்றுக்கு)

அகவிலைப்படி – ரூ. 8,000 (மாதம் ஒன்றுக்கு)

வீட்டு வாடகைப்படி – ரூ. 6,400 (மாதம் ஒன்றுக்கு)

வாடகை செலுத்தியது – ரூ. 9,600 (மாதம் ஒன்றுக்கு).

Or

- (b) From the following particulars given below, compute taxable income from house property for the previous year 2013–2014.

Annual rental value Rs. 12,000, Municipal value Rs. 10,000 Municipal taxes paid by the owner Rs. 2,400. Unrealised rent allowed earlier received during the year Rs. 5,000. The house remained vacant for 2 months during the year.

கீழ்க்காணும் விவரங்களிலிருந்து வீட்டுச் சொத்தின் மூலம் பெற்ற வருமானத்தை முந்தைய ஆண்டு 2013–2014-ற்கு கணக்கிடுக. ஆண்டு மதிப்பு ரூ. 12,000, நகராட்சி மதிப்பு ரூ. 10,000, வீட்டு வரி [வீட்டு உரிமையாளர் செலுத்தியது] ரூ. 2,400, முந்தைய ஆண்டின் அனுமதிக்கப்பட்ட நடப்பு ஆண்டில் பெற்ற மீட்கப்படாத வாடகை ரூ. 5,000, இவ்வீடு 2 மாதங்கள் காலியாக இருந்தது.

14. (a) Mr. X gives you the following particular from his accounts for the year ending 31–3–2013. The following items have been debited to profit and loss a/c.
- (i) Net profit as per profit and loss a/c – Rs. 6,00,000
 - (ii) Contribution to unrecognized provident fund Rs. 40,000
 - (iii) Provision for income tax and wealth tax Rs. 20,000
 - (iv) Advertisement – Rs. 20,000
 - (v) Provision for excise duty Rs. 10,000
 - (vi) Interest on late payment of sales tax Rs. 2,000
 - (vii) Office expenses Rs. 6,000
- Compute his business Income.

X என்பவர் தனது வியாபார கணக்கில் இருந்து பின்வரும் தகவல்களை 31-3-2013 முடிவடையும் ஆண்டிற்கு தந்துள்ளார். கீழ்க்காணும் இனங்கள் இலாப நட்ட கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.

- (i) இலாப நட்ட கணக்கின் படி நிகர இலாபம் ரூ. 6,00,000
 - (ii) அங்கீகரிக்கப்படாத சேமநலநிதிக்கு செலுத்தியது ரூ. 40,000
 - (iii) வருமானவரி மற்றும் நலவரிக்கான ஒதுக்கீடு ரூ. 20,000
 - (iv) விளம்பரச் செலவு ரூ. 20,000
 - (v) கலால் வரிக்கான ஒதுக்கீடு ரூ. 10,000
 - (vi) தாமதமாக செலுத்திய விற்பனை வரிக்கான வட்டி ரூ. 2,000
 - (vii) அலுவலக செலவுகள் ரூ. 6,000
- தொழில் வருமானத்தை கண்டுபிடி.

Or

- (b) From the following information, calculate the amount of depreciation to be provided during the previous year 2013–2014

Written down value as on 1-4-2013	Rs. 20,40,000
Machinery purchased on 1 st December 2013	Rs. 6,50,000
Sale of Machinery	Rs. 2,70,000
Rate of depreciation	@ 15%

கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2013–2014 ம் முந்தைய ஆண்டிற்கான தேய்மானத்தை கணக்கிடுக.

1-4-2013 அன்று குறைந்த செல் மதிப்பு இருப்பு	ரூ. 20,40,000
1-12-2013 அன்று இயந்திரம் வாங்கியது	ரூ. 6,50,000
இயந்திரம் விற்பனை	ரூ. 2,70,000
தேய்மானம் விகிதம்	@ 15%

15. (a) In April 1981 Ram purchased a house in Delhi at a cost of Rs. 3,00,000. Later in August 1987 he had constructed one room at a cost of Rs. 1,00,000. On 1-1-2014 he sold the house for Rs. 25,00,000. Find out Ram's capital gain income CII-1981-82-100, 1987-88-150, 2013-14-939.

ராம் என்பவர் ஏப்ரல் 1981 அன்று டெல்லியில் ரூ. 3,00,000ற்கு வீடு ஒன்று வாங்கினார். பின்னர் ஆகஸ்ட் 1987 அன்று அவர் மேலும் ஒரு அறை ஒன்று அவ்வீட்டோடு கட்டினார் அதன் மதிப்பு ரூ. 1,00,000. பின்பு 1-1-2014 அன்று அவ்வீட்டை மொத்தமாக ரூ. 25,00,000ற்கு விற்றார். ராமுடைய மூலதன ஆதாயத்தை கணக்கிடவும்.

அடக்க விலை குறியீட்டு எண் -1981-82-100, 1987-88-150, 2013-14-939.

Or

- (b) Alex a Government servant, died on 24th May 2013. while still in service. His widow is paid a family pension of Rs. 5000 p.m. and dearness allowance @ Rs. 500 p.m. For the assessment year 2014-2015 determine her taxable Income.

அலெக்ஸ் எனும் அரசு ஊழியர் 24 மே 2013 அன்று பணியில் இருக்கும் போது இறந்து விடுகிறார். அவருடைய விதவை மனைவி குடும்ப ஒப்பீதியமாக மாதம் ரூ. 5000 மற்றும் அகவிலைப்படியாக மாதம் ரூ.500 கொடுக்கப்பட்டது. கணிப்பு ஆண்டு 2014-2015 அவருடைய வரியிடக்கூடிய வருமானத்தை கணக்கிடுக.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. What is meant by Finance Act? What is the relationship between finance act and income tax act?

நிதிச்சட்டம் என்றால் என்ன? நிதிச்சட்டத்திற்கும் வருமான வரிச்சட்டத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது?

17. Explain how tax liability of an assessee is determined with reference to his residence.

வரி செலுத்துபவரின் வரி பொறுப்பை அவருடைய குடியிருப்பு நிலையை வைத்து எவ்வாறு தீர்மானிப்பாய்.

18. Following are the particulars of the income of Mr. Yaaswanth for the previous year 2013–2014.

- (a) Salary Rs. 12,000 p.m.
- (b) Contribution to recognized provident fund Rs. 1610 p.m. [sanc amount by employer also]
- (c) Dearness allowance Rs. 300 p.m.
- (d) Interest credited to provident fund @ 13% is Rs. 13,000
- (e) Bonus Rs. 3,000
- (f) His ration bill of Rs. 2000 p.m. is paid by employer.
- (g) He is provided with a car by his employer for both personal and office use.
- (h) Premium paid on LIC Rs. 12,000

Find out taxable Income of Mr. Yaswanth for the A.Yr. 2014–2015

திரு. யஸ்வந்த் அவர்களின் முந்தைய ஆண்டு 2013–2014-ம் ஆண்டிற்கான வருமானங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

- (அ) சம்பளம் மாதம் ஒன்றுக்கு ரூ. 12,000
- (ஆ) அங்கிகரிக்கப்பட்ட சேமநலநிதிக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 1610 செலுத்துகிறார் அதே தொகையை முதலாளியும் செலுத்துகிறார்.
- (இ) அகவிலைப்படி மாதம் ஒன்றுக்கு ரூ. 300.
- (ஈ) சேமநலநிதிக்கான வட்டி 13% அடிப்படையில் ரூ. 13,000 அவரது கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
- (உ) மேலூதியம் ரூ. 3,000

(ஊ) அவருடைய குடும்ப அட்டைக்கான பொருட்களுக்கு மாதம் ரூ. 2000 வீதம் முதலாளியால் கொடுக்கப்படுகின்றது.

(எ) ஆயுள் காப்பீட்டு முனைமம் செலுத்தியது ரூ. 12,000.

கணிப்பு ஆண்டு 2014-2015-ம் ஆண்டிற்கான திரு. யஷ்வந்த் அவர்களின் வரியிடக்கூடிய வருமானத்தை கணக்கிடுக.

19. The following is the profit and loss account of a merchant for the year ending 31st March 2013.

Profit & Loss A/c

	Rs.		Rs.
To Office salary	6,500	By Gross profit	36,750
To Bad debts	1,700	By Commission	1,250
To Provision for bad debts	3,000	By Discounts	500
To Advertisement	3,800	By Sundry receipts	200
To Fire Insurance Premium (House property)	550	By Rent of buildings	3,600
To General expenses	2,750	By profit on sale of investments	3,000
To Depreciation	1,200		
To Interest on capital	2,000		
To Interest on bank loan	1,300		
To Net profit	22,500		
	45,300		45,300

The amount of depreciation allowable is Rs.1,000 compute the taxable profit from business.

31 மார்ச் 2013 யுடன் முடிவடைந்த ஆண்டின் ஒரு வியாபாரியின் இலாப நட்டக் கணக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இலாப நட்ட கணக்கு

	ரூ.		ரூ.
அலுவலக சம்பளம்	6,500	மொத்த இலாபம்	36,750
வாராக் கடன்	1,700	கழிவு	1,250
வாராக் கடன் ஒதுக்கு	3,000	தள்ளுபடி	500
விளம்பரச் செலவு	3,800	பற்பல வரவுகள்	200
தீக்காப்பு முனைமம் (வீடு)	550	கட்டிட வாடகை	3,600
பொதுச் செலவுகள்	2,750	முதலீடு விற்பனையில் இலாபம்	3,000
தேய்மானம்	1,200		
முதல் மீது வட்டி	2,000		
வங்கி கடன் மீது வட்டி	1,300		
நிகர இலாபம்	22,500		
	<u>45,300</u>		<u>45,300</u>

அனுமதிக்கப்பட்ட தேய்மானம் ரூ. 1,000 வரியிடக்கூடிய தொழில் வருமானத்தை கணக்கிடுக.

20. From the particulars given below compute the capital gains of Shri Ravishankar for the A.Y. 2014–2015.
- Sale price of Jewellery sold on 1.9.2013 Rs. 5,00,000 cost of Jewellery in 1985–1986 Rs. 50,000
 - Sale price of shares of Z ltd acquired in 1989–90 sold on 1.12.2013 for Rs. 2,60,000. Cost price of shares of Z ltd Rs. 40,000.
 - Gold ornaments acquired in July 2012 for Rs. 1,00,000 were sold for Rs. 1,60,000 in June 2013.
 - Household furniture purchased in June 2012 for Rs. 48,000 and sold in Feb 2014 for Rs.56,000.

- (e) Maruti van used in business sold for Rs. 1,80,000 (written down value on 1.4.2013 Rs. 96,000) CII -1985-86-133, 1989-90-172, 2012-13-852, 2013-14-939.

Work out the amount of capital gains.

கீழ்க்காணும் விவரங்களிலிருந்து திரு.ரவிசங்கன் என்பவருடைய 2014-2015 கணிப்பு ஆண்டிற்கு மூலதன ஆதாயத்தை கணக்கிடுக.

- (அ) 1-9-2013 விற்கப்பட்ட தங்கநகைகளின் விற்பனை விலை ரூ. 5,00,000. தங்க நகையில் 1985-1986 ல் வாங்கப்பட்ட அடக்கம் ரூ. 50,000.
- (ஆ) Z நிறுமத்திடமிருந்து 1989-90 ல் வாங்கப்பட்ட பங்குகளை 1-12-2013 அன்று ரூ. 2,60,000 த்திற்கு விற்பனை செய்தார். அதன் அடக்க விலை ரூ. 40,000.
- (இ) ஜூலை 2012 அன்று ரூ. 1,00,000 மதிப்பில் வாங்கிய தங்க ஆபரணங்கள் ஜூன் 2013 ல் விற்பனை செய்தது ரூ. 1,60,000.
- (ஈ) ஜூன் 2012 ல் வாங்கிய வீட்டு அறைகலன்கள் மதிப்பு ரூ. 48,000, பிப்ரவரி 2014ல் விற்பனை செய்தது ரூ. 56,000
- (உ) வணிகத்திற்காகப் பயன்படுத்திய மாருதி வேன் விற்பனை செய்தது ரூ. 1,80,000 [1-4-2013 அன்று அதனுடைய குறைந்த செல் மதிப்பு ரூ. 96,000]

அ.வி. கு.எண் -1985-86-133, 1989-90-172, 2012-13-852, 2013-14-939, மூலதன ஆதாயத்தை கணக்கிடுக.

AFC-7271

Sub. Code

1BCOE1B

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2015

Fifth Semester

Elective — Commerce

MS-OFFICE

(CBCS – 2011 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer all questions.

1. Expand: (a) RAM (b) CPU.
விவரிக்க. (அ) RAM (ஆ) CPU.
2. What are the Limitations of computers?
கணிப்பொறிகளின் குறைபாடுகள் யாவை?
3. What are the features of MS Word?
MS வேர்ட்டின் சிறப்பியல்புகள் யாவை?
4. Write down the step for inserting pictures in Word document.
வேர்ட் ஆவணத்தில் படங்களைச் சேர்ப்பதற்கான படிகளை எழுதுக.
5. What is Auto fill? Give example.
தன்னியக்க நிரப்பி என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

6. Write down the steps for inserting columns in Excel Worksheet.
எக்ஸெல் வேலைத்தாளில் குத்துவரிசைகளைச் சேர்ப்பதற்கான படிகளை எழுதுக.
7. Write a short note on database.
'விவரத்தொகுப்பு' – சிறு குறிப்பு வரைக.
8. Write a short note on Query in MS Access.
MS அக்ஸஸில் கேள்வியைப் பற்றி சிறு குறிப்பு எழுதுக.
9. What are the uses of ClipArt in MS PowerPoint?
MS பவர்பாயிண்ட்டில் ஆயத்தப் படத்தின் பயன்கள் யாவை?
10. How will you check text in MS PowerPoint slide?
MS பவர்பாயிண்ட் படவில்லையில் செய்தியை சரிபார்ப்பது எவ்வாறு?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Write about the history of computers in brief.
கணிப்பொறிகளின் வரலாற்றைப் பற்றிச் சுருக்கமாக எழுதுக.
- Or
- (b) What are the functions of Mouse? Describe.
மவுஸின் வேலைகள் யாவை? விவரிக்க.
12. (a) Explain the method for editing Word document with example.
வேர்ட் ஆவணத்தை தொகுக்கும் முறையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
- Or
- (b) Narrate the different ways for inserting page number in MS Word document.
MS வேர்ட் ஆவணத்தில் பக்க எண்ணை உட்புகுத்துவதற்கான பல்வேறு வழிகளை விவரிக்க.

13. (a) Enumerate the method for entering and editing formulas in Excel with illustration.

எக்ஸெல்லில் சூத்திரங்களை நுழைப்பது மற்றும் தொகுக்கும் முறையை உதாரணத்துடன் விவரிக்க.

Or

- (b) Write about the column chart in Excel with example.

எக்ஸெல்லில் குத்துவரிசை வரைபடத்தைப் பற்றி எடுத்துக்காட்டுடன் எழுதுக.

14. (a) Write down the steps for creating primary field(s) in MS Access Table with illustration.

MS அக்ஸஸ் அட்டவணையில் முதன்மை புலங்களை உருவாக்குவதற்கான படிகளை உதாரணத்துடன் எழுதுக.

Or

- (b) Describe the steps for moving fields in MS Access with example.

MS அக்ஸஸில் புலங்களை நகர்த்துவதற்கான படிகளை எடுத்துக்காட்டுடன் விவரிக்க.

15. (a) Enumerate the steps for modifying PowerPoint presentation with illustration.

பவர்பாயிண்ட் அறிமுகப்படுத்தலைத் திருத்தம் செய்வதற்கான படிகளை உதாரணத்துடன் விவரிக்க.

Or

- (b) Write down the steps for adding transition effects to slides.

படவில்லைகளுக்கு நிலைமாறுதல் விளைவுகளை சேர்ப்பதற்கான படிகளை எழுதுக.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Draw a block diagram of computer and describe its components in brief.

கணிப்பொறியின் கட்டவரைபடத்தை வரைந்து மற்றும் அதனுடைய பாகங்களைச் சுருக்கமாக விவரிக்க.

17. Discuss the different options used in print dialog box in MS word.

MS வேர்ட்டில் அச்ச உரையாடல் பெட்டியில் பயன்படுத்தக்கூடிய பல்வேறு விருப்பத்தேர்வுகளை விவாதிக்க.

18. Write about any 8 Built-in functions in Excel with example.

எக்ஸெல்லில் ஏதேனும் எட்டு உள்ளமைக் கூறுகளைப் பற்றி எடுத்துக்காட்டுடன் எழுதுக.

19. Enumerate the method for creating any one type of Reports in MS Access with illustration.

MS அக்ஸஸில் ஏதேனும் ஒரு வகையான அறிக்கையை உருவாக்கும் முறையை உதாரணத்துடன் விவரிக்க.

20. Explain the different options used in Slide show of PowerPoint Presentation with example.

பவர்பாயிண்ட் அறிமுகப்படுத்தலின் படவில்லை காட்சியில் பயன்படுத்தக் கூடிய பல்வேறு விருப்பத்தேர்வுகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

AFC-7272

Sub. Code

1BCO6C1

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2015

Sixth Semester

Commerce

SPECIAL ACCOUNTS

(CBCS – 2011 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Section A

(10 × 2 = 20)

Answer all questions.

1. What is meant by Sub-Standard Assets?
துணை நிலைச் சொத்துக்கள் பற்றி அறிவது என்ன?
2. What do you mean by Rebate on bills discounted?
தள்ளுபடி செய்யப்பட்ட உண்டியல் மீதான ஒதுக்கு பற்றி நீவிர் அறிவது என்ன?
3. What is Life Insurance?
ஆயுள் காப்பீடு என்றால் என்ன?
4. What is meant by Surrender?
ஒப்படைப்பு பற்றி அறிவது என்ன?
5. What do you mean by replacement of assets?
சொத்துக்களை மாற்றியமைத்தல் பற்றி நீவிர் அறிவது என்ன?
6. What is Capital base?
மூலதன அடிப்படை என்றால் என்ன?

7. What is Revenue Profit?
வருவாயின இலாபம் என்றால் என்ன?
8. What is Minority interest?
சிறுபான்மை நலன் என்றால் என்ன?
9. What is Voyage account?
கடற்பயண கணக்கு என்றால் என்ன?
10. What do you mean by Cum-interest?
சேர்ந்துள்ள வட்டி பற்றி நீவிர் பற்றி அறிவது என்ன?

Section B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) From the following particulars of Ram Bank Ltd. Prepare the Balance Sheet for the year ended 31.03.1997.

	Rs.
Paid up capital	10,00,000
Investments	35,00,000
Bills discounted	75,00,000
Bills receivable being bills for collection	50,000
Cash	75,00,000
Acceptance for customers	25,00,000
Bills Purchased	5,00,000
P & L a/c	4,45,000
Reserve fund	15,00,000
Rebate on Bills discounted	5,000
Loans	75,00,000
Deposits	2,93,000

ராம் வங்கி லிமிடெட்டின் பின்வரும் விபரங்களைக் கொண்டு 31.3.1997 நாளை இரூப்புநிலைக் குறிப்பு தயார் செய்க.

	ரூ.
செலுத்திய முதல்	10,00,000
முதலீடுகள்	35,00,000
தள்ளுபடி செய்த மாற்றுச் சீட்டு	75,00,000
மாற்றுச் சீட்டு பெற்றபின் வசூலாகிய மாற்றுச் சீட்டு	50,000
ரொக்கம்	75,00,000
வாடிக்கையாளரிடமிருந்து பெற்றது	25,00,000
கொள்முதல் செய்த மாற்றுச் சீட்டு	5,00,000
இலாப நட்டக் க/கு	4,45,000
காப்பு நிதி	15,00,000
மாற்றுச் சீட்டு வட்டஞ் செய்ததின் மீதான தள்ளுபடி	5,000
கடன்	75,00,000
வைப்புகள்	2,93,000

Or

- (b) As on 31st December 2005, the books of the Hercules bank, include among others, the following balances.

	Rs.
Rebate on bills discounted (01.01.2005)	3,20,000
Discount received	46,00,000
Bills discounted and purchased	3,15,47,000

Through out 2005, the bank's rate for discounting has 18%. On investigation and analysis, the average due date for the bills discounted and purchased is calculated as 14th February, 2006.

Show the calculation of the amount to be credited to the banks profit and loss account under Discount earned for the year 2005.

டிசம்பர் 31, 2005 அன்று ஹெர்குலிஸ் வங்கியின் ஏடுகளில் மற்றவையும் சேர்த்து கீழ்க்கண்ட இருப்புக்கள் தரப்பட்டுள்ளது.

ரூ.

மாற்றுச் சீட்டு வட்டஞ் செய்ததின் மீதான தள்ளுபடி (01.01.2005)	3,20,000
தள்ளுபடி பெற்றது	46,00,000
மாற்றுச்சீட்டு வட்டஞ் செய்தது மற்றும் கொள்முதல் செய்தது	3,15,47,000

2005-ம் ஆண்டு முழுவதும் தள்ளுபடிக்கான வங்கி விகிதம் 18% ஆகும். ஆய்வு செய்து கண்டறிந்ததில் மாற்றுச்சீட்டு வட்டஞ் செய்து மற்றும் கொள்முதல் செய்ததற்கான சராசரி தவணை நாள் பிப்ரவரி 14, 2006 ஆகும்.

வங்கி இலாப நடட் க/கு-ல் 2005-ம் ஆண்டிற்கான தள்ளுபடி ஈட்டியதின் கீழ் வரவு வைக்க வேண்டிய தொகையினைக் காட்டுக.

12. (a) From the following prepare the Fire revenue account for 2008-2009.

Rs.

Claims Paid	2,35,000
Legal expenses regarding claims	5,000
Premium received	6,00,000
Reinsurance premiums	60,000
Commission	1,00,000
Expenses of Management	1,50,000
Provision against unexpired risk (01.04.2008)	2,60,000
Claims unpaid on 01.04.2008	20,000
Claims unpaid on 31.03.2009	35,000

கீழ்க்கண்டவற்றிலிருந்து தீ வருவாய் கணக்கை
2008-2009க்கு தயாரிக்கவும்.

	ரூ.
செலுத்திய கோரிக்கைகள்	2,35,000
கோரிக்கைகான சட்டச் செலவுகள்	5,000
பெற்ற முனைமம்	6,00,000
மறுகாப்பீட்டு முனைமம்	60,000
கழிவு	1,00,000
மேலாண்மைச் செலவுகள்	1,50,000
கெடுமுடியாத இடர்கான ஒதுக்கு (01.04.2008)	2,60,000
01.04.2008 அன்று செலுத்தப்படா கோரிக்கைகள்	20,000
31.03.2009 அன்று செலுத்தப்படா கோரிக்கைகள்	35,000

Or

- (b) What is premium and Reserve for unexpired risk? Explain.

முனைமம் மற்றும் முடிவடையா இடர்பாட்டிற்கான காப்பு என்றால் என்ன? விளக்குக.

13. (a) From the following particulars draw up the Capital account and General balance sheet as on 31.12.1994 on double account system.

Authorised Capital: 8,000 shares of Rs. 100 each.
Issued capital: 4,000 shares of Rs. 100 each fully paid (including 500 shares during the year)
8% Debentures of Rs. 2,00,000. Trade creditors Rs. 5,00,000, Reserve fund Rs. 1,00,000, Trade debtors Rs. 90,000, Cash at bank Rs. 50,000. Reserve fund investment at cost Rs. 1,00,000. Market value Rs. 1,10,000, Stock Rs 60,000.

Rs.

Fixed Assets on 01.01.1994 :

Machinery	3,00,000
Buildings	2,00,000

Additions during the year :

Machinery	70,000
-----------	--------

Depreciation fund :

Machinery	60,000
Buildings	20,000

Net revenue a/c	40,000
-----------------	--------

31.12.1994 அன்றைய இரட்டை கணக்கு முறையில் கீழ்க்கண்ட தகவல்களைக் கொண்டு முதல் கணக்கு மற்றும் பொது இருப்புநிலைக் குறிப்பைத் தயார் செய்க. அங்கீகரிக்கப்பட்ட முதல் : 8,000 பங்குகள் ஒன்று வீதம் ரூ. 100, வெளியிட்ட முதல் ரூ. 4,000 பங்குகள் ஒன்று வீதம் ரூ. 100 முழுவதும் செலுத்தப்பட்டவை (நடப்பு ஆண்டின் 500 பங்குகள் சேர்த்து) 8% கடனீட்டுப் பத்திரம் ரூ. 2,00,000, கடனீந்தோர் ரூ. 5,00,000 காப்பு நிதி ரூ. 1,00,000 கடனாளிகள் ரூ. 90,000 வங்கி ரொக்கம் ரூ. 50,000 முதலீடு செய்த காப்பு நிதி தொகை ரூ. 1,00,000 சந்தை மதிப்பு ரூ. 1,10,000 சரக்கிருப்பு ரூ. 60,000.

ரூ.

நிலையான சொத்துக்கள் 01.01.1994 :

இயந்திரம்	3,00,000
கட்டிடம்	2,00,000

நடப்பு ஆண்டின் கூடுதல் மதிப்பு :

இயந்திரம்	70,000
-----------	--------

தேய்மான நிதி :

இயந்திரம்	60,000
கட்டிடம்	20,000

நிகர வருவாய் க/கு	40,000
-------------------	--------

Or

- (b) Differentiate Double account system from Single account system.

இரட்டைக் கணக்கியல் முறையை ஒற்றைக் கணக்கியல் முறையிலிருந்து வேறுபடுத்துக.

14. (a) Balance sheet as on 31.03.1997 was as follows :

Liabilities	P Rs.	Q Rs.	Assets	P Rs.	Q Rs.
Share capital in Re. 1 fully paid shares	12,000	5,000	Sundry assets 5,000 shares in S Ltd	20,000 6,500	8,000 -
Reserve	5,000	1,000			
P & L a/c	2,000	1,000			
Sundry liabilities	7,500	1,000			
	<u>26,500</u>	<u>8,000</u>		<u>26,500</u>	<u>8,000</u>

Shares were acquired by P Ltd. on 30th September 1996. Q Ltd. transferred Rs. 500 from profits to reserve on 31.03.1997. Prepare consolidated Balance sheet.

இருப்புநிலைக் குறிப்பு 31.3.1997 அன்று

பொறுப்புகள்	P ரூ.	Q ரூ.	சொத்துக்கள்	P ரூ.	Q ரூ.
பங்கு முதல் ரூ. 1 முழுவதும் செலுத்தப்பட்டது	12,000	5,000	பல்வகை சொத்துக்கள்	20,000	8,000
காப்பு	5,000	1,000	S-நிறுமத்தில்		
இலாப நட்டக் கணக்கு	2,000	1,000	5,000 பங்குகள்	6,500	-
பல்வகை கடன்	7,500	1,000			
	<u>26,500</u>	<u>8,000</u>		<u>26,500</u>	<u>8,000</u>

செப்டம்பர் 30, 1996-ல் P-லிட் பங்குகளை வாங்கியது. Q நிறுமம் இலாபத்திலிருந்து ரூ. 500 31.3.1997 அன்று காப்பு கணக்கிற்கு மாற்றப்பட்டது. ஒருங்கிணைந்த இருப்பு நிலைக் குறிப்பைத் தயாரிக்கவும்.

Or

- (b) What is cost of control and goodwill or capital reserve? Explain.

கட்டுப்பாட்டு விலை மற்றும் நற்பெயர் அல்லது முதல் காப்பு என்றால் என்ன? விளக்குக.

15. (a) On 1st January 2008, the Ship "Sea Queen" started on voyage from Madras to Singapore. It reached back Madras on 15th March 2008. Transactions are as follows :

Frigh outward Journey Rs. 85,900; Freight return Journey Rs. 15,000; Port charges Rs. 45,100; Wages Rs. 14,500; Fuel Rs. 12,500; Brokerage Rs. 5,000; Insurance for the ship Rs. 12,000 p.a; Insurance for freight Rs. 2,500. Prepare the Voyage Account.

01.01.2008 அன்று 'சி' குயின் எனும் கப்பலானது தனது கடற்பயணத்தை மெட்ராலிலிருந்து சிங்கப்பூருக்கு இயக்கியது. அது 15.03.2008 அன்று மெட்ராஸீக்கு திரும்பியது. அதனுடைய நடவடிக்கைகள் பின்வருமாறு :

சத்தம் - வெளிப்பயணத்திற்கு ரூ. 85,900 சத்தம் திரும்ப வரும்போது ரூ. 15,000 துறைமுக கட்டணம் ரூ. 45,100 கூலி ரூ. 14,500 எரிபொருள் ரூ. 12,500 கழிவு ரூ. 5,000 ஆண்டு ஒன்றுக்கு கப்பலுக்கான காப்பீடு ரூ. 12,000 சத்தத்திற்கான காப்பீடு ரூ. 2,500.

கடற்பயணக் கணக்கை தயாரிக்க.

Or

- (b) Distinguish between Ex-interest and Cum-interest.

வட்டி நீங்கலாக மற்றும் வட்டி சேர்த்ததை வேறுபடுத்துக.

Section C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. From the following ledger balances of Tamilnadu Bank Ltd. as at 31.3.2003 are furnished to you prepare the profit and loss account and Balance sheet.

	Rs.
Statutory reserve	12,00,000
Bad debts written off	1,28,000
Operating expenses	1,82,000
Current accounts	2,02,45,000
Interest paid	1,60,000
Deposits account	69,20,000
P & L a/c	2,29,000
Bills receivable	15,00,000
Discount	2,44,000
Endorsements and guarantees	5,75,000
Share capital	20,00,000
Commission	45,000
Cash	2,25,000
Interest earned	5,50,000
Balance with RBI	20,30,000
Balance with foreign banks	12,06,000
Borrowings from banks	64,82,000
Cash credit and overdraft	1,54,57,000
Investments	98,80,000
Bills discounted	62,28,000
Buildings	22,17,000
Bills for collection	15,00,000

Additional information :

- (a) Rebate on bills discounted to be provided Rs. 64,000.
 (b) The bank had paid an interim dividend of Rs. 2,00,000 during the year.

கீழ் வருகின்ற விவரங்கள் தமிழ்நாடு வங்கியினுடைய 31.3.2003ம் ஆண்டு முடிய உள்ளவை. இவைகளைக் கொண்டு இலாப நட்ட க/கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பினை தயாரித்து காட்டவும் (சட்ட முறைப்படி).

	ரூ.
சட்டமுறை காப்பு	12,00,000
வராக்கடன் நீக்கியது	1,28,000
செயல்முறை செலவுகள்	1,82,000
நடப்பு வைப்பு	2,02,45,000
வட்டி செலுத்தியது	1,60,000
வைப்பு கணக்கு	69,20,000
இலாபநட்ட கணக்கு	2,29,000
வரவுக்குரிய மாற்றுச்சீட்டு	15,00,000
தள்ளுபடி	2,44,000
மேலெழுதல் மற்றும் ஜாமின் (எதிர் பொறுப்பு)	5,75,000
பங்கு முதல்	20,00,000
கழிவு	45,000
ரொக்கம்	2,25,000
வட்டி பெற்றது	5,50,000
ரிசர்வ் வங்கியில் இருப்பு	20,30,000
வங்கி இருப்பு (வெளி நாட்டில்)	12,06,000
வங்கியிலிருந்து பெற்ற கடன்	64,82,000
ரொக்க கடன் மற்றும் அதிகப்பற்று	1,54,57,000
முதலீடுகள்	98,80,000
தள்ளுபடி செய்யப்பட்ட மாற்றுச்சீட்டு	62,28,000
கட்டிடம்	22,17,000
வசூலுக்குள்ள மாற்றுச் சீட்டுகள்	15,00,000

சரிக்கட்டுதல்கள் :

(அ) தள்ளுபடி செய்யப்பட்ட மாற்றுச் சீட்டுக்குரிய ரிபேட் ரூ. 64,000

(ஆ) தற்காலிக இலாப ஈவு ரூ. 2,00,000 நடப்பு ஆண்டில் செலுத்தப்பட்டது.

17. From the following particulars prepare the fire insurance revenue account for 2007-08.

	Rs.
Claims paid	2,40,000
Premium received	6,00,000
Re-insurance premium	60,000
Commission	1,00,000
Provision for unexpired risk on 1.4.2007	2,60,000
Claims unpaid on 1.4.07	20,000
Claims unpaid on 31.3.08	35,000
Expenses	1,50,000

Make provisions against unexpired risk at the end of the year at 50% of net premium.

பின்வரும் தகவல்களிலிருந்து 2007 முதல் 2008 வரையிலான காலத்திற்கு தீ காப்பீட்டு கணக்கை தயார் செய்க.

	ரூ.
கோரிக்கை செலுத்தியது	2,40,000
முனைமம் பெற்றறது	6,00,000
மறு காப்பீட்டு முனைமம்	60,000
தரகு	1,00,000
எதிர்பாராத இழப்பிற்கான ஒதுக்கு 1.4.2007	2,60,000
செலுத்தப்படாத கோரிக்கை 1.4.07	20,000
செலுத்தப்படாத கோரிக்கை 31.3.08	35,000
செலவுகள்	1,50,000

ஆண்டு இறுதியில் எதிர்பாராத இழப்பிற்கான ஒதுக்கு நிகர முனைமத்தில் 50% உருவாக்குக.

18. The following Balances are extracted from the books of City Light Supply Corporation as on 31.03.2000 :

Particulars	Rs.	Rs.
Equity Shares		1,64,700
Debentures		60,000
Sundry Creditors on Open Accounts		300
Depreciation Fund		75,000
Capital Expenditure on 31.3.1999	2,85,000	
Capital Expenditure during 1999-2000	18,300	
Sundry Debtors for Current Supplied	12,000	
Other Debtors	150	
Stores in Hand	1,500	
Cash in Hand	1,500	
Cost of Generation of Electricity	9,000	
Cost of Distribution of Electricity	1,500	
Rent, Rates and Taxes	1,500	
Management Expenses	3,600	
Depreciation	6,000	
Interest on Debentures	3,000	
Interim Dividend	6,000	
Sale of Current		39,000
Meter Rent		1,500
Balance of Net Revenue Account as on 1 st April 1999		8,550
	3,49,050	3,49,050

Prepare :

- (a) Capital A/c
- (b) Revenue A/c
- (c) Net Revenue A/c and
- (d) General Balance sheet.

31.03.2000 அன்று சிட்டி லைட் சப்ளை நிறுவனமானது தனது ஏடுகளிலிருந்து பின்வரும் தகவல்களை தருகிறது.

விபரங்கள்	ரூ.	ரூ.
பொதுநிலை பங்குகள்		1,64,700
கடனீட்டுப் பத்திரங்கள்		60,000
திறந்த கணக்கின் மீதான பற்பல கடனீந்தோர்கள்		300
தேய்மான நிதி		75,000
31.3.1999 அன்றை மூலதன செலவினங்கள்	2,85,000	
1999-2000-த்தில் மூலதன செலவினங்கள்	18,300	
மின்சாரம் அளித்ததற்கான பற்பல கடனாளிகள்	12,000	
இதர கடனாளிகள்	150	
கையிலுள்ள சரக்கிருப்பு	1,500	
கையிலுள்ள ரொக்கம்	1,500	
மின்சார உற்பத்திக்கான செலவு	9,000	
மின்சார பகிர்மான செலவு	1,500	
வாடகை வீதம் மற்றும் வரிகள்	1,500	
மேலாண்மை செலவுகள்	3,600	
தேய்மானம்	6,000	
கடனீட்டுப் பத்திர வட்டி	3,000	
இடைக்கால பங்காதாயம்	6,000	
மின்சார விற்பனை		39,000
மீட்டர் வாடகை		1,500
01.04.1999 அன்றைய நிகர வருவாய்க் கணக்கின் இருப்பு		8,550
	<u>3,49,050</u>	<u>3,49,050</u>

தயாரிக்க :

(அ) முதல் க/கு

(ஆ) வருவாய் க/கு

(இ) நிகர வருவாய் க/கு மற்றும்

(ஈ) பொதுவான இருப்புநிலைக் குறிப்பு.

19. The following are the extracts from the Balance sheet of *H Ltd* and *S Ltd* as on 31.12.2008.

Liabilities	<i>H Ltd</i>	<i>S Ltd</i>	Assets	<i>H Ltd</i>	<i>S Ltd</i>
	Rs.	Rs.		Rs.	Rs.
Share capital (Rs. 10 each)	5,00,000	1,00,000	Fixed assets Stock	4,00,000 3,00,000	60,000 1,20,000
P & L a/c	2,00,000	60,000	Debtors	75,000	70,000
Reserves	60,000	30,000	7,500 shares in		
Creditors	90,000	60,000	<i>S Ltd</i>	75,000	
	<u>8,50,000</u>	<u>2,50,000</u>		<u>8,50,000</u>	<u>2,50,000</u>

The stock of *H Ltd.* includes Rs. 25,000 bought from *S Ltd.* at a profit to later of 20% on sales. All the profits of *S Ltd.* has been earned since the shares were acquired by *H Ltd.* but there was already the reserve of Rs. 30,000 at that date.

Prepare a Consolidated Balance Sheet.

பின்வரும் இருப்பு நிலைக் குறிப்பானது 31.12.2008-ம் ஆண்டுக்குரிய *H* நிறுவனம் மற்றும் *S* நிறுவனத்திற்குரியது.

பொறுப்புகள்	<i>H Ltd</i>	<i>S Ltd</i>	சொத்துக்கள்	<i>H Ltd</i>	<i>S Ltd</i>
	ரூ.	ரூ.		ரூ.	ரூ.
பங்கு முதல் (ஒன்று ரூ. 10 வீதம்)	5,00,000	1,00,000	நிலைச் சொத்துக்கள்	4,00,000 3,00,000	60,000 1,20,000
இலாப நடட க/கு	2,00,000	60,000	சரக்கிருப்பு	75,000	70,000
காப்புகள்	60,000	30,000	<i>S</i> நிறுவனத்தில்		
கடனீந்தோர்கள்	90,000	60,000	7,500 பங்குகள்	75,000	
	<u>8,50,000</u>	<u>2,50,000</u>		<u>8,50,000</u>	<u>2,50,000</u>

H நிறுமத்திலுள்ள சரக்கிருப்பில் ரூ. 25,000 பெறுமான சரக்கானது விற்பனையின் மீது 20% இலாபம் வைத்து *S* நிறுமத்திடம் வாங்கியது. *S* நிறுமத்திலுள்ள அனைத்து இலாபங்களும் *H* நிறுமத்தால் *S* நிறுமத்தில் பங்குகளை வாங்கிய பின்னரே சம்பாதித்தவையாகும். ஆனால் *S* நிறுமத்தில் ரூ. 30,000 பெறுமான காப்புகள் மட்டும் ஏற்கனவே இருந்தது. ஒருங்கிணைந்த இருப்பு நிலைக் குறிப்பை தயார் செய்க.

20. From the following details of Mr. A an investor who is holding in 10% Government Bonds. Prepare the investment account.

Interest dated are 30th September and 31st March

The accounts are closed on every 31st December.

Opening balance (Face Value Rs. 30,000) cost Rs. 29,500.

1.3.2006 – 50 units purchased ex-interest Rs. 98.

1.7.2006 – sold 100 units ex-interest out of the original holding of Rs. 100.

1.10.2006 – purchased 25 units at Rs. 98 cum interest.

1.11.2006 – sold 100 units ex-interest at Rs. 99 out of original holding.

பின்வரும் விபரங்களிலிருந்து *A* என்ற முதலீட்டாளரின் 10% அரசு பத்திர முதலீட்டுக் கணக்கு தயாரிக்கவும்.

வட்டித் தேதிகள் : செப்டம்பர் 30 மற்றும் மார்ச் 31

கணக்குகள் டிசம்பர் 31-ல் முடிக்கப்படுகிறது.

ஆரம்ப இருப்பின் (முகமதிப்பு ரூ. 30,000) அடக்க மதிப்பு ரூ. 29,500

1.3.2006 50 பங்குள் வட்டி நீங்களாக ரூ. 98 வீதம் வாங்கப்பட்டது

1.7.2006 100 பங்குகள் (ஆரம்ப இருப்பு) வட்டி நீங்களாக ரூ. 100 வீதம் விற்கப்பட்டது

1.10.2006 25 பங்குகள் வட்டி உடன் ரூ. 98 வீதம் வாங்கப்பட்டது

1.11.2006 100 பங்குகள் (ஆரம்ப இருப்பு) வட்டி நீங்களாக ரூ. 99 வீதம் விற்கப்பட்டது.

AFC-7273

Sub. Code
1BCO6C2

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2015

Sixth Semester

Commerce

MANAGEMENT ACCOUNTING

(CBCS – 2011 onwards)

Time : Three Hours

Maximum : 75 Marks

Section A

(10 × 2 = 20)

Answer all questions.

1. What are the other names of Management accounting?
மேலாண்மைக் கணக்கியலின் பிற பெயர்கள் யாவை?
2. Define Cost Accounting.
அடக்கவிலைக் கணக்கியல் வரையறுக்கவும்.
3. What is meant by comparative Balance sheet?
ஒப்பீட்டு இருப்புநிலைக் குறிப்பு என்பதன் பொருள் யாது?
4. What is current ratio?
நடப்பு விகிதம் என்றால் என்ன?
5. What are non cash items?
ரொக்கம் அல்லாத இனங்கள் என்பவை யாவை?
6. What is meant by Funds Flow statement?
நிதி ஓட்ட அறிக்கை என்பதன் பொருள் யாது?

7. What is master budget?

முதன்மை வரவு செலவு திட்டம் என்றால் என்ன?

8. Classify budget on the basis of variability.

மாறுபடும் அடிப்படையில் வரவு செலவு திட்டத்தை வகைப்படுத்துக.

9. Give any two examples for semi variable expenses.

பகுதி மாறுபடும் செலவுகளுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.

10. Differentiate contribution from profit.

பங்களிப்பினை இலாபத்திலிருந்து வேறுபடுத்துக.

Section B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) How is the Financial Accounting used as basis for Management Accounting?

நிதிக்கணக்கியல் எவ்வாறு மேலாண்மைக் கணக்கியலுக்கு அடிப்படையாக பயன்படுகிறது?

Or

(b) Explain the nature and objectives of Management Accounting.

மேலாண்மைக் கணக்கியலின் தன்மை மற்றும் அதன் நோக்கங்களை விளக்குக.

12. (a) What are Financial Statements? What are the purposes for preparing them?

நிதிநிலை அறிக்கைகள் என்பன யாவை? இவை எதற்காக தயாரிக்கப்படுகின்றன?

Or

(b) Explain the various classification of Ratios.

விகிதங்களின் பல்வேறு வகைகளை விளக்குக.

13. (a) Following are the Balance sheets of a company for two years :

Liabilities	2007	2008	Assets	2007	2008
	Rs.	Rs.		Rs.	Rs.
Share capital	1,00,000	1,25,000	Machineries	75,000	84,500
General Reserve	25,000	30,000	Land and Buildings	1,00,000	95,000
P and L a/c	15,250	15,300	Debtors	40,000	32,100
Load from Bank	35,000	–	Stock	50,000	37,000
Creditors	75,000	67,500	Cash	250	300
Provision for taxation	15,000	17,600	Bank	–	4,000
			Patents	–	2,500
	<u>2,65,250</u>	<u>2,55,400</u>		<u>2,65,250</u>	<u>2,55,400</u>

Prepare Funds Flow statement for the year 2008.

ஒரு கம்பெனியின் இரண்டு ஆண்டுகளுக்கான நிதிநிலை அறிக்கைகளை பின்வருமாறு :

பொறுப்புகள்	2007	2008	சொத்துக்கள்	2007	2008
	ரூ.	ரூ.		ரூ.	ரூ.
பங்கு மூலதனம்	1,00,000	1,25,000	இயந்திரங்கள்	75,000	84,500
பொதுக் காப்பு	25,000	30,000	நிலம், கட்டிடம்	1,00,000	95,000
லாப நட்டக் க/கு	15,250	15,300	கடனாளிகள்	40,000	32,100
வங்கிக் கடன்	35,000	–	சரக்கிருப்பு	50,000	37,000
கடனீந்தோர்	75,000	67,500	ரொக்கம்	250	300
வரிகளுக்கு ஒதுக்கீடு	15,000	17,600	வங்கியிருப்பு	–	4,000
			பேட்டன்கள்	–	2,500
	<u>2,65,250</u>	<u>2,55,400</u>		<u>2,65,250</u>	<u>2,55,400</u>

2008ம் ஆண்டிற்கான நிதி ஓட்ட அறிக்கை தயார் செய்க.

Or

(b) How fund flow statement differs from funds flow statement?

நிதி ஓட்ட பகுப்பாய்வு ரொக்கஓட்ட பகுப்பாய்விலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றது?

14. (a) From the following information prepare flexible budget for overheads at 50%, 60% and 70% capacity.

60% capacity

Rs.

Fixed overheads :

Depreciation	33,000
Insurance	9,000
Salary	30,000

Semi-variable overheads:

Power (40% fixed)	60,000
Repairs (80% fixed)	6,000

Variable overheads:

Raw materials	12,000
Wages	36,000
Total	<u>1,86,000</u>

Estimated working hours. 1,86,000 hours.

பின்வரும் தகவல்களிலிருந்து மேற்செலவுகளுக்கான 50%, 60%, 70% உற்பத்தி அளவுக்கான நெகிழ்வு நிதித்திட்டம் தயாரிக்கவும்.

60% உற்பத்தி அளவில்

ரூ.

நிலையான மேற் செலவுகள் :

தேய்மானம்	33,000
காப்பீடு	9,000
சம்பங்கள்	30,000

பகுதி மாறும் மேற்செலவுகள் :

மின்சாரம் (40% நிலையானவை)	60,000
---------------------------	--------

பகுதுபார்த்தல் (80% நிலையானவை)	6,000
மாறும் மேற்செலவுகள் :	
மூலப் பொருள்கள்	12,000
கூலி	36,000
மொத்தம்	<u>1,86,000</u>

மதிப்பிடப்பட்ட நேரடி உழைப்பு மணிகள் 1,86,000.

Or

- (b) ABC Company Limited has prepared a budget for the production of 1,00,000 units. The cost details per unit is given below :

	Per unit
	Rs. P
Raw materials	2.52
Direct labour	0.75
Direct expenses	0.10
Works overhead (60% fixed)	2.50
Administration overhead (80% fixed)	0.40
Selling overhead (50% fixed)	0.20

The actual production during the period was only 60,000 units.

Calculate the revised budgeted cost per unit.

ABC நிறுமம் 1,00,000 அலகுகள் உற்பத்தி செய்வதற்கு ஒரு மதிப்பீடு செய்திருக்கிறது.

	ஒருஅலகுக்கு ரூ.பை
கச்சாப் பொருள்	2.52
நேர் கூலி	0.75

நேர் செலவுகள்	0.10
பணி மேற்செலவுகள் (60% மாறாது)	2.50
நிர்வாகச் செலவுகள் (80% மாறாது)	0.40
விற்பனைச் செலவுகள் (50% மாறாது)	0.20

60,000 அலகுகளே நடப்புக் காலத்தில் உற்பத்தி செய்யப்பட்டன. ஒரு அலகின் புதிய அடக்க விலையை கணக்கிடுக.

15. (a) The records of a company show the following :

Period	Sales (Rs.)	Profit (Rs.)
I	1,20,000	9,000
II	1,40,000	13,000

Find out :

- P/V ratio
- Break - Even Point
- Profit when sales are Rs. 2,00,000
- Sales required to earn profit of Rs. 50,000.
- Margin of safety for period I.

ஒரு நிறுமத்தின் ஏடுகள் பின்வருவனவற்றைக் காட்டுகின்றன.

காலம்	விற்பனை	இலாபம்
	ரூ.	ரூ.
I	1,20,000	9,000
II	1,40,000	13,000

கணக்கிடுக :

- இலாப/அளவு விகிதம்
- சரிசமப்புள்ளி

- (iii) விற்பனை ரூ. 2,00,000ஆக இருக்கும் போது இலாபம்
- (iv) ரூ. 50,000 இலாபத்திற்கான விற்பனை
- (v) பாதுகாப்புப் பகுதி காலம் I க்கு.

Or

- (b) Profit Volume ratio of a firm is 50 % and the margin of safety is 40%. You are required to work out break even sales and the net profit if the sales volume is Rs. 50,00,000.

ஒரு நிறுவனத்தின் இலாப பங்களிப்பு விகிதம் 50% மற்றும் பாதுகாப்பு விளிப்பு 40% ரூ. 50,00,000 விற்பனையில் கிடைக்கக்கூடிய சரிசம விற்பனை மற்றும் நிகர லாபத்தைக் கணக்கிடுக.

Section C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Discuss the tools and techniques of management accounting.
- மேலாண்மைக் கணக்கியலின் கருவிகள் மற்றும் நுட்பங்களை விவாதிக்கவும்.
17. From the following information, prepare a Balance Sheet with as many details as possible.
- (a) Current Ratio - 1.75
- (b) Quick Ratio - 1.25
- (c) Stock Turnover Ratio - 9 times
- (d) Average collection period - 1½% months
- (e) Gross Profit Ratio - 25% on sales
- (f) General reserve to share capital - 0.2
- (g) Cost of sales to fixed assets - 1.2
- (h) Fixed assets to Proprietors fund - 1.25
- (i) Sales - Rs. 12,00,000.

பின்வரும் செய்திகளிலிருந்து முடிந்த அளவு விபரங்களுடன் ஓர் இருப்பு நிலைக்குறிப்பு தயார் செய்யவும்.

- (அ) நடப்பு விகிதம் – 1.75
 (ஆ) விரைவு விகிதம் – 1.25
 (இ) சரக்கிருப்பு சுழற்சி விகிதம் – 9 முறைகள்
 (ஈ) சராசரி வசூல் காலம் – 1½ மாதங்கள்
 (உ) மொத்த இலாப விகிதம் – 25% விற்பனையில்
 (ஊ) பொதுகாப்பு பங்கு முதல்விகிதம் – 0.2
 (எ) விற்பனை பொருளின் அடக்கவிலையில் நிலையான சொத்து விகிதம் – 1.2
 (ஏ) நிலையான சொத்து பங்குதாரர் நிதி விகிதம் – 1.25
 (ஐ) விற்பனை – ரூ. 12,00,000.

18. Following are the balance sheet of Metha as on 31.12.2005 and 2006.

Liabilities	2005	2006	Assets	2005	2006
	Rs.	Rs.		Rs.	Rs.
Share capital	70,000	74,000	Cash	9,000	7,800
Debentures	12,000	6,000	Debtors	14,900	17,700
Creditors	10,360	11,840	Stock	49,200	42,700
Provision for			Land	20,000	30,000
for doubtful debts	700	800	Goodwill	10,000	5,000
Profit & Loss a/c	10,040	10,560			
	<u>1,03,100</u>	<u>1,03,200</u>		<u>1,03,100</u>	<u>1,03,200</u>

Additional Information :

- (a) Dividend were paid Rs. 3,500.
 (b) Land was purchased for Rs. 10,000 and the goodwill written off Rs. 5,000.
 (c) Debenture was repaid Rs. 6,000.
 Prepare Funds Flow Statement.

2005 மற்றும் 2006 டிசம்பர் 31 ஆம் நாளை மேத்தாவின் இருப்பு நிலை குறிப்பு பின்வருமாறு :

பொறுப்புகள்	2005	2006	சொத்துகள்	2005	2006
	ரூ.	ரூ.		ரூ.	ரூ.
பங்கு முதல்	70,000	74,000	ரொக்கம்	9,000	7,800
கடன்பத்திரங்கள்	12,000	6,000	கடனாளிகள்	14,900	17,700
கடனீந்தோர்	10,360	11,840	சரக்கிருப்பு	49,200	42,700
ஐயக்கடன் காப்பு	700	800	நிலம்	20,000	30,000
இலாப நட்ட க/கு	10,040	10,560	நற்பெயர்	10,000	5,000
	<u>1,03,100</u>	<u>1,03,200</u>		<u>1,03,100</u>	<u>1,03,200</u>

மேலும் சில தகவல்கள் :

(அ) செலுத்திய பங்காதாயம் ரூ. 3,500

(ஆ) ரூ. 10,000 க்கு நிலம் வாங்கப்பட்டது. நற்பெயரை போக்கெழுதியது ரூ. 5,000

(இ) கடன்பத்திரங்கள் ரூ. 6,000 திருப்பி செலுத்தப்பட்டது. நிதி ஓட்ட அறிக்கையை தயாரிக்க.

19. The sales director of a manufacturing company reports that next year he expects to sell 50,000 units of a particular product.

Two kinds of raw materials A and B are required for manufacturing the product. Each unit of the product requires 2 units of A and 3 units of B.

The estimated opening balances at the commencement of the next year are :

Finished product 10,000 units

Raw Material A 12,000 units

Raw Material B 15,000 units

The desirable closing balances at the end of the next year.

Finished product 14,000 units

Raw Material A 13,000 units

Raw Material B 16,000 units

Prepare the production budget and the raw material purchase budget.

ஒரு நிறுமத்தின் விற்பனை இயக்குநர், அடுத்த ஆண்டில் குறிப்பிட்ட பொருளின் 50,000 எண்ணிக்கைகள் விற்கப்படலாம் என்று எதிர்பாராக்கிறார்.

A, B என்ற இரண்டு கச்சாப் பொருட்கள் உற்பத்தி தேவைப்படுகிறது. பொருள் ஒன்றுக்கு 2 அலகு A யும் 3 அலகு B-யும் தேவைப்படுகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் எதிர்பாராக்கப்பட்ட இருப்புகள் :

முடிந்த பொருள்கள் 10,000 அலகுகள்

கச்சாப் பொருள்கள் – A 12,000 அலகுகள்

கச்சாப் பொருள்கள் – B 15,000 அலகுகள்

விரும்பிய இறுதி இருப்பு

முடிந்த பொருள்கள் – 14,000 அலகுள்

கச்சாப் பொருள்கள் – A 13,000 அலகுகள்

கச்சாப் பொருள்கள் – B 16,000 அலகுகள்

உற்பத்தித் திட்டம் மற்றும் கச்சாப் பொருள் கொள்முதல் திட்டம் ஆகியவற்றை தயார் செய்க.

20. From the following data given below, calculate labour variance for the two departments.

	Departments	
	A	B
Actual wages direct	Rs. 2,000	Rs. 1,800
Standard hours produced	8,000 hours	6,000 hours
Standard rate per hour	30 paise	35 paise
Actual hours worked	8,200	5,800

கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களிலிருந்து இரண்டு துறைகளுக்கான உழைப்பு மாறுபாட்டினைக் கணக்கிடுக.

துறைகள்

	A	B
	உண்மையான கூலி நேரடி	ரூ. 2,000
தரமணி நேரம் உற்பத்தி செய்தது	8,000 மணி	6,000 மணி
ஒரு மணிக்கான தர வீதம்	30 பைசா	35 பைசா
உண்மையான மணி உழைத்தது	8,200	5,800

AFC-7274

Sub. Code

1BCO6C3

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2015**Sixth Semester****Commerce****INDUSTRIAL LAW****(CBCS – 2011 onwards)**

Time : Three Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Who is an adult?
வயது வந்தோர் என்பவர் யார்?
2. When did a factory appoint welfare officer?
நல அதிகாரியை ஒரு தொழிற்சாலை எப்பொழுது நியமனம் செய்கின்றது?
3. Define trade dispute under trade union act.
தொழிற்சங்க சட்டத்தின் படி தொழில் தகராற்றை வரையறுக்கவும்.
4. What is meant by cost of living index?
வாழ்க்கைக் குறியீடு என்பதன் பொருள் யாது?
5. What is layoff?
பணிதராமை என்றால் என்ன?

6. What are the different types of settlement?
தீர்வின் பல்வேறு வகைகள் யாவை?
7. What is fatal accident?
உயிர் போக்கும் விபத்து என்றால் என்ன?
8. What is meant temporary partial disablement?
தற்காலிக பகுதி இயலாமை என்பதன் பொருள் யாது?
9. What is standing committee?
நிலைக்குழு என்றால் என்ன?
10. What is employees deposit linked insurance fund?
பணியாளர்களின் வைப்புடன் இணைந்த காப்பீட்டு நிதி என்றால் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Explain the term factory.
தொழிற்சாலை என்ற பதத்தை விளக்குக.
- Or
- (b) Discuss the main powers of inspectors.
ஆய்வாளர்களின் முக்கிய அதிகாரங்களை விவாதிக்கவும்.
12. (a) Analyse the rules of trade union.
தொழிற்சங்கங்களின் விதிகளைப் பகுப்பாய்க.
- Or
- (b) What are the contents of minimum wages?
குறைந்தளவு கூலியின் பொருளடக்கங்கள் யாவை?

13. (a) Define appropriate government under industrial disputes Act.

தொழில் பூசல்கள் சட்டத்தின் கீழ் உரிய அரசு வரையறுக்கவும்.

Or

- (b) Differentiate strike from lock out.

போராட்டத்தைக் கதவடைப்பிலிருந்து வேறுபடுத்துக.

14. (a) When does an employer refuses to pay compensation to a workman under workman's compensation Act?

தொழிலாளர்களின் ஈட்டுச் சட்டத்தின் படி ஒரு முதலாளி தொழிலாளருக்கு எப்பொழுது ஈட்டுத்தொகை வழங்க முடியாது என்று மறுக்கலாம்?

Or

- (b) Analyse the different types of disablement.

இயலாமையின் பல்வேறு வகைகளைப் பகுப்பாய்க.

15. (a) What are the powers of inspectors under employees provident fund Act?

பணியாளர்களின் சேம நலநிதிச் சட்டத்தின் கீழ் ஆய்வாளர்களின் அதிகாரங்கள் யாவை?

Or

- (b) Discuss the scope of ESI Act, 1948.

இ எஸ் ஐ சட்டம் 1948ன் வரையறையை விவாதிக்கவும்.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Explain the legal provisions relating to welfare of the workers under factories Act.

தொழிற்சாலைச் சட்டத்தின் கீழ் தொழிலாளர்களின் நலன் தொடர்பான சட்ட விதிகளை விளக்குக.

17. Discuss the purposes for which general funds of a trade union may be spent.

ஒரு தொழிற்சங்கத்தின் பொது நிதியை எந்த நோக்கங்களுக்குச் செலவிடலாம் என விவாதிக்கவும்.

18. What is works committee? Explain its duties.

பணிக்குழு என்றால் என்ன? அதனுடைய கடமைகளை விளக்குக.

19. Explain the rules relating to distribution of under compensation workmen's compensation Act.

தொழிலாளர்கள் ஈட்டு சட்டத்தின் படி ஈட்டுத்தொகை பகிர்ந்தளித்தல் தொடர்பான விதிகளை விளக்குக.

20. Discuss the rules regarding contribution under ESI Act.

ஈ எஸ் ஐ -ஐ சட்டத்தின் கீழ் பங்களிப்பு தொடர்பான விதிகளை விவாதிக்கவும்.

AFC-7275

Sub. Code
1BCOE2A**B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2015****Sixth Semester****Commerce – Elective****INCOME TAX – II****(CBCS – 2011 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What do you mean by Total Income?
மொத்த வருமானம் பற்றி நீவிர் அறிவது யாது?
2. State the meaning of 'set off of losses'.
நட்டங்களை சரிகட்டுதலின் பொருளைக் கூறுக.
3. Explain 'HUF'.
“கூட்டுக் குடும்பம்” விவரிக்க.
4. Write a note on 'AOP'.
‘நபர்களின் அமைப்பு’ குறிப்பெழுதுக.
5. What is meant by 'Appellate Tribunal'?
மேல் முறை தீர்ப்பாயம் என்றால் என்ன?

6. Who is called an assessing officer?
கணக்கிடும் அதிகாரி என அழைக்கப்படுவர் யார்?
7. What do you mean by provisional assessment?
தோராய மதிப்பீடு பற்றி நீவிர் அறிவது யாது?
8. Write a note on 'Return of loss'.
'நட்டத்திற்கான வருமான வரி தாக்கல்' குறிப்பொன்று வரைக.
9. State the meaning of 'play as you earn scheme'.
'ஈட்டும் போது நீவிர் செலுத்து திட்டம்' பொருளினதைத் தருக.
10. What do you understand by collection of taxes?
வரிகளை வசூலித்தல் பற்றி நீவிர் அறிவது யாது?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) From the following information, compute the total income of Mr. X for the assessment year 2014-15:
- (i) Profit from newly set-up small-scale industrial undertaking in rural area (it commences production in Feb., 2002) Rs. 3,60,000.
- (ii) Profit from business of poultry farming Rs.1,80,000.
- (iii) Speculation business income Rs.60,000.
- (iv) Income from other sources Rs.1,00,000.

He incurred Rs. 25,000 on an income-tax appeal relating to assessment year 2012-13, but this amount has not been debited to Profit and Loss Account for the year 2013-14.

கீழ்க்காணும் விபரங்களிலிருந்து, வரிவிதிப்பாண்டு 2014-15க்கான திரு. Xன் மொத்த வருமானத்தைக் கணக்கிடுக.

- (i) கிராமப் பகுதியில் புதிதாக நிறுவிய சிறு அலவிளான தொழிற்சாலையின் லாபம் (பிப்ரவரி 2002 ல் உற்பத்தியை தொடங்கியது) ரூ. 3,60,000
- (ii) கோழிப் பண்ணை வியாபாரத்திலிருந்து லாபம் ரூ. 1,80,000
- (iii) ஊகவியாபார வருமானம் ரூ. 60,000
- (iv) இதர தலைப்புகளின் கீழ்வருமானம் ரூ. 1,00,000
வரிவிதிப்பாண்டு 2012-13க்கான வருமான வரி மேல் முறையீட்டிற்காக செலவிட்டது ரூ. 25,000. ஆனால் இத்தொகை 2013-14ம் ஆண்டு லாப நட்டக் கணக்கில் பற்றெழுதப்படவில்லை

Or

- (b) The Business Income of an individual for the assessment year 2014-15 has been determined by the Assessing Officer at Rs.3,50,000. Later, it is found that he has not considered the following while determining the income:

	Rs.
(i) Depreciation for the current year	12,000
(ii) Unabsorbed depreciation carried forward	15,000
(iii) Unabsorbed business loss carried forward from Assessment year 2012-13	3,000

Determine the total income for the assessment year 2014-15.

ஒரு தனி நபரின் வியாபார வருமானத்தை வரிவிதிப்பாண்டு 2014-15 க்கு வரி கணக்கீட்டு அதிகாரியால் கணக்கிடப் பட்டத் தொகை ரூ. 3,50,000. அதன் பிறகு, வருமானம் கணக்கிடும் போது அவர் கீழ்காண்பவைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாததை கண்டறியப்பட்டது.

	ரூ.
(i) நடப்பாண்டிற்கான தேய்மானம்	12,000
(ii) சரி செய்யப்படாத தேய்மானம் மேல்நோக்கி எடுத்தது	15,000
(iii) வரிவிதிப்பாண்டு 2012-13 யிருந்து சரிகட்ட இயலாத வியாபார நட்டம் கீழ்கொணரப்பட்டது	3,000

வரிவிதிப்பாண்டு 2014-2015ன் மொத்த வருமானத்தை தீர்மானிக்க.

12. (a) The Karta of a H.U.F. furnishes the following particulars of income of the H.U.F. for the assessment year 2014-15:

	Rs.
(i) Income from the house property	2,52,000
(ii) Long-term capital property	31,000
(iii) Interest on Govt. securities	9,000
(iv) Interest on other securities	1,000

The family donated Rs. 30,000 for charitable purpose by cheque. Compute the total income of the H.U.F. for the assessment year 2014-15.

வரிவிதிப்பாண்டு 2014-15க்கான ஒரு இந்து கூட்டு குடும்பத்தின் தலைவர் அதன் வருமான விபரங்களை அளிக்கிறார்.

	ரூ.
(i) வீட்டுச் சொத்திலிருந்து வருமானம்	2,52,000
(ii) நீண்டகால மூலதனச் சொத்து	31,000
(iii) அரசு பிணையங்கள் மீதான வட்டி	9,000
(iv) இதர பிணையங்கள் மீதான வட்டி	1,000

காசோலை வழியாக அந்த குடும்பம் ரூ. 30,000 நன்கொடையாக தர்ம ஸ்தாபனத்திற்கு அளித்தது. வரிவிதிப்பாண்டு 2014 -15 க்கான அந்த இந்து கூட்டு குடும்பத்தின் மொத்த வருமானத்தைக் கணக்கிடுக.

Or

- (b) From the following, compute the total income of the firm for the assessment year 2014-15.

	Rs.
Profit from small scale industrial undertaking established in backward State in February, 2014	4,50,000
Profit from the poultry breeding business	3,20,000
Short-term capital loss	1,50,000
Long-term capital gains	3,50,000
Interest from bank (Gross)	70,000
Donation to charitable institution (approved) by cheque	1,20,000

கீழ்க்காணும் விபரங்களிலிருந்து, வரிவிதிப்பாண்டு 2014-15க்கான ஒரு நிறுவனத்தின் மொத்த வருமானத்தைக் கணக்கிடுக.

ரூ.

சிறு அளவிலான தொழில் நிறுவனத்தின் இலாபம் (பிப்ரவரி 2014ல் பின்தங்கிய மாநிலத்தில் அமைத்தது)	4,50,000
கோழி வளர்ப்பு வியாபாரத்திலிருந்து லாபம்	3,20,000
குறுகிய கால மூலதன நட்டம்	1,50,000
நீண்டகால மூலதன நட்டம்	3,50,000
வங்கியிலிருந்து வட்டி (மொத்தம்)	70,000
காசோலை மூலம் தர்மஸ்தாபனத்திற்கு (அங்கீகரித்தது) நன்கொடை அளித்தது	1,20,000

13. (a) What are the powers of commissioner Income Tax?

வருமான வரி அதிகாரியின் அதிகாரியின் அதிகாரங்கள் யாவை?

Or

(b) Write a note on 'CBDT'.

'CBDT'. சிறு குறிப்பு வரைக.

14. (a) State the meaning of 'Regular Assessment'.

'தொடர் மதிப்பீடு' பொருளைக் கூறுக.

Or

(b) Narrate the steps for E-filing of Income Tax return.

வருமான வரி தாக்கலில், மின் வழி தாக்கலின் வழிமுறைகளை எடுத்துரைக்க.

15. (a) Shri Bose has estimated the following incomes for the financial year 2014-15 :

	Rs.
Income from House Property (Taxable)	50,000
Income from Profession (Taxable)	6,45,000
Dividend from X & Co.	10,000

Determine the amount of instalments payable as advance tax during the F.Y.2014-15.

நிதியாண்டு 2014-15க்கு திரு.போஸ் கீழ்க்காணும் வருமானங்களை எதிர்பார்த்தார் :

	ரூ.
வீட்டுச் சொத்திலிருந்து வருமானம் (வரிவிதிப்புற்றிரியது)	50,000
தொழில் வழி வருமானம் (வரி விதிப்பிற்குரியது)	6,45,000
X & கோவிலிருந்து பங்காதாயம்	10,000

நிதியாண்டு 2014-15ல் செலுத்த வேண்டிய முன் செலுத்து வரியின் பல்வேறு தவணைத் தொகைகளை நிர்ணயிக்க.

Or

- (b) From the following information determine the amount of interest payable, if any, u/s 201:

- (i) Professional fee paid to Mr. A Rs. 50,000 without TDS on 12.08.2013.
- (ii) Professional fee paid to Mr. A Rs.60,000 on 16.12.2013 and tax deducted at source on Rs. 1,10,000 @ 10% Rs. 11,000.
- (iii) The above amount of tax deposited on 14.02.2014.

கீழ்க்காணும் விபரங்களிலிருந்து பிரிவு 201 ன்படி செலுத்த வேண்டிய வட்டித் தொகை இருந்தால் கணக்கிடுக.

- (i) 12.8.2013 அன்று தொழில் சார்ந்த கட்டணம் திரு Aக்கு TDS இல்லாமல் செலுத்திய தொகை ரூ. 50,000
- (ii) 16-12-2013 அன்று தொழில்சார்ந்த கட்டணம் திரு Aக்கு செலுத்தியது ரூ. 60,000 மற்றும் வரி பிடித்தம் ரூ. 11,000, 10% ரூ. 1,10,000 ன் மீது
- (iii) 14-02-2014 அன்று மேற்கூறிய வரித்தொகை செலுத்தப்பட்டது.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. For the assessment year 2014-15 the following particulars are furnished by Smt. Padma citizen of India and resident for purposes of Income-Tax:

	Rs.
(a) Net basic salary after deduction of contribution to R.P.F.	78,000
(b) Tax deducted at source from salaries	Nil
(c) Own contribution to the Provident Fund	12,000
(d) Employer's contribution to the Provident Fund	11,200
(e) Interest credited to the Provident Fund @ 9.5%	24,000
(f) Travelling Expenses for self and wife for proceeding on leave to his home district	2,400
(g) Contribution by employer to an A.G.F.	2,000
(h) House rent allowance (the house is at Kolkata and Rent actually paid amounts to Rs.9,400)	6,000
(i) Income from other sources	1,26,000

Compute total income of SMT.Padma.

திருமதி பத்மா இந்திய குடிமகள் மற்றும் வசிப்பவர் வருமானவரிக்காக கீழ்க்காணும் விபரங்களை வரிவிதிப்பாண்டு 2014-15க்கு அளிக்கிறார்.

	ரூ.
(அ) R.P.Fக்கு செலுத்த வேண்டிய கழிவிற்கு பிறகுள்ள நிகரச்சம்பளம்	78,000
(ஆ) சம்பளத்திலிருந்து வரிபித்தம்	Nil
(இ) சேம நலநிதிக்கு சொந்த அளிப்பு	12,000
(ஈ) சேமநல நிதிக்கு பணியாளரது பங்களிப்பு	11,200
(உ) சேமநல நிதிக்கு வட்டி வரவு 9.5 % வீதம்	24,000
(ஊ) சொந்த மாவட்டத்திற்கு விடுமுறையில் செலவதற்கு அவருக்கும் அவரது மனைவிற்கும் போக்குவரத்து செலவுகள்	2,400
(எ) A.G.F க்கு பணியாளர் செலுத்துவது	2,000
(ஏ) வீட்டு வாடகைப் படி (கொலகத்தாவில் வீடு அதற்கான வாடகை செலுத்திய தொகை ரூ. 9,400)	6,000
(ஐ) இதர தலைப்புகளில் வருமானம்	1,26,000

திருமதி பத்மவின் மொத்த வருமானத்தை கணக்கிடுக.

17. Below are the particulars of income of Shri Mohan Lal for the assessment year 2014-15:

	Rs.
(a) Rent received from house property	28,000
(b) Profit from cloth business	2,75,000
(c) Share of profits from a firm of Ram, Mohan and Sohan	52,000
(d) Speculation Profits	13,000
(e) Capital gains from short-term capital asset	4,000
(f) Capital gains from long-term capital asset (Jewellery)	2,000

The following losses have been carried forward from the previous year.

	Rs.
(i) Loss from cloth business	24,000
(ii) Speculation loss (This speculation business has been closed)	15,000
(iii) Losses under the head capital gains;	
From short-term capital asset	7,000
From long-term capital asset	1,300

Compute the gross total income and the amount of losses to be carried forward.

வரிவிதிப்பாண்டு 2014 –15க்கான திரு. மோகன் லாலின் வருமான விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

	Rs.
(அ) வீட்டுச் சொத்திலிருந்து வாடகை பெற்றது	28,000
(ஆ) துணி வியாபாரத்திலிருந்து லாபம்	2,75,000
(இ) ராம், மோகன் மற்றும் சோகன் ஆகியோரது நிறுவனங்களிலிருந்து லாபப் பங்கு	52,000
(ஈ) ஊக லாபங்கள்	13,000
(உ) குறுகிய கால மூலதன சொத்திலிருந்து மூலதன ஆதாயம்	4,000
(ஊ) நீண்ட கால மூலதன சொத்திலிருந்து (தங்கரகை) மூலதன ஆதாயம்	2,000

கீழே உள்ளவை, சென்ற ஆண்டிலிருந்து கொண்டு வரப்பட்ட நட்டங்களாகும்.

	ரூ.
(i) துணி வியாபாரத்தில் நட்டம்	24,000
(ii) ஊக வியாபார நட்டம் (அந்த ஊக வியாபாரம் முடிவுற்றது)	15,000
(iii) மூலதன ஆதாய தலைப்பின் நட்டங்கள் :	
குறுகிய கால மூலதன சொத்து	7,000
நீண்ட கால மூலதன சொத்து	1,300

மொத்த வருமானத்தையும் அடுத்த ஆண்டிற்கு எடுத்துச் செல்லும் நட்டங்களையும் கணக்கிடுக.

18. Outline the functions of CBDT.

CBDTயின் பணிகளைத் தருக.

19. What is meant by PAN? State the consequences for failure to apply for its allotment by PAN.

PAN என்றால் என்ன? PAN பெறுவதற்கு விண்ணப்பிக்க தவறினால் அதன் விளைவுகளைக் கூறுக.

20. During the financial year 2014-15, find out the tax to be deducted at source in the following cases, if the recipient is an individual and resident in India:

	Rs.
(a) Income from Interest on Securities (listed)	6,000
(b) Payment regarding Lottery winnings	500
(c) Dividends from domestic company	40,000
(d) Winnings from a horse race	10,000
(e) Winnings from another horse race	2,000
(f) Commission to Lottery agent	15,000
(g) Insurance Commission	34,000

நிதியாண்டு 2014-15க்கு பெறுபவர் தனி நபராகவும் இந்தியாவில் குடியிருப்பு நிலையையும் பெற்றிருப்பின் கீழ்காணும் சூழலில் விரிபிடித்தத் தொகையினைக் கணக்கிடுக.

	ரூ.
(அ) பிணைகளின் மீதான வருமான வட்டி	6,000
(ஆ) லாட்டரியில் கிடைத்த தொகைக்கு செலுத்தல்கள்	500
(இ) ஊள்ளூர் நிறுமத்திலிருந்து பங்காதாயம்	40,000
(ஈ) குதிரைப் பந்தயத்தில் ஜெயித்தது	10,000
(உ) மற்றொரு குதிரைப் பந்தயத்தில் ஜெயித்தது	2,000
(ஊ) லாட்டரி முகவருக்கு கழிவு	15,000
(எ) காப்பீட்டு கழிவு	34,000

AFC-7276

Sub. Code
1BCOE2B

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2015

Sixth Semester

Commerce — Elective

COMPUTER APPLICATIONS IN BUSINESS

(CBCS – 2011 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Section A

(10 × 2 = 20)

Answer all questions.

1. What are the major functions of a computer?
கணிப்பொறியின் முக்கியமான வேலைகள் யாவை?
2. What are the Input devices?
உள்ளீட்டுச் சாதனங்கள் யாவை?
3. What is system software? Give example.
முறைமை மென்பொருள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
4. What is flow chart? Give example.
ஓடு படம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
5. Define Operating System. Give example.
'இயக்கும் முறைமை' – வரையறு. எடுத்துக்காட்டு தருக.
6. List out any four features of Windows Operating system.
பலகணி இயக்கும் முறைமையின் ஏதேனும் நான்கு சிறப்பியல்புகளை பட்டியலிடுக.

7. Write about the identifiers in C with example.

C-யில் குறிப்பான்களைப் பற்றி எடுத்துக்காட்டுள் எழுதுக.

8. How will you assign value to a variable?

ஒரு மாறிக்கு மதிப்பு அளிப்பது எவ்வாறு?

9. Write about Office automation in brief.

அலுவலக தன்னியக்கமாக்கலைப் பற்றி சுருக்கமாக எழுதுக.

10. List out any four advantages of Internet.

இணையதளத்தின் ஏதேனும் நான்கு நன்மைகளை பட்டியலிடுக.

Section B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Enumerate any three generations of computers.

கணிப்பொறிகளின் ஏதேனும் மூன்று தலைமுறைகளை விவரிக்க.

Or

(b) Briefly describe any three types of printer.

ஏதேனும் மூன்று வகையான அச்சடிப்பான்களைச் சுருக்கமாக விவரிக்க.

12. (a) Explain the concept of machine and assembly languages.

இயந்திர மற்றும் தொகுப்பு மொழிகளின் கருத்தை விளக்குக.

Or

(b) Write about the application software in brief.

பயன்பாட்டு மென்பொருளைப் பற்றிச் சுருக்கமாக எழுதுக.

13. (a) Enumerate the Time sharing Operating system.

நேரப்பகிர்வு முறை இயக்கும் முறைமையை விவரிக்க.

Or

- (b) Narrate any five DOS commands with example.

ஏதேனும் ஐந்து டாஸ் கட்டளைகளை எடுத்துக்காட்டுடன் விவரிக்க.

14. (a) Explain the structure of C program with illustration.

C வழிமுறையின் கட்டமைப்பை உதாரணத்துடன் விளக்குக.

Or

- (b) Describe the general form of assignment statement in C with example.

C-யில் மதிப்பளி சொற்றொடரின் பொதுப்படிவத்தை எடுத்துக்காட்டுடன் விவரிக்க.

15. (a) Narrate any two computer applications in Marketing department.

சந்தைத் துறையில் ஏதேனும் இரண்டு கணிப்பொறியின் பயன்பாடுகளை விவரிக்க.

Or

- (b) Write about any two types of E-Commerce.

ஏதேனும் இரண்டு இ-வர்த்தகத்தைப் பற்றி எழுதுக.

Section C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Discuss the different components of CPU in detail.

CPU-வின் பல்வேறு பாகங்களைத் தெளிவாக விவாதிக்க.

17. Write about any four high level languages in brief.

ஏதேனும் நான்கு உயர்நிலை மொழிகளைப் பற்றிச் சுருக்கமாக எழுதுக.

18. Enumerate the UNIX operating system in detail.

யுனிக்ஸ் இயக்கும் முறைமையைத் தெளிவாக விவரிக்க.

19. Explain the different data types using in C with illustrations.

C-யில் பயன்படுத்தக்கூடிய பல்வேறு விவரவகைகளை உதாரணங்களுடன் விளக்குக.

20. Briefly discuss the computer applications in Finance department.

நிதித் துறையில் கணிப்பொறியின் பயன்பாடுகளைச் சுருக்கமாக விவாதிக்க.

AFC-7277

Sub. Code
1BCOE3A

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2015

Sixth Semester

Commerce – Elective

AUDITING

(CBCS – 2011 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer ALL questions.

1. Define the term audit.
தணிக்கை என்ற பதத்தை வரையறுக்க.
2. Give the meaning of investigation.
புலன் ஆய்வு என்பதன் பொருள் தருக.
3. State the definition of internal control.
அக கட்டுப்பாடு என்பதன் இலக்கணம் கூறுக.
4. What do you mean by internal check?
அகச்சீராய்வு என்பதை நீவிர் எவ்வாறு பொருள் கொள்கிறாய்?
5. What is vouching?
சான்றாய்வு என்பது யாது?
6. Mention any two trading transactions.
வாணிப நடவடிக்கைகள் ஏதேனும் இரண்டினைக் குறிப்பிடுக.

7. Define the term investment. Give an example.

முதலீடு என்ற பதத்தை வரையறுக்க. உதாரணம் தருக.

8. What are sundry debtors?

பற்பல கடனாளிகள் என்பவர்கள் யாவர்?

9. Who is auditor?

தணிக்கையாளர் என்பவர் யார்?

10. Give the meaning of misfeasance.

தீங்கிழைத்தல் என்பதன் பொருள் தருக.

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Explain briefly the implications regarding detection of errors and frauds.

மோசடி மற்றும் பிழைகளைக் கண்டறிதல் தொடர்பான விளைவுகளைச் சுருக்கமாக விளக்குக.

Or

(b) What are the differences between continuous audit and periodical audit?

தொடர்ச்சியான மற்றும் காலந்தோறும் வகையிலான தணிக்கை ஆகியவற்றிற்கிடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

12. (a) Enumerate the objectives of audit programme.

தணிக்கை நிகழ்ச்சி நிரலின் நோக்கங்களை எடுத்தியம்புக.

Or

(b) Examine the need for audit file.

தணிக்கை கோப்பின் அவசியத்தை ஆராய்க.

13. (a) Point out the importance of vouching.

சான்றாய்வின் முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டுக.

Or

- (b) Explain briefly the procedure relating to vouching of cash transactions.

ரொக்க நடவடிக்கைகள் தொடர்பான சான்றாய்வு செயல்முறையை சுருக்கமாக விளக்குக.

14. (a) Narrate the essential elements of audit report.

தணிக்கை அறிக்கையின் முக்கிய கூறுகளை எடுத்துரைக்க.

Or

- (b) Enumerate the general principles involved in the valuation of liabilities.

பொறுப்புக்களை மதிப்பிடுவதில் உள்ள பொது தத்துவங்களை எடுத்தியம்புக.

15. (a) Analyse the liabilities for negligence of auditor.

தணிக்கையர் கவனக் குறைவிற்கான பொறுப்புகளை ஆய்க.

Or

- (b) Examine the liability of auditor towards third party.

மூன்றாம் நபருக்கெதிரான தணிக்கையரின் பொறுப்பினை ஆராய்க.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Discuss the provisions as to audit of accounts of sole traders.

தணியாள் வணிகர் கணக்கு தணிக்கை தொடர்பான சரத்துக்களை விவாதிக்கவும்.

17. Explain the auditor's duty regards internal check on different items.

பல்வேறு இனங்களுக்கிடையே அகச் சோதனை தொடர்பான தணிக்கையர் கடமையை விளக்கு.

18. Describe the procedure involved in vouching of cash transactions.

ரொக்க நடவடிக்கைகளை சான்றாய்வு செய்தல் தொடர்பான செயல்முறையை விவரி.

19. Narrate the general principles involved in verification and valuation of assets and liabilities.

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் சரிசெய்தல் மற்றும் மதிப்பீடு தொடர்பான பொதுத் தத்துவங்களை எடுத்துரைக்க.

20. Discuss the legal position of auditor.

தணிக்கையரின் சட்ட நிலையை விவாதிக்க.

AFC-7278

Sub. Code

1BCOE3B

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2015

Sixth Semester

Commerce — Elective

ENTREPRENEURSHIP DEVELOPMENT

(CBCS – 2011 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer all questions.

1. Who is an entrepreneur?

தொழில் முனைவோர் என்பவர் யார்?

2. Who is an promotor?

தோற்றுவிப்பாளர் என்பவர் யார்?

3. What is meant by combined Lay out?

கூட்டு வடிவமைப்பு (அ) இடவமைப்பு என்றால் என்ன?

4. What is factory design?

தொழிற்சாலை வரைவு (அ) வடிவம் என்றால் என்ன?

5. What do you mean by EDP's?

தொழில் முனைவோர் வளர்ச்சி திட்டம் பற்றி நீவிர் அறிவது என்ன?

6. What is meant by SIDCO?
சிறு தொழில் வளர்ச்சி கழகம் என்றால் என்ன?
7. What is project life cycle?
திட்டம் வாழ்க்கை சுழற்சி என்றால் என்ன?
8. Define project design.
திட்டம் வரைவு (அ) வடிவம் வரையறு.
9. How do women become entrepreneurs?
ஒரு பெண் எவ்வாறு தொழில் முனைவோர் ஆக மாறுகிறார்?
10. Name two institutions offering training for entrepreneurs in India.
இந்தியாவில் தொழில் முனைவோர்க்கான பயிற்சி வழங்கும் இரண்டு நிறுவனங்களை கூறுக.

Part B (5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Distinguish between entrepreneur and enterprise.
தொழில் முனைவோர் மற்றும் நிறுவனத்தை வேறுபடுத்துக.
- Or
- (b) Explain the main functions of an entrepreneur.
தொழில் முனைவாரின் முதன்மையான பணிகளை விளக்குக.
12. (a) What are the basic requirements for setting a small scale unit?
ஒரு சிறு தொழில் ஒன்றை அமைப்பதற்கான அடிப்படை தேவைகள் யாவை?

Or

2

AFC-7278

- (b) Explain the criteria for selecting location of small scale industries.

சிறுதொழில் இடவமைப்பு தேர்ந்தெடுப்பதில் உள்ள காரணங்களை விளக்குக.

13. (a) Explain the functions of NSIC.

தேசிய சிறு தொழில் கழகத்தின் பணிகளை விவரி.

Or

- (b) What do you mean by incentives and subsidies?

சலுகைகள் மற்றும் மானியங்கள் என்றால் என்ன?

14. (a) Explain the stages in the preparation of project report.

திட்ட அறிக்கை தயாரிப்பின் பல்வேறு நிலைகளை விளக்குக.

Or

- (b) Explain the technique of financial analysis.

நிதி பகுப்பாய்வின் பல்வேறு யுக்திகளை விளக்குக.

15. (a) Explain the economic and social background of women entrepreneurs.

பெண் தொழில் முனைவோரின் பொருளாதார சமூக பின்னணியை விளக்குக.

Or

- (b) Explain the need of entrepreneurial development.

தொழில் முனைவு வளர்ச்சியின் தேவையை விளக்குக.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Explain the challenges faced by first generation entrepreneurs.

முதலாவது தலைமுறை தொழில்முனைவோர் சந்திக்கும் சவால்களை விளக்குக.

17. Explain the steps involved in idea processing and selection.

உட்கருத்து நடைமுறைபடுத்துவது மற்றும் அதனை தேர்ந்தெடுப்பு செய்வதில் உள்ள நிலைகளை விளக்குக.

18. What are the various incentives offered by the state and central government for promotion and growth of small scale industries in India?

இந்தியாவில் சிறு தொழில் ஊக்குவிப்பு மற்றும் வளர்ச்சிக்கள் மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு சலுகைகள் யாவை?

19. What is Breakeven analysis? Explain its importance and limitations.

இலாபநட்ட மற்ற புள்ளி பகுப்பாய்வு என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் மற்றும் குறைபாடுகளை விளக்குக.

20. Discuss the various factors that contribute to entrepreneurial growth.

தொழில் முனைவோரின் வளர்ச்சிக்கான பல்வேறு காரணங்களை விவாதிக்கவும்.

AFC-7563

Sub. Code

1BCOA1

U.G. DEGREE EXAMINATION, NOVEMBER 2015

Commerce

Allied : BUSINESS ECONOMICS — I

(CBCS – 2011 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer all questions.

1. Define Business Economics
வணிகப் பொருளியல் வரையறுக்கவும்.
2. What is business?
வணிகம் என்றால் என்ன?
3. What is meant by consumer surplus?
நுகர்வோர் எச்சம் என்பதன் பொருள் யாது?
4. What is meant by form utility?
வடிவ பயன்பாடு என்பதன் பொருள் யாது?
5. Define Law of demand.
தேவை விதி வரையறுக்கவும்.
6. Give any two examples of derived demand.
வருவிக்கப்பட்ட தேவைக்கு ஏதாவது இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.

7. What is budget line?
வரவு செலவு திட்டகோடு என்றால் என்ன?
8. What is indifference curve?
சமவளைகோடு என்றால் என்ன?
9. Define demand forecasting.
தேவை கணிப்பு என்றால் என்ன?
10. What is meant by short term forecasting?
குறுகிய கால கணிப்பு என்பதன் பொருள் யாது?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) State and explain the main features of Business economics.
வணிகப் பொருளியலின் முக்கிய தன்மைகளைக் குறிப்பிட்டு விளக்குக.

Or

- (b) Discuss the objectives of a business.
ஒரு வணிகத்தின் நோக்கங்களை விவாதிக்கவும்.
12. (a) Analyse the relationship between total utility and marginal utility.
மொத்த பயன்பாடு மற்றும் இறுதி நிலை பயன்பாடுகளுக்கிடையே உள்ள உறவினைப் பகுப்பாய்க.

Or

- (b) What are the limitations of marshallian utility?
மார்ஷலின் பயன்பாட்டின் குறைபாடுகள் யாவை?

13. (a) What are the assumptions of law of demand?

தேவை விதியின் எடுகோள்கள் யாவை?

Or

- (b) Why demand curve slopes downwards?

தேவை வளைகோடு கீழ்நோக்கிச் செல்வது ஏன்?

14. (a) Write note on inferior good.

தரம் குறைந்த பொருள் பற்றிக் குறிப்பு எழுதுக.

Or

- (b) Analyse the limitations of indifference curve analysis.

சமவளைவு கோட்டுப் பகுப்பாய்வின் குறைபாடுகளை பகுப்பாய்க.

15. (a) Explain the importance of short term forecasting.

குறுகியகால கணிப்பின் முக்கியத்துவத்தை விளக்குக.

Or

- (b) Explain the different factors involved in forecasting.

கணிப்பில் ஈடுபட்டுள்ள பல்வேறு காரணிகளை விளக்குக.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Explain the scope of business economics.

வணிகப் பொருளியலின் வரையறையை விளக்குக.

17. Explain the law of diminishing Marginal utility and state its assumptions.

குறைந்த செல் இறுதி நிலைப் பயன்பாட்டு விதியை விளக்கி அதனுடைய எடுகோள்களைக் குறிப்பிடுக.

18. Discuss the determinants of demand.
தேவையின் காரணிகளை விவாதிக்கவும்.
 19. Explain the properties of indifference curves.
சமவளைவு கோடுகளின் குணாதிசயங்களை விளக்குக.
 20. Explain the different methods of demand forecasting.
தேவை கணிப்பிற்கான பல்வேறு முறைகளை விளக்குக.
-

AFC-7564

Sub. Code

1BCOA2

U.G. DEGREE EXAMINATION, NOVEMBER 2015

Commerce – Allied

BUSINESS ECONOMICS – II

(CBCS – 2011 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer all questions.

1. State the law of constant returns.
மாறா விளைவு விதியைக் கூறுக.
2. What is production function?
உற்பத்தி சார்பு என்பது யாது?
3. Give the meaning of implicit cost.
உள்ளீட்டு செலவு என்பதன் பொருள் தருக.
4. What are selling cost?
விற்பனைச் செலவுகள் என்பவை யாவை?
5. Define market price.
சந்தை விலையை வரையறு.
6. Give the definition of monopoly.
முற்றரிமை என்பதன் இலக்கணம் தருக.

7. What is marginal cost?

இறுதிநிலைச் செலவு என்பது யாது?

8. Define pure competition.

தூய போட்டியை வரையறு.

9. Give the meaning of monopoly power.

முற்றுரிமை சக்தி என்பதன் பொருள் தருக.

10. What is meant by product differentiation?

பொருள் வேற்றுமைப்படுத்தப்படல் என்பதன் பொருள் யாவை?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) State the properties of isoquant curve.

சம உற்பத்திக் கோட்டின் பண்புகளைக் கூறுக.

Or

(b) Narrate the features of production function.

உற்பத்திச் சார்பின் இயல்புகளை எடுத்துரைக்க.

12. (a) Explain fixed and variable costs with illustration.

நிலையான மற்றும் மாறுகிற செலவுகளை விளக்கத்துடன் விளக்குக.

Or

(b) Examine the concepts of real and opportunity cost.

உண்மை மற்றும் வாய்ப்புச் செலவு கருத்துக்களை ஆராய்க.

13. (a) Point out the determinants of supply.

அளிப்பின் தீர்மானிப்பவைகளைச் சுட்டிக் காட்டுக.

Or

- (b) Bring out the relationship between AR and MR curves.

AR மற்றும் MR கோடுகளுக்குகிடையே உள்ள தொடர்பை கொண்டுக.

14. (a) What are the features of perfect competition?

நிறைப் போட்டியின் இயல்புகள் யாவை?

Or

- (b) Mention the forms of price discrimination.

விலைப் பேதங்காட்டலின் வடிவங்களைக் குறிப்பிடுக.

15. (a) Explain the assumptions of monopolistic competition.

முற்றுப்போட்டியின் எடுகோள்களை விளக்குக.

Or

- (b) Distinguish between short run and long run.

குறுகிய மற்றும் நீண்ட காலம் ஆகியவற்றிற்கிடையே வேறுபடுத்துக.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. How does a producer attain equilibrium under Isoquant analysis?

சம உற்பத்திக் கோடு ஆய்வு மூலம் ஒரு உற்பத்தியாளர் எங்ஙனம் சமநிலை அடைகிறார்?

17. Discuss the importance of cost curves in business.

தொழில் செலவுக் கோடுகளின் முக்கியத்துவத்தை விவாதிக்க.

18. Write an elaborate note on Marshall's time element.

மார்ஷலின் கால உறுப்பு பற்றி விரிவாக குறிப்பு எழுதுக.

19. Explain pricing under monopoly.

முற்றுரிமையின் கீழ் விலையிடல் பற்றி விளக்குக.

20. Explain short run and long run equilibrium under monopolistic competition.

முற்றுரிமைப் போட்டியின் கீழ் குறுகிய மற்றும் நீண்ட கால சமநிலை பற்றி விளக்குக.

AFC-7565

Sub. Code

1BCOA3

U.G. DEGREE EXAMINATION, NOVEMBER 2015

Commerce – Allied

SECRETARIAL PRACTICE – I

(CBCS –2011 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer all questions.

1. Define secretary.

செயலர் – வரையறுக்க.

2. What are the documents necessary for registration?

நிறுமப் பதிவின் போது தாக்கல் செய்ய வேண்டிய முக்கிய ஆவணங்கள் யாவை?

3. Who is promoter?

தோற்றுவிப்பாளர் என்பவர் யார்?

4. What is licensing?

உரிமம் என்றால் என்ன?

5. What is minutes?

நிகழ்ச்சி நிரல் என்றால் என்ன?

6. What is resolution?

தீர்மானம் என்றால் என்ன?

7. Mention the shareholders meeting.
பங்குதாரர்களின் கூட்டங்களைக் குறிப்பிடுக.
8. What is share certificate?
பங்குச் சான்றிதழ் என்றால் என்ன?
9. What do you mean by transfer of shares?
பங்கு மாற்றம் பற்றி நீவிர் அறிவது என்ன?
10. What is the need for registration?
பதிவு செய்தலின் தேவை யாது?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Explain the qualifications necessary for a person to be appointed as a company secretary.
ஒரு நிறுமச் செயலராக நியமிக்கப்பட உள்ள நபருக்கு தேவையான தகுதிகளை விளக்குக.

Or

- (b) Describe the importance of secretary in the modern business world.
நவீன வியாபார உலகத்தில் ஒரு செயலரின் முக்கியத்துவத்தை விவரிக்கவும்.
12. (a) Explain the contents of the statutory report.
சட்டப்பூர்வ அறிக்கையின் உள்ளடக்கங்களை விளக்குக.

Or

- (b) What are the objectives of annual general meeting?
ஆண்டு பொதுக் கூட்டம் நடத்தப்படுவதன் நோக்கங்கள் யாவை?

13. (a) What is notice? State the provisions relating to issue of notice.

அறிவிப்பு என்றால் என்ன? அறிவிப்பு அனுப்புவது தொடர்பான சட்ட விதிமுறைகளை குறிப்பிடுக.

Or

- (b) What do you mean by special resolution when it is required?

சிறப்புத் தீர்மானம் என்றால் என்ன? அது எப்போது தேவைப்படுகிறது.

14. (a) Describe the duties of the secretary at the incorporation stage of a company.

ஒரு நிறுமத்தின் உருவாக்க நிலையில் செயலரின் பணிகளை விவரிக்கவும்.

Or

- (b) Explain the procedure to be followed in the forfeiture of shares.

பங்குகள் பறிமுதல் செய்வதில் பின்பற்ற வேண்டிய நடைமுறையை விளக்குக.

15. (a) What are the duties of the secretary relating to issue of shares?

பங்கு வெளியிடுவது தொடர்பான செயலரின் பணிகள் யாவை?

Or

- (b) What are the procedures to be followed for transfer of shares?

பங்கு மாற்றத்திற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் யாவை?

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. What are the statutory and contractual liabilities of the company secretary?

நிறுமச் செயலரின் சட்டப்பூர்வமான மற்றும் ஒப்பந்தப் பூர்வமான பொறுப்புகள் யாவை?

17. Discuss the different stages involved in promotion of a company.

ஒரு நிறுமத்தின் தோற்றுவிப்பில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிலைகளை விவாதிக்கவும்.

18. What are the essentials of a valid meeting? Explain them in detail.

ஒரு செல்லுபடியாகக் கூடிய கூட்டத்தின் அவசியத் தேவைகள் யாவை? அவற்றை விளக்குக.

19. Describe the duties of secretary relating to transfer of shares.

பங்கு மாற்றம் தொடர்பான செயலரின் பணிகளை விவரிக்கவும்.

20. Explain the different types of resolutions.

தீர்மானத்தின் பல்வேறு வகைகளை விளக்குக.

AFC-7255

Sub. Code

1BCO1C1

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2015

First Semester

Commerce

ADVANCED ACCOUNTANCY – I

(CBCS – 2011 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer all questions.

1. What are the functions of accounting?
கணக்குபதிவியலின் பணிகள் யாவை?
2. Give any two limitations of accounting?
ஏதேனும் இரண்டு கணக்கு பதிவியலின் வரையறைகளை கூறுக.
3. What is suspense account?
அனாமத்து கணக்கு என்றால் என்ன?
4. What is meant by errors of omission?
விடுபிழை என்றால் என்ன?
5. Give any two causes of depreciation.
தேயமானத்திற்கான காரணங்கள் ஏதேனும் இரண்டினை கூறுக.
6. Write the formula for calculating straight line method of depreciation.
நேர்க்கோடு தேயமான முறையில் கணக்கீடு செய்வற்கான சூத்திரம் எழுதுக.

7. What is meant by gross profit?
மொத்த இலாபம் என்றால் என்ன?
8. What is meant by net profit?
நிகர இலாபம் என்றால் என்ன?
9. Define fire insurance.
தீ காப்பீடு – வரையறு செய்க.
10. What is meant by loss of stock?
சரக்கு இழப்பு என்றால் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Prepare Trial balance from the balances
Capital Rs. 36,000, Purchases Rs. 1,29,100,
Premises Rs. 30,000, Discount received Rs. 5,000
machinery Rs. 8,500, Bad debts Rs. 1,400, Bank
overdraft Rs. 1,24,000, Cash Rs. 1,000, Creditors
Rs. 35,000, Debtors Rs. 30,000.
- கீழ்வரும் இருப்புகளிலிருந்து இருப்புச் சோதனை தயார் செய்யவும்.
- முதல் ரூ. 36,000, கொள்முதல் ரூ. 1,29,100, வளாகம் ரூ. 30,000, தள்ளுபடி பெற்றது ரூ. 5,000 இயந்திரம் ரூ. 8,500, வராக்கடன் ரூ. 1,400, வங்கி மேல் வரைப்பற்று ரூ. 1,24,000, ரொக்கம் ரூ. 1,000, கடனாளர்கள் ரூ. 35,000, கடனாளிகள் ரூ. 30,000.

Or

- (b) What are the advantages of double entry systems?
இரட்டை பதிவு முறையின் நன்மைகள் யாவை?

12. (a) Rectify the following errors
- (i) Repairs Rs. 500 wrongly debited to building account
 - (ii) Murugan returned goods to us Rs. 1,000. No entry in the books
 - (iii) Sales Rs. 1,235 entered Rs. 5,123.
 - (iv) Purchases of motor car Rs. 4,321 entered as Rs. 2,143.

கீழ்வரும் பிழைகளை திருத்துக.

- (i) பழுது பார்த்த ரூ. 500 தவறுதலாக கட்டிடம் கணக்கில் பற்று வைக்கப்பட்டது.
- (ii) முருகன் நமக்கு திருப்பிய சரக்கு ரூ. 1,000. புத்தகத்தில் பதிவு இல்லை
- (iii) விற்பனை ரூ. 1,235 தவறாக ரூ. 5,123 என பதியப்பட்டுள்ளது.
- (iv) மேட்டார் கார் கொள்முதல் செய்தது ரூ. 4,321 தவறாக ரூ. 2,143 என பதியப்பட்டது.

Or

- (b) Find out the balance as per pass book from the following particulars.
- (i) Balance as per cash book Rs. 7,500
 - (ii) Cheques issued Rs. 3,200 but not cashed
 - (iii) Cheque paid into bank but not credited Rs. 1,850
 - (iv) Customer directly paid into our account Rs. 500
 - (v) Bank interest Rs. 250 credited and bank charges Rs. 35 debited in the pass book.

கீழ்வரும் விபரங்களிலிருந்து வங்கி செல்லு புத்தகத்தின் இருப்பை கண்டுபிடி.

- (i) ரொக்க புத்தகத்தின் படி இருப்பு ரூ. 7,500
- (ii) வழங்கப்பட்ட காசோலைகள் ரூ. 3,200 இதுவரை பணமாக்கப்படவில்லை
- (iii) வங்கியில் செலுத்தப்பட்ட காசோலைகள் வரவு வைக்கப்படவில்லை ரூ. 1,850
- (iv) வாடிக்கையாளர் நேரிடையாக நமது கணக்கில் செலுத்தியது ரூ. 500
- (v) வங்கி வட்டி ரூ. 250 வரவும் மற்றும் வங்கி கட்டணம் ரூ.35 பற்றும் வைக்கப்பட்டிருந்தது செல்லு புத்தகத்தில்.

13. (a) On 1st June 2000, Goodwill Ltd purchased second hand machine Rs. 40,000 and reconditioned the same by spending Rs. 6,000. On January 2001 a new machine was purchased Rs. 24,000. On 30th April 2002 the machine purchased on January 2001 was sold for Rs. 16,000 and another machine was installed at a cost of Rs. 30,000. The company writes off 10% on original every year March 31. Show the machinery account update.

நற்பெயர் லிமிடெட் ஜூன் 1, 2000 அன்று ஒரு இரண்டாம் தர இயந்திரத்தை வாங்கியது ரூ. 40,000 இதை மீண்டுமாக புதுபித்த செலவு ரூ. 6,000. ஜனவரி 2001 அன்று ஒரு புதிய இயந்திரத்தை ரூ. 24,000 க்கு வாங்கியது. 30 ஏப்ரல் 2002 அன்று ஏற்கனவே வாங்கிய இயந்திரத்தை ரூ. 16,000 க்கு விற்பனை செய்து வேறு ஒரு இயந்திரத்தை ரூ. 30,000. க்கு வாங்கியது. இந்நிறுவனம் 10 வீதம் ஒவ்வொரு வருடமும் தேய்மானம் நீக்கியது. இயந்திர கணக்கு இது நாள் வரை தயார் செய்க.

Or

- (b) What are the needs for providing depreciation?

தேய்மானம் செய்வதற்கான அவசியங்கள் யாவை?

14. (a) Prepare trading account and profit and loss account for the sole trader Mr. Ramesh and balance sheet for the year ended 31.12.2005

	Rs.		Rs.
Salaries	11,000	Creditors	19,000
Rent	2,800	Sales	64,000
Cash	2,000	Capital	60,000
Debtors	80,000	Loans	20,200
Factory expenses	1,200		
Purchases	50,000		
Advances	5,000		
Bank	11,200		
	1,63,200		1,63,200

Adjustments

- (i) Closing stock Rs. 18,000
- (ii) One month salary is in arrear
- (iii) Two month rent has been paid in advance
- (iv) Provide 10% for doubtful debts.

டிசம்பர் 31, 2005 அன்று உள்ள கீழ்வரும் இருப்புகளிலிருந்து வியாபார இலாபநட்ட கணக்கு மற்றும் வியாபார ரமேஷ்-ன் இருப்பு நிலைக் குறிப்பையும் தயார் செய்க.

	ரூ.		ரூ.
சம்பளம்	11,000	கடனாளர்கள்	19,000
வாடகை	2,800	விற்பனை	64,000
ரொக்கம்	2,000	முதல்	60,000
கடனாளிகள்	80,000	கடன்	20,200
தொழிற்சாலை செலவுகள்	1,200		

கொள்முதல்	50,000	
முன்பணம்	5,000	
வங்கி	11,200	
	<u>1,63,200</u>	<u>1,63,200</u>

சரிக்கட்டல்கள்

- (i) இறுதி சரக்கிருப்பு ரூ. 18,000
- (ii) ஒரு மாத வாடகை முன்கூட்டிச் செலுத்தப்பட்டது
- (iii) இரண்டு மாத வாடகை முன்கூட்டிச் செலுத்தப்பட்டது.
- (iv) ஐயக்கடனுக்காக 10% ஒதுக்கீடு செய்க.

Or

- (b) The Karaikudi cricket club has kept its account on cash basis and the figures for 2009 are given below. You are required to prepare Receipts and Payment account for the non trading concern.

Entrance fees received Rs. 2,500, secretary's Honorarium Rs. 1,500 subscription received Rs. 19,800, cash in hand Rs. 2,350 fees received Rs. 600, Locker rent received Rs. 500, Expenses Rs. 27,250, cost of investment Rs. 1,100, surplus on account Rs. 7,500.

காரைக்குடி கிரிக்கெட் கிளப் தன்னுடைய கணக்குளை ரொக்க அடிப்படையில் 2009 வருடத்துக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பெறுதல் செலுத்துதல் கணக்கு ஒன்று வியாபாரம் இல்லாத நிறுவனத்துக்காக தயார் செய்யவும்.

நுழைவு கட்டணம் பெற்றது ரூ. 2,500, செயலர் மதிப்பு ஊதியம் ரூ. 1,500, சந்தா பெற்றது ரூ. 19,800, கையிருப்பு ரொக்கம் ரூ. 2,350 கட்டணம் பெற்றது ரூ. 600, பாதுகாப்பு பெட்டக வாடகை பெற்றது ரூ. 500, செலவுகள் ரூ. 27,250, முதலீடுகளின் மதிப்பு ரூ. 1,100, உபரி கணக்கில் நிலுவை ரூ. 7,500.

15. (a) On 31 December, 2010 a fire in the campus of a business concern, which were carried of a general merchandise. Through the books, which were saved from fire, it was ascertained that

Sales from 01.01.2010 to 31.12.2010	Rs. 11,45,000
Purchases from 01.01.2010 to 31.12.2010	Rs. 4,20,000
Stock on hand (31.12.2009)	Rs. 1,18,000

Gross profit (for 5 years) 35% on sales. The value of salvaged stock was agreed at Rs. 15,000. Show the amount of claim.

31.12.2010 அன்று ஒரு வியாபார நிறுவனத்தில் தீ ஏற்பட்டது. தீயிலிருந்து மீட்கப்பட்ட கணக்கியல் புத்தகத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை

விற்பனை 01.01.2010 முதல் 31.12.2010	Rs. 11,45,000
கொள்முதல் 01.01.2010 முதல் 31.12.2010	Rs. 4,20,000
சரக்கிருப்பு கையிருப்பு (31.12.2009)	Rs. 1,18,000

மொத்த இலாபம் (5 வருடங்களுக்கு) 35 % விற்பனையில் கண்டுபிடிக்கப்பட்டது. தீ விபத்துக்கு பிறகு இருந்த சரக்கின் மதிப்பு ரூ. 15,000. காப்பீட்டு நிறுவனத்திடம் கேட்கப்பட வேண்டிய கோருரிமை தொகையைக் கண்டுபிடி.

Or

- (b) External traders taken out a fire policy covering stock-in-trade. A fire occurs on 31.03.2002 and stock was destroyed with except value of Rs. 10,340.

Stock on 31.3.2002 Rs. 15,000, purchases to the date of fire Rs. 65,000, sales to the date of fire Rs. 45,000, commission paid to purchases manager on purchases 2%, carriage on purchases Rs. 400 average gross profit on cost 25%. Arrive at the total loss of stock.

வெளி வியாபார நிறுவனம் தீக்கான பாலிசி எடுத்துள்ளது. 31.3.2002 அன்று தீ விபத்து ஏற்பட்ட போது தப்பிய சரக்கின் மதிப்பு ரூ. 10,340

இருப்பு சரக்கு 31.3.2002 ரூ. 15,000, தீ விபத்து ஏற்பட்ட நாள் வரை கொள்முதல் ரூ. 65,000, தீ விபத்து ஏற்பட்ட நாள் வரை விற்பனை ரூ. 45,000, கொள்முதல் மேலாளருக்கு கொள்முதல் கழிவு செலுத்தியது 2%, கொள்முதல் உள் தூக்குகூலி ரூ. 400 அடக்க விலை மீது சராசரி மொத்த இலாபம் 25%. சரக்கின் நஷ்டத்தொகையினை கணக்கிடுக.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Prepare a trial balance from the following balances

Capital Rs. 1,00,000, Cash in hand Rs. 20,000, Creditors Rs. 80,000, Debtors Rs. 1,00,000, Closing stock Rs. 40,000, Fixed assets Rs. 72,000, Discount received Rs. 5,000, Bank overdraft Rs. 42,000, Drawings Rs. 6,000, Loan Rs. 11,000.

கீழ்வரும் இருப்புகளிலிருந்து இருப்புச் சோதனை ஒன்று தயார் செய்க.

முதல் ரூ. 1,00,000, கையிருப்பு ரொக்கம் 20,000, கடனீந்தோர்கள் ரூ. 80,000, கடனாளிகள் ரூ. 1,00,000, இறுதி சரக்கு ரூ. 40,000, நிலையான சொத்துகள் ரூ. 72,000, தள்ளுபடி பெற்றது ரூ. 5,000, வங்கி மேல் வரைப்பற்று ரூ. 42,000, எடுப்பு ரூ. 6,000, கடன் ரூ. 11,000.

17. Rectify the following errors and give journal entry

- Goods sold to Ramu Rs. 500 wrongly posted to Raman account
- Cash received from Arul Rs. 1,358 was posted on Rs. 853
- Wages paid Rs. 250 has been debited as Repairs account.
- Commission paid Rs. 380 was entered as Rs. 830.
- There is no entry for goods returned by Kumar Rs. 1,000

கீழ்வரும் பிழைகளை திருத்தி முதற்குறிப்பேடு பதிவுகளை தருக.

- (அ) ராமுவிற்கு செய்த விற்பனை ரூ. 500 தவறாக ராமன் கணக்கில் எழுதப்பட்டது.
- (ஆ) அருளிடமிருந்து பெற்ற ரொக்கம் ரூ. 1,358 கணக்கில் ரூ. 853 பதியப்பட்டது
- (இ) கூலி கொடுத்தது ரூ. 250 பழுதுபார்த்தல் கணக்கில் பற்று வைக்கப்பட்டது.
- (ஈ) கழிவு கொடுத்தது ரூ. 380, கணக்கில் ரூ. 830 என்று எழுதப்பட்டது.
- (உ) குமார் திருப்பி அனுப்பிய சரக்கிற்குப் பதிவு இல்லை ரூ. 1,000

18. Explain the cause of depreciation.

தேயமானத்திற்கான காரணங்களை விளக்குக.

19. From the following balance, prepare final account for the year ending 31st March, 2007

	Rs.		Rs.
Capital	1,40,000	Purchases	90,000
Return outwards	500	Sales	1,60,000
Return inwards	700	Building	45,000
Machinery	25,000	Postage	1,500
Discount allowed	1,300	Discount earned	100
Cash in hand	6,000	Cash at bank	19,800
Debtors	16,000	Stock	20,000
Motor cycle	24,000	Creditors	7,000
Wages	5,000	Interest received	1,250
Salary	2,000	Rent received	750
Computer	35,000	Generator	18,300

Adjustment :

- (a) Closing stock Rs. 18,000
- (b) Interest accrued but not yet received Rs. 300
- (c) Rent received in advance Rs. 250
- (d) Wages outstanding Rs. 500.

கீழ்காணும் இருப்புகளிலிருந்து 31.3.2007 - ல் முடிவடையும் இறுதி கணக்கு தயார் செய்யவும்.

	ரூ.		ரூ.
முதல்	1,40,000	கொள்முதல்	90,000
வெளிதிருப்பம்	500	விற்பனை	1,60,000
உள்திருப்பம்	700	கட்டிடம்	45,000
இயந்திரம்	25,000	அஞ்சல் செலவு	1,500
தள்ளுபடி கொடுத்தது	1,300	தள்ளுபடி பெற்றது	100
கையிருப்பு ரொக்கம்	6,000	வங்கியிருப்பு	19,800
கடனாளிகள்	16,000	சரக்கு	20,000
மோட்டர் சைக்கிள்	24,000	கடனீந்தோர்கள்	7,000
கூலி	5,000	வட்டி பெற்றது	1,250
சம்பளம்	2,000	வாடகை பெற்றது	750
கணினி	35,000	ஜெனரேட்டர்	18,300

சரிக்கட்டுகள்

- (அ) இறுதி சரக்கிருப்பு ரூ. 18,000
- (ஆ) பெறப்பட வேண்டிய வட்டி ரூ. 300
- (இ) வாடகை முன்கூட்டி பெற்றது ரூ. 250
- (ஈ) கூலி கொடுபட வேண்டியது ரூ. 500

20. Explain the fire insurance in detail.

தீ காப்பீடு பற்றி விரிவாக விளக்குக.